

# Ceylon Government Gazette

Published by Authority.

No. 5,735 — FRIDAY, NOVEMBER 16, 1900.

PART I.—General: Minutes, Proclamations, Appointments,  
and General Government Notifications.

PART II.—Legal and Judicial.

PART III.—Provincial Administration.

PART IV.—Marine and Mercantile.

PART V.—Municipal and Local.

Separate paging is given to each Part in order that it may be filed separately.

## Part III. — Provincial Administration.

Land Sales :—			PAGE	Land Acquisition Notices ...			PAGE
Western Province	...	...	2309	Land Resumption Notices...	...	...	2352
Central Province	...	...	2314	Notices under Ordinance No. 1 of 1897...	2372 & Suppl.	...	—
Northern Province	...	...	2315	Abstracts of Season Reports	...	...	2362
Southern Province	...	...	2324	Notices under "The Forest Ordinance"	...	...	2361
Eastern Province	...	...	2328	Sales of Arrack, Opium, and Toll Rents	...	...	2365
North-Western Province	...	...	2340	Miscellaneous Provincial and District Notices:—	...	...	—
North-Central Province	...	...	—	Sales of Salt and Timber	...	...	2369
Province of Uva	...	...	—	Notifications of Close Season, Infected Areas, &c.	...	...	2372
Province of Sabaragamuwa	...	...	2345	Specifications under "The Irrigation Ordinance"	...	...	—

## LAND SALES IN THE WESTERN PROVINCE.

No. 1,878, w. p.

Colonial Secretary's Office,  
Colombo, November 2, 1900.

ON Friday, December 21, 1900, at 12 noon, the Hon. the Government Agent for the Western Province will put up to auction, at his office in Colombo, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Preliminary plan 10,772. Situation—Udugaha pattu of Hapitigam korale.  
Claimant—Crown.

Lot.	Village.	Name of Land.	Description.	Extent.		Upset Price per Acre.
				A.	R. P.	
9490	Andupe	Mottewekele	Jungle	19	1 16	150
9491	Do.	do.	do.	1	1 8	150
Preliminary plan 1,050. Situation—Udugaha pattu of Salpiti korale. Claimant—Crown.						
3562	Weniwelkola	Weniwelkolamukalana	Jungle	8	1 7	100
Preliminary plan 10,703/24. Situation—Meda pattu of Hewagam korale. Claimant—Crown.						
9288	Oruwala	Kirimetta alias Tunmodaraowita	—	2	0 30	50
Preliminary plan 10,526. Situation—Palle pattu of Hewagam korale. Claimant—Nil.						
8739	Kahapola	Tibbotukanatta	—	0	0 12	10
8740	Do.	do.	—	0	2 0	15
2309						

Lot.	Village.	Name of Land.	Description.	Extent.		Upset Price per Acre.
				A.	R. P.	
Preliminary plan 9,285. Situation—Gangaboda pattu of Siyane korale. Claimant—Nil.						
258	Mandawala	Millagahawatta	—	2	3 19	20
259	Do.	do.	—	1	0 4	20

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Hon. the Government Agent, Western Province.

By His Excellency the Governor's command,  
W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 1,878, W. P.

විෂි 1900 ක්වූ නොවැඩි 2 වෙනි දින කොළඹ මහසෙනෙකාරිප්ලන්තාන්තේ කන්කොරුබොදිත.

බස්නාහිර දිනවේ වංකාසිටි ආණ්ඩුවේ ඒජන්තලන්තාන්තේ විසින් වෙති පහත සඳහන්වෙන ආණ්ඩුව සත් කක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වෂි 1900 ක්වූ දෙසැම්බර් මස 21 වෙනි දිනවූ සියුරුදු දවල් 12ව කොළඹ කම්මේරිපේදි වෙන්දේසිකර විකුනනව යෙදෙනවා ඇත.

කො.	ගම.	ඉඩමේ නම.	අන්දම.	අ. රු. ප.	අක්කර ගක මිල.
9490.	අන්දපේ	මොන්සෙව කැලේ	කැලේ	19 1 16	150
9491	එම	එම	එම	1 1 8	150
සිතියම 1,050. පිහිටීම සල්පිටිකෝරලේ උඩුගහපත්තුව.					
3562	වෙනිවැල්කොල	වෙනිවැල්කොල මුකලාන කැලේ	—	8 1 7	100
සිතියම 10,703/124. පිහිටීම සේවාගම්කෝරලේ මැදපත්තුව.					
9288	බරුවල	කීප්මැට්ටි නොහොත් තුන් මෝදර හිමිට	—	2 0 30	50
සිතියම 10,526. පිහිටීම සේවාගම්කෝරලේ පල්ලේපත්තුව. මේ ඉඩමවලට අයිතිකම් කියන්නෙක් නැහැ.					
8739	කහපොල	නිබ්බොවුකනත්ත	—	0 0 12	10
8740	එම	එම	—	0 2 0	15
සිතියම 9,285. පිහිටීම සිකනුකෝරලේ ගහබොඩපත්තුව.					
258	මන්දුවල	මිල්ලගහ වත්ත	—	2 3 19	20
259	එම	එම	—	1 0 4	20

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා සර්වේශර්පනරුප්ලන්තාන්තේගෙන්ද, විකිනීමේ කොන්දේසි ගැණ බස්නාහිර දිනවේ වංකාසිටි ආණ්ඩුවේ ඒජන්තලන්තාන්තේගෙන්ද දැනගනව පුළුවන.

ගරුකර ආණ්ඩුකාර උතුමානන්තේගෙන් අසුව ලෙස,  
ඩබ්ල්. ඩී. බ්ලැර්,  
වැඩබලන මහසෙනෙකාරිප් වම්ත.

No. 1,879, W. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 3, 1900.

ON Friday, December 21, 1900, at 12 noon, the Hon. the Government Agent for the Western Province will put up for sale or settlement, at his office in Colombo, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Twenty-two allotments of land situated in the Alutkuru korala north of the Negombo District of the Western Province.

Lot.	Name of Land.	Description.	Extent.		Upset Price per Acre.
			A.	R. P.	
4639	Munamalgahakumbura	Field	0	3 1	3 50*
4641	Dalgahakumbura	do.	0	2 8	3 50*
H 418	Welikumburapillewewatta	Pillewa	0	1 8	100 0
I 418	Gurugodella or Kahatagahalanda	Old garden	1	2 11	6 0*
J 418	Halgahakumbura	Garden	0	1 30	100 0
K 418	Do.	Pillewa	0	0 9	100 0
O 418	Pillewa alias Kahatagahawatta	Garden	0	1 6	100 0
P 418	Pillewa or Kahatagahawatta	do.	0	0 26	100 0
Q 418	Gurugodella or Kahatagahalanda	do.	7	2 7	100 0
R 418	Do.	do.	0	1 11	100 0
S 418	Do.	do.	0	2 18	100 0
T 418	Do.	do.	1	3 33	20 0
U 418	Pansalawatta	Landa	1	2 3	25 0
V 418	Do.	Five cocconut trees claimed	0	3 5	25 0
Y 418	Pillewa	Six cocconut trees claimed	0	0 8	30 0
A 419	Gurugodella	Garden	0	0 29	10 0
B 419	Do.	Pillewa	0	0 9	100 0
C 419	Do.	Old garden	0	0 10	30 0
D 419	Do.	Garden	0	0 20	30 0

\* Fees for certificate to be paid on the day of settlement itself.

Lot.	Name of Land.	Description.	Extent. A. R. P.	Upset Price
				per Acre. Rs. c.
O 419	Kahatagahawatta	Old garden	0 1 23	3 50*
P 419	Do.	do.	0 2 23	3 50*
Q 419	Pamburugahawatta	do.	0 3 27	3 50*

\* Fees for certificate to be paid on the day of settlement itself.

Further information respecting these lands may be had from the Surveyor-General, and respecting the conditions of sale from the Hon. the Government Agent, Western Province.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 1,879, W. P.

වම් 1900 ක්වු කොටුමිබර් මස 3 වෙනි දින කොළඹ මහසෙනෙකාරිස්ථලන්තාන්සේගේ කන්තෝරුවෙදිග.

බස්නාහිර දිසාවේ ආණ්ඩුවේ වංශාධිපති ඒජන්තලන්තාන්සේ විසින් මෙහි සහන සඳහන් වෙත ආණ්ඩුව සන් තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1900 ක්වු දෙසැම්බර් මස 21 වෙනි දිනවු සිකුරුදු දවල් 12ට පමණ කොළඹ කව්වේරියේදී වෙන්දේසිකර විකුණනව කොහොත් නිවැරදිකර දෙවන ගෙදෙනවා ඇත. බස්නාහිර දිසාවේ මිහවු පලාතේ උතුරු අළුත්කුරුකෝරලේ පිහිටා තිබෙන නිම්කැබෙලි 22ක්.

සියයට 7,882. ගම—වැගොව්ව.

නො.	ඉඩමේ නම.	අයිතිකම කියවතා.	අන්දම.	මහන.		අක්කර	
				අ. රු. ප.	රු. ග.	රු. ග.	රු. ග.
4639	මුනමල්ගහකුඹුර	කු. අඹිතා සහ පොඩිහි	කුඹුර	0 3 1	3	50*	
4641	දෙල්ගහකුඹුර	ක. මල්ලියා	එම	0 2 8	3	50*	
H 418	වැලිකුඹුරපිල්ලාවන්ත	ක. සර්දසා සහ තවත්	පිල්ලාව	0 1 8	100	0	
I 418	ආරුගොඩැල්ල නොහොත් කහවගහලන්ද	දී. මල්කැකුලා	පරන වගාව	1 2 11	6	0*	
J 418	හල්ගහකුඹුර	එම	වගාව	0 1 30	100	0	
K 418	එම	එම	පිල්ලාව	0 0 9	100	0	
O 418	පිල්ලාව නොහොත් කහවගහවන්ත	ම. සෙලෙන්නි	වගාව	0 1 6	100	0	
P 418	එම	වැ. නන්දෝරසා, ලවරිසා	එම	0 1 26	100	0	
Q 418	ආරුගොඩැල්ල නොහොත් කහවගහලන්ද	ක. අඹිතා සහ තවත්	එම	7 2 7	100	0	
R 418	එම	එම	එම	0 1 11	100	0	
S 418	එම	එම	එම	0 2 18	100	0	
T 418	එම	එම	ලන්ද	1 3 33	20	0	
U 418	පත්සලවන්ත	එම	පොල්ගස් 5කින් යුත් ඉඩම	1 2 3	25	0	
V 418	එම	එම	පොල්ගස් 6කින් යුත් ඉඩම	0 3 5	25	0	
Z 418	පිල්ලාව	ව. හපුවා	වගාව	0 0 8	30	0	
A 419	ආරුගොඩැල්ල	එම	පිල්ලාව	0 0 29	10	0	
B 419	එම	ව. මැනිකා, සර්දියා	පරණ වගාව	0 0 9	100	0	
C 419	එම	එම	වගාව	0 0 10	30	0	
D 419	එම	එම	එම	0 0 20	30	0	
O 419	කහවගහවන්ත	ර. සලික්කුවා, හෙ න්වි	පරණ වගාව	0 1 23	3	50*	
P 419	එම	දී. බිවා සහ දෙදෙනෙක්	එම	0 2 23	3	50*	
Q 419	පම්බුරුගහවන්ත	ක. අඹිතා, ක. හපුවා	එම	0 3 27	3	50*	

\* සහතික පත්‍රගතව ගෙවියයුතු මුදල, වෙන්දේසි දවසේදීම ගෙවිය යුතුය.

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණ සර්වේශර්පනරාල්ලන්තාන්සේගෙන්ද, විකිනීමේ කොන්දේසි ගැණ බස්නාහිර පලාතේ වංශාධිපති ආණ්ඩුවේ ඒජන්තලන්තාන්සේගෙන්ද දැනගත හැකිවේ.

ගරුභර ආණ්ඩු කාර උතුමානව්ගන්සේගේ අඤ්චලෙස,

බනිල්ලු. පී. මේලර්,  
වැඩබලන මහසෙනෙකාරිස් වම්හ.

No. 1,880, W. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 10, 1900.

ON Friday, December 14, 1900, at 12 noon, the Hon. the Government Agent for the Western Province will put up to sale or settlement, at the Weke Resthouse, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Preliminary plan 4. Situation—Gangaboda pattu of Siyane korale east (Cadastral survey).

Lot.	Village.	Name of Land.	Name of Claimant.	Extent. A. R. P.	Upset Price
					per Acre. Rs.
M 5	Owitigama	Migahawatta	G. Punchi Hendrick	1 1 36	25
O 5	Do.	Walantibugalalanda	do.	1 0 27	30
P 5	Do.	Walantibugalalanda and Galabodawatta	do.	0 1 27	20

Lot.	Village.	Name of Land.	Name of Claimant.	Extent. A. R. P.	Upset Price per Acre. Rs.
Z 8	Preliminary plan 5. Detemulla	Situation—Gangaboda pattu of Siyane korale east (Cadastral survey).			
G 10		Kahatagahawatta	R. Deonis and another	0 2 26	20
	Nikawala	Galgediyangodawatta	K. Selohami, of Galpotu-goda	0 1 27	20
C 10	Do.	Mahaowita	B. Johannes Perera	0 2 2	20
J 10	Do.	Mawatahena and Ritigahawatta	W. Swatan Appu	1 1 32	20

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Hon. the Government Agent, Western Province.

By His Excellency the Governor's command,  
W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 1,880, W. P.

වම් 1900 ක්වු නොවැම්බර් මස 10 වෙනි දින කොළඹ මහසෙනෙකාරිප්පුත්තාන්සේගේ කන්තෝරුවේදී.

මස්තකීර් දිසාමේ වංශාධිපති ආණ්ඩුවේ ඒජන්තවරුන්ගේ විසින් ලෙසි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සත්කක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1900 ක්වු දෙසැම්බර් මස 14 වෙනි දිනවූ සිකුරුදා දවල් 12ට වැනේ තානායමේදී නිවැරදිකරව පොතොන් විකුණුවට යෙදෙනවා ඇත.

කො.	ගම.	ඉඩමේ නම.	අයිතීකම කියන්නා.	අ. ර. ප.	රු.
M 5	බිවිවිගම	මීගහවත්ත	හ. පුත්ඵ කෙනදික්	1 1 36	25
O 5	එම	වලන්තිබුගලවද	එම	1 0 27	30
P 5	එම	එම සහ ගලබොඩවත්ත	එම	0 1 27	20
Z 8	සිතියම 5. පිහිටිම නැගෙනහිර සියනැකෝරලේ ගහබොඩපත්තුව. (ලංකාමැනිම).		ර. දියෝනිස් සහ කෙනෙක්	0 2 26	20
G 10	දූතුමුල්ල නිකවල	කහවගහවත්ත ගල්ගෙඩියන්ගොඩවත්ත	ක. සෙලෝකාමි (ගල්පොතු ගොඩ)	0 1 27	20
O 10	එම	මහබිවිට	බ. ජේතානිස් ප්‍රෙරු	0 2 2	20
J 11	එම	මාවතගේන සහ පිවිගහ වත්ත	ව. ස්වාතන්අප්පු	1 1 32	20

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණ සර්වේයර්ස්කරුන්ගේ නියෝගයන්ට, විකිනීමේ කොන්දේසි ගැණ මස්තකීර් දිසාමේ වංශාධිපති ආණ්ඩුවේ ඒජන්තවරුන්ගේ දැන ගත්ව පුවමත.

ගරුකර ආණ්ඩුකාර උතුමානවගන්සේගේ ආඥාව ලෙස,  
බබ්ලු. පී. චේලර්,  
වැඩබලන මහසෙනෙකාරිප්පු වම්ස.

No. 1,881, W. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 10, 1900.

ON Tuesday, December 11, 1900, at 12 noon, the Hon. the Government Agent for the Western Province will put up for sale or settlement; at the Weke Resthouse, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Preliminary plan 16. Situation—Gangaboda pattu of Siyane korale east.  
Village—Tarale.

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.	Upset Price per Acre. Rs.
X 29	Millagahakumbureowita	D. Don Haramanis, Police Vidane, and others	Owita	0 1 0	15
Y 29	Kiriwanagodella	S. Don Peđuru and others	Low jungle	0 1 20	30
143	Kajugahaliyadda, &c.	A. Siman Appu and others	Owita	1 0 15	15
Z 29	Galabodawatta, &c.	D. Don Haramanis and others	Old garden	6 0 10	75
A 30	Kawdubogahalandewatta	D. Don Davith Appu	Low jungle	0 0 12	30
B 30	Kawdubogahawatta	do.	Old garden	0 0 9	30
C 30	Do.	do.	Ten cocoanut plants 2 years	1 2 6	60
D 30	Do.	do.	Garden	0 0 15	20
E 30	Rukattanagahakumbura, &c.	D. Don Harmanis and others	Paddy fields	23 2 20	75
F 30	Galamunna	do.	Owita	0 0 23	15
144	Atulapallelanda	Crown	Low jungle	2 3 0	40
145	Dangahadeniya	do.	do.	4 1 10	40
146	Vaulugahalanda alias Vila-koladeniyawanata	do.	do.	0 3 34	40
G 30	Rukattanagahawatta	K. Senchi Nona and children	Garden	3 3 7	60
H 30	Irratimoderakumbura	D. Don Baron Appu	Paddy field	1 1 5	20
I 30	Vaulugahalanda	D. Don Daniel and others	Coconut plants 3 years	11 3 12	60
J 30	Midellagahadeniya	D. Don Daniel	Deniya	0 3 5	15
K 30	Delgahawatta, &c.	S. L. Assen Lebbe and others	Old garden	113 1 0	100

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent.			Upset Price per Acre. Rs.
				A.	R.	P.	
L 30	Kosgahaowita	D. Don Daniel	Owita	3	2	5	20
M 30	Midellagahakumbura	S. L. Assen Lebbe	Paddy field	1	0	25	30
N 30	Kanuketiyegodellekele	K. Christian Appu	Low jungle	4	2	15	60
O 30	Panattaowita, &c.	M. Saronis and others	Owita	9	0	20	20

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Hon. the Government Agent, Western Province.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 1,881, W. P.

වම් 1900 ක්වු නොවැම්බර් මස 10 වෙනි දින කොළඹ

මහසෙනෙවැරියාගේ නාමයෙන් කන්තෝරුවේදී.

මස්තකර දිසාවේ වංශාධිපති ආණ්ඩුවේ ඒජන්තාධිපතියාගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1900 ක්වු දෙසැම්බර් මස 11 වෙනි දිනවූ අගතරු වාදා දවල් 12ව වැනේ තානාසමේදී වෙන්දේසිකර විකුණන්නට යෙදෙනවා ඇත.

සිතියම 16. පිහිටීම නැගෙනහිර සියනැකෝරලේ ගඟබොඩපත්තුව. ගම—නරලේ.

නො.	ඉඩමේ නම.	අයිතියකම් කියන්නා.	අන්දම.	ආ. රු. ප.	අක්කර සක මිල. රු.
X 29	මල්ලගහකුඹුරේ ඕව්ට	ඩී. දෙව් හර්මානිස් පො. වි. සහ තවත්	ඕව්ට	0 1 0	15
Y 29	කිරිවානා ගොඩැල්ල	සී. දෙව් ජේදුරු සහ තවත්	ලදකැලෑව	0 1 20	30
143	කපුගහලියද්ද සහ තවත්	අ. සිමන්අප්පු සහ තවත්	ඕව්ට	1 0 15	15
Z 29	ගලබොඩවත්ත සහ තවත්	ඩී. දෙව් හර්මානිස් සහ තවත්	පරත වගාව	6 0 10	75
A 30	කවුඩුබෝගහලන්දේ වත්ත	ඩී. දෙව් දුම්බන්අප්පු	ලදකැලෑව	0 0 12	30
B 30	කවුඩුබෝගහවත්ත	එම	පරණ වගාව	0 0 9	30
C 30	එම	එම	2 අවුරු වයස් පොල් පැල 10ක්	1 2 6	60
D 30	එම	එම	වගාව	0 0 15	20
E 30	රුක්අත්තනගහ කුඹුර සහ තවත්	ඩී. දෙව් හර්මානිස් සහ තවත්	කුඹුර	23 2 20	75
F 30	ගලවුනේ	එම	ඕව්ට	0 0 23	15
144	අතුලපල්ලේ ලන්ද	ආණ්ඩුව	කැලේ	2 3 0	40
145	දත්තකදෙනිය	එම	එම	4 1 0	40
146	වව්ලුගහ ලන්ද නොහොත් විලකොලදෙනියේවනාන	එම	එම	0 3 34	40
G 30	රුක්අත්තනගහවත්ත	ක. සිත්විනෝනා සහ දරුවෝ	වගාව	3 3 7	60
H 30	ඉරවිටිමෝදර කුඹුර	ඩී. දෙව් බාරොන්අප්පු	කුඹුර	1 1 5	20
I 30	වව්ලුගහ ලන්ද	ඩී. දෙව් බැනියෙල් සහ තවත්	3 අවුරු වයස් පොල්පැල	11 3 12	60
J 30	මිදුල්ලගහ දෙනිය	ඩී. දෙව් බැනියෙල්	දෙනිය	0 3 5	15
K 30	දෙල්ගහවත්තසහ තවත්	සී. ල. අසන්ලෙබ්බේ සහ තවත්	පරණ වගාව	113 1 0	100
L 30	කොස්ගහඕව්ට	ඩී. දෙව් බැනියෙල්	ඕව්ට	3 2 5	20
M 30	මිදුල්ලගහකුඹුර	සී. ල. අසන්ලෙබ්බේ	කුඹුර	1 0 25	30
N 30	කනුකැවියේගොඩැල්ලේ කැලේ	ක. ක්‍රිස්තියන්අප්පු	ලදකැලෑව	4 2 15	60
O 30	පනත්තේඕව්ටසහ තවත්	ම. සරෝනිස් සහ තවත්	ඕව්ට	9 0 20	20

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා සර්වේශ්වර්තනලේදී නාමයෙන් කන්තෝරුවේදී මස්තකර දිසාවේ වංශාධිපති ආණ්ඩුවේ ඒජන්තාධිපතියාගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1900 ක්වු දෙසැම්බර් මස 11 වෙනි දිනවූ අගතරු වාදා දවල් 12ව වැනේ තානාසමේදී වෙන්දේසිකර විකුණන්නට යෙදෙනවා ඇත.

ගරුකර ආණ්ඩුකාර උතුරුකන්තකයේදී ආඥා ලෙස,  
බබ්ලේ. ටී. ටේලර්,  
වැඩබලන මහසෙනෙවැරියාගේ නාමයෙන්

NOTICE is hereby given that the Government Agent of the Western Province will receive sealed tenders for the purchase of the lease for twelve months from January 1, 1901, of any of the under-mentioned allotments of land on the new reclamation ground for the purpose of storing coal:—

Lot.	A.	R.	P.
10,053	0	0	38.25
10,054	0	0	36.25
10,054½	0	0	34.50
10,057	0	1	23.25
10,057½	0	1	2
	1	1	14.25

- The tenders, which must be in sealed envelopes superscribed "Tender for Lease of Coaling Allotments," will be received at the Colombo Kachcheri until 12.30 o'clock on 28th November, 1900, when they will be opened; and all persons making tenders will be required to be present personally or by any authorized representative, and to deposit, if called upon, one-fourth of the amount of the bid, the money so deposited to be forfeited in case the depositor fails to complete the lease.
- All offers made at this sale will be subject to the acceptance of the Government, which is not bound to accept the highest or any tender.
- The purchaser of the lease of any allotments will not be permitted, without the sanction of the Government, to sub-lease such allotments, or to authorize the

storing in it of any coal other than that regularly con- signed to the lessee, or to use the land for any other purpose than the storage of coal.

5. Permission will be granted by the Government, on application by the purchaser of the lease of any of these allotments, to put up temporary jetties for the purpose of landing coal, on plans and on places approved by the Government.

6. Purchasers will be required to see that their employés strictly conform to such rules as to danger signals, the employment of watchers, and crossing the

railway line, as may be arranged by Government in con- sultation with the Harbour Engineer.

7. No tender below Rs. 4,000 per acre per annum will be accepted.

8. A plan showing the situation of the lots can be seen in the office of the Government Agent, from whom any further information in respect of the allotments and of the terms of their lease can be obtained on application.

The Kachcheri, F. R. ELLIS,  
Colombo, November 3, 1900. Government Agent.

**LAND SALES IN THE CENTRAL PROVINCE.**

No. 1,757, C. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 2, 1900.

ON Thursday, January 24, 1901, at Kandy, the Hon. the Government Agent for the Central Province will put up for sale or settlement, at his office in Kandy, the under-mentioned portion of Crown Land, on the terms authorized by Government.

An allotment of land situated in the Ganga Ihala korale division of Udapalata district of the Central Province.

Lot.	Name of Land.	Preliminary plan 4,417. Name of Claimant.	Village—Giraula. Description.	Extent. A. R. P.
11764	Vilaudahena	Ranghotipotegedara Rankira, of Giraula	Planted with tea, cocoanuts, arecanuts, &c.	0 3 15

Upset price,—Rs. 400 per acre.

Further information respecting this land may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Hon. the Government Agent, Central Province, Kandy.

By His Excellency the Governor's command,  
W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 1,757, C. P.

වම් 1900 ක්වු නොවැම්බර් මස 2 වෙනි දින කොළඹ මහසෙනෙවුකාරිස්ථානයේගේ කන්තෝරුවේදීය.

මධ්‍යම දිසාවේ ගෞරවනීයවූ ඒජන්තවරයන්ගේ විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සන්තක ඉඩම ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1901 ක්වු ජනවාරි මස 24 වෙනි දින මහනුවර කවිවෙරේදී වෙන්දේසිකර විකුණනව නොහොත් තීන්දුවකට ගෙනඑනව යෙදෙනවා ඇත.

නො.	ඉඩමේ නම.	පිනියම් 4,417. ගම—ගිරවුල්ල. අයිතිකම් නියෝගය.	අන්දම.	මහත. අ. ර. ප.
11764	විලදගේන	ගිරවුල්ලේ රත්තොටිපොත් ගෙදර රත්තිරි	තේ, පොල්, පුවක්, වවා තබේ	0 3 15

අක්කරයක් රුපියල් 400යේ හිට පටන්ගැනී විකුණනව යෙදේ.  
මෙම ඉඩම ගැණ වැඩිදුර කාරණා සර්වේයර්ජන්තවරයන්ගේගේ දැනගනව ගැනිවත් ඇර, විකි නිමේ කොන්දේසි ගැන තොරතුරු මධ්‍යම දිසාවේ ගෞරවනීයවූ ඒජන්තවරයන්ගේ දැනගනවත් ගැනිවේ.

ගරුහර ආණ්ඩුකාර උතුරුකන්තෝරුවේගේ ආඥාවලෙස,  
ඩබ්ල්යු. ටී. ටේ - ර්,  
වැඩබලන මහසෙනෙවුකාරිස් වමික.

## LAND SALES IN THE NORTHERN PROVINCE.

No. 328, N. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 3, 1900.

ON Thursday, December 20, 1900, at 10 o'clock A.M., the Assistant Government Agent for the Mannar District, Northern Province, will put up to auction, at his office in Mannar, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Nine allotments of land situated in the Illuppaikadavai, &c., division of the Mannar District of the Northern Province.

Preliminary plan 508.—Illuppaikadavai pattu.  
Claimant—Crown.

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent. A. R. P.
1711	Kannadi	Muruker Kanapathipillai	Garden	1 1 5
		Preliminary plan 1,789. Claimant—Crown.		
6937	Attimodai	Vaikali Tamotari	Tobacco garden	1 1 0
		Preliminary plan 1,851. Claimant—Crown.		
7087	Kalliyadi	K. P. Athamvava Parikari	Jungle fit for tobacco	1 1 35
		Preliminary plan 2,062. Claimant—Crown.		
7738	Vellankulam	Chinnatampi Chinnakkuddi	Tobacco garden	1 2 10
		Preliminary plan 2,042.—Perunkalli pattu. Claimant—C. M. Asanakandu.		
S 167	Vidattaltivu	Vappu Neina Mohamado	Jungle	0 1 36
		Preliminary plan 480.—Mantai north. Claimant—Nil.		
1670	Nedunkandal	Government Agent, Northern Province	Paddy	0 3 27
		Preliminary plan 1,301. Claimant—Nil.		
4413	Sirumullikkandal	Kumar Vaitian	Scrub	1 3 15
		Preliminary plan 1,088.—Mantai south. Claimant—Nil.		
3657	Uilankulam	Chavari Anthoni	Paddy land	5 2 36
		Preliminary plan 2,045. Claimant—Nil.		
7708	Periyanavelkulam	Veerappa Chetty	High ground	2 3 0

Upset price,—Rs. 10 per acre.

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Mannar.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 328, N. P.

கொலோனியல் சர்க்கிற்த்தாரா ஆபீசில்,  
கொழும்பு, 1900 ம் வருஷ கார்த்திகைமீ 3 ந் வ.

1900 ம் ஆண்டு மாகாப்திமாதம் 20 ந் திகதி, 10 மணிக்கு மனாரூவில் தன் ஆபீசில் மனாரா உதவிக்கு வற்றணமேந்து ஏசன்றவர்களால் இதனடியிற் சொல்லப்படடிருக்கிற முடிக்குரிய காணித் துண்டுகளை, அரசாட்சியாரால் உதறவுபண்ணப்படடிருக்கும் பொருத்தப்பிரகாரம் ஏலத்திற்குறி வீற்கப்படும்.

9 காணித் துண்டுகள், வடமாகாணத்து மனாரா டிஸ்திரிக்டின் இலுபபைக்கடவை முதலிய பகுதியிற் றுக்கின்றது.

படம் 508, இலுபபைக்கடவைப்பற்று. உரித்தாளி—அரசாட்சியாரா.

இல.	குறிச்சி.	கேள்விக்காரனின் பெயர்.	விபரம்.	வீசாலம். அ. மூ. ப.
1711	கன்னாட்டி	முருகர் கணபதிப்பிள்ளை படம் 1,789.	தோட்டம்	1 1 5
6937	ஆத்திமோட்டை	வைகாளி தாமோதரி படம் 1,851.	புகையிலைத்தோட்டம்	1 1 0
7087	கள்ளியடி	கே. பி. ஆதமவாவா பரிகாரி படம் 2,062.	புகையிலைத்தோட்டத்துக் கேற்ற காடு	1 1 35
7738	வெள்ளாங்குளம்	சின்னத்தம்பி சின்னக்குட்டி படம் 2,042, பெருங்கள்ளிப்பற்று. உரித்தாளி—சி. எம். அசனாகண்டு.	புகையிலைத்தோட்டம்	1 2 10
S 167	வீடத்தலதீவு	வாய்பு நெய்நெய்க்குமமது	காடு	0 1 36

C 2\*

இல.	குறிச்சி.	கேள்விக்காரரின் பெயர்.	விபரம்.	கீசாலம. அ. மு. ப.
1670	நெடுங்கண்டல	படம 480, மாந்தை வடகரூ. உரித்தாளி—இலலை. வடமாகாண கோறணமேந்து ஏசனறு	நெலகாணி	0 3 27
4413	சிறுமுள்ளிக்கண்டல	படம 1,301. சுமாரூ வயித்தியான 1,088, மாந்தை தெற்கு.	பறடைக்காடு	1 3 15
3657	உயிலங்குளம்	சவிரி அந்தோனி படம 2,045.	நெலகாணி	5 2 36
7708	பெரியநாவற்குளம்	வீரப்பசெட்டி பாணிபடி விலை ஏகசரோணறுககு ரூபா 10.	புட்டிநிலம்	2 3 0

இக்காணிகளைப்பற்றிய மேலதன் விபரங்களை சாவேயா ஜெனறல துரை அவர்களிடத்திலும் விற்பன  
வீன கொந்தீசைப்பற்றி மனரூா டிஸ்திரிக்கு உதவி ஏசனறுத துரை யவர்களிடத்திலும் கேட்டறிந்துகொள்  
ளலாம.

தேசாதிபதி மகோத்தமா அவர்களினது கட்டளையின்படி,

டபிள்யு. ற்றீ. தேயிலர்,  
இராசாங்க விகிதரின வேலைடாப்பவர்.

No. 329, N. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 7, 1900.

ON Wednesday, December 19, 1900, at 12 o'clock noon, the Government Agent for the Northern Province will put up to auction, at his office in the Jaffna Kachcheri, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Twenty-five allotments of land situated in the Tenmaradchy division of the Jaffna District of the Northern Province.

Preliminary plan 20.				
Lot.	Village.	Name of Land.	Description.	Extent. A. R. P.
233	Madduvil north	Muthalidikangady	Garden land	8 3 9
234	Do.	do.	Paddy land	4 1 18
236	Do.	do.	do.	9 0 5
242	Do.	do.	Open land	12 1 39
Preliminary plan 38.				
469	Kaitady	Kachchodaitoo	Garden land	15 0 19
Preliminary plan 186.				
198	Kaitady	Mullaveddi	Open land	11 0 33
199	Do.	Palalkadu	do.	14 2 0
200	Do.	do.	do.	13 2 20
201	Do.	do.	do.	9 3 18
203	Do.	Perumprappu	do.	3 3 21
204	Do.	Mullaveddi	do.	4 1 13
205	Do.	Mamian	do.	3 3 28
207	Do.	Karuthani	do.	7 0 0
208	Do.	Mullaveddi	do.	5 0 9
210	Do.	Kakkaiyar Udunantarai	do.	1 2 8
211	Do.	Akkattanai	do.	5 1 6
Preliminary plan 321.				
703	Mantuivil	Kachchodaitoo	Jungle land	10 3 9
704	Do.	do.	do.	14 0 0
Preliminary plan 342.				
764	Ketpaly	Arattitkadu	Jungle	9 3 18
765	Do.	do.	Open land	1 0 20
D 50	Do.	Arattilvayal	do.	2 0 11
Preliminary plan 341.				
759	Ketpaly	Thenpi	Jungle	4 2 11
Preliminary plan 354.				
937	Madduvil north	Nallatannirpallam	Open land	5 2 35
940	Do.	Kadankottai	do.	1 1 25
Preliminary plan 357.				
951	Madduvil north	Thillyady	Open land	7 2 21

Upset price,—Rs. 10 per acre.

Further information regarding these lands may be obtained from the Surveyor-General, and regarding the conditions of sale from the Government Agent, Jaffna.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.



No. 329, N. P.

கொலோனியல் சர்க்கிற்ற்தார் ஆபிசில்,  
கொழும்பு, 1900 ம் ஆண்டு கார்த்திகைமீ 7 ந் உ.

1900 ம் ஆண்டு மார்ச்சுமாதம் 19 ந் திகதி யாழ்ப்பாணத்தில தன் ஆபிசில் வட மாகாணத்து யாழ்ப்பாண டிஸ்திரிக் கவண்ணமேந்து ஏசுந்றவர்களால் இதனடியிற் சொல்லப்பட்டிருக்கிற முடிக்கூரிய காணித்துண்டுகளை, அரசாட்சியாரால் உத்தரவுண்ணப்பட்டிருக்கும் பொருத்தப்பிரகாரம் ஏலத்திற்குறி விற்கப்படும்.

25 காணித்துண்டுகளை, வட மாகாணத்து யாழ்ப்பாண டிஸ்திரிக்கின தென்மறுட்பகுதியிலிருக்கின்றது.

பிளான் இலக்கம் 20.

இல.	சூறிச்சி.	காணியின பெயர்.	விபரம்.	வீசாலம். அ. ரூ. ப.
233	மட்டுவில் வடக்கு	முதலிக்கிடங்கடி	தோட்டநிலம்	8 3 9
234	ஓடி	ஓடி	வயல நிலம்	4 1 18
236	ஓடி	ஓடி	ஓடி	9 0 5
242	ஓடி	ஓடி	வெளி நிலம்	12 1 39
பிளான் இலக்கம் 38.				
469	கைதடி	கச்சேரட்டை	தோட்டநிலம்	15 0 19
பிளான் இலக்கம் 186.				
198	ஓடி	முள்ளுவெட்டி	வெளிநிலம்	11 0 33
199	ஓடி	பாலக்காடு	ஓடி	14 2 0
200	ஓடி	ஓடி	ஓடி	13 2 20
201	ஓடி	ஓடி	ஓடி	9 3 18
203	ஓடி	பெருமபரப்பு	ஓடி	3 5 21
204	ஓடி	முள்ளுவெட்டி	ஓடி	4 1 13
205	ஓடி	மம்மியூன	ஓடி	3 3 28
207	ஓடி	சருகாளை	ஓடி	7 0 0
208	ஓடி	முள்ளுவெட்டி	ஓடி	5 0 9
210	ஓடி	காக்கையா உடுநானதறை	ஓடி	1 2 8
211	ஓடி	அக்கத்தளை	ஓடி	5 1 6
பிளான் இலக்கம் 321.				
703	மந்துவில்	கச்சேரட்டை	காட்டுநிலம்	10 3 9
704	ஓடி	ஓடி	ஓடி	14 0 0
பிளான் இலக்கம் 342.				
764	கெற்பெவி	ஆத்திக்காடு	காடு	9 3 18
765	ஓடி	ஓடி	வெளிநிலம்	1 0 20
D 50	ஓடி	ஆத்தில வயல	ஓடி	2 0 11
பிளான் இலக்கம் 341.				
759	ஓடி	தென்பி	காடு	4 2 11
பிளான் இலக்கம் 354.				
937	மட்டுவில் வடக்கு	நல்லதண்ணிராப்புளம்	வெளிநிலம்	5 2 35
940	ஓடி	கடளக்கொட்டை	ஓடி	1 1 25
பிளான் இலக்கம் 357.				
951	ஓடி	திலலை அடி	ஓடி	7 2 21

தரிப்புவில் ஏக்கர் ஒன்றுக்கு ரூபா 10.

இக்காணிகளைப்பற்றிய மேலதிகமான விபரங்கள் சர்வேடர் ஜெனரல்துரை அவர்களிடத்திலும் விற்றபணவின் கொந்திசைப்பற்றி யாழ்ப்பாணம் கவண்ணமேந்து ஏசுந்றத்துரையவர்களிடத்திலுமிருந்து கேட்டறியலாம்.

தேசாதிபதி மகோத்தமர் அவர்களினது கட்டளையின்படி,

டபிள்யு. றீ. தெயிலர்,

இராசாங்க விசிடரின் வேலைபார்ப்பவர்.

No. 330, N. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 7, 1900.

ON Friday, December 21, 1900, at 12 o'clock noon, the Assistant Government Agent for the Mullaitivu District will put up to auction, at his office in Vavuniya, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Nineteen allotments of land situated in the Vavuniya south and north divisions of the Mullaitivu District of the Northern Province.

Preliminary plan 2,177.

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent. A. R. P.
7981	Vepankulam	Santiyaku Visenti and another	Jungle	3 3 35
7982	Do.	Kantan Velan and another	do.	5 3 3
Preliminary plan 2,184.				
8003	Tudduwakai	Kantan Tampan and another	Jungle	5 0 11
8004	Do.	Kantan Kattan	do.	2 1 39
Preliminary plan 2,136.				
7900	Putu-ur	Meerasaibu Akamathu Neina	Jungle	1 3 25
7901	Do.	Akamathu Neina Marakayar Kappudiya	do.	1 2 7
Preliminary plan 2,130.				
7888	Kunchukulam	Akamathu Neina Marakayar Kappudiya	Jungle	2 0 3

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent.	
				A.	R. P.
7930	Komarasankulam	Preliminary plan 2,153. Arunasalam Kanapatipillai	Jungle	3	1 11
7979	Komarasankulam	Preliminary plan 2,176.	Paddy field	1	0 34
7980	Do.	—	do.	0	0 12
8373	Madukanda	Preliminary plan 2,282. K. Kapurala	Jungle	4	0 6
8374	Do.	Pinhamige Velate	do.	1	3 10
8421	Palayavadi	Preliminary plan 2,300.	Grass land	0	1 16
8424	Do.	Kanapatiyar Sellan	do.	0	1 1
8425	Do.	do.	do.	0	2 7
7861	Ayilady	Preliminary plan 2,115. Annamalai Kasinather	Native garden	0	1 10
7917	Velankulam	Preliminary plan 2,146. Kantan Sinnavan	Paddy	5	0 16
7916	Velankulam	Preliminary plan 2,145. Kantan Sinnavan	Waste land	1	0 23
7913	Kulavisuddan	Preliminary plan 2,143. Kasinather Sinnetamby	Chena	4	0 37

Upset price.—Rs. 10 per acre.

Further information regarding these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Mullaittivu.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 330, N. P.

கொலோனியல் சர்க்கிற்றத்தார ஆய்ச்சில்,  
கொழும்பு, 1900 ம் (நாடு) காத்தகைமீ 7 ந் வ.

1900 ம ஆண்டு மாகழிமாதம் 21 ந் திகதி வவனியாவில் தன் ஆய்ச்சில் வட மாகாணத்த முலலைத்தீவு  
முலகிறிக் கவற்றணமேந்து உதவி ஏசன்றவாகளால இதனடியிற் சொல்லப்பட்டிருக்கிற முடிக்குரிய காணித்த  
ணடுகளை, அரசாட்சியாரால உத்தரவுபண்ணப்பட்டிருக்கும் பொருத்தப்பிரகாரம் ஏலத்திற்குறி விற்கப்படும்.  
காணித்தணடுகள் வட மாகாணத்து முலலைத்தீவு முலகிறிக் கவற்றணமேந்து வவனியா தெற்கு வடக்கு பகுதியில்  
ருக்கின்றது.

பிளான் இல.	இல.	குறிச்சி.	கேள்விக்காரனின் பெயர்.	விவரம்.	விசாலம். அ. மூ. ப.
2,177	7981	வேப்பங்குளம்	சந்தியாகு விசேந்தியும் இன் னெருவரும்	காடு	3 3 35
"	7982	ஓடி	கந்தன்வேலனும் இன்னெரு வரும்	காடு	5 3 3
2,184	8003	துட்டுவாசை	கந்தன் தம்பனும் இன்னெரு வரும்	காடு	5 0 11
"	8004	ஓடி	கந்தன் காதலான	காடு	2 1 39
2,136	7900	புதுணா	மீராசாய்பு அகமதுதெயினு	காடு	1 3 25
"	7901	ஓடி	அகமதுதெயினுமரக்காயா க புட்டையா	காடு	1 2 7
2,130	7889	குஞ்சுகுளம்	ஓடி	காடு	2 0 3
2,153	7930	கோமரசங்குளம்	அருணாசலம் கணபதிப்பி ள்ளை	காடு	3 1 11
2,176	7979	ஓடி	—	வயலநிலம்	1 0 34
"	7980	ஓடி	—	ஓடி	0 0 12
2,282	8373	மடுக்கண்டை	க. கப்பரூளை	காடு	4 0 6
"	8374	ஓடி	பின்காமிகே வேலாததை	காடு	1 3 10
2,300	8421	புளையவாடி	—	புல நிலம்	0 1 16
"	8424	ஓடி	கணபதியா செலவன	ஓடி	0 1 1
"	8425	ஓடி	ஓடி	ஓடி	0 2 7
2,115	7861	ஆயிலடி	அண்ணாமலை காசினுதா	ஊரவரின தோட்டம்	0 1 10
2,146	7917	வேளங்குளம்	கந்தன் சின்னவன	நெல நிலம்	5 0 16
2,145	7916	ஓடி	—	வெளி நிலம்	1 0 23
2,143	7913	குளவி சுட்டான	காசினுதா சின்னத்தம்பி	சேனைக்காடு	4 0 37

தரிப்புநிலை ஏக்கரொன்றுக்கு ரூபா 10.

இக்காணிகளைப் பற்றிய மேலதிகமான விபரங்கள் சர்வேயர் ஜெனரல் துரை அவர்களிடத்திலும் விற்  
பணவின் கொந்திசைப்பற்றி முலலைத்தீவு முலகிறிக் கவற்றணமேந்து அரசாட்சி உதவி ஏசன்று அவாளிடத்திலுமிருந்து அ  
றிந்துகொள்ளலாம்.

தேசாதிபதி மகோத்தமர் அவர்களினது கட்டளையின்படி,

டபிள்யூ. றி. தேயிலர்,  
இராசாங்க விசிறின் வேலைப்பாப்பவர்.

No. 331, N. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 7, 1900.

ON Thursday, December 20, 1900, at 10 A.M., the Assistant Government Agent for the Mannar District, Northern Province, will put up to auction, at his office in Mannar, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

One hundred allotments of land situated in the Perunkalli pattu, &c., division of the Mannar District of the Northern Province.

## Preliminary plan 276.—Perunkalli pattu.

Lot.	Village.	Name of Applicant.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.
550	Vidattaltivu	Neinakandu Sultan Abdul Cader	Crown	Jungle	4 3 33
551	Do.	Segu S. S. Segu Abdul Cader	do.	do.	2 1 14
552	Do.	Neinakandu Sultan Abdul Cader	do.	do.	1 0 34
553	Do.	Avuvakar Usaneina	do.	do.	0 1 20
I 82	Vidattaltivu	Preliminary plan 471.—Perunkalli pattu. — Mirasaibu Miratampi		Waste land	0 2 34
1691	Koilkulam	Preliminary plan 494.—Perunkalli pattu. P. Vallipuram		Waste land	8 2 31
Q 82	Vidattaltivu	Preliminary plan 497.—Perunkalli pattu. — Vairavanather Velupillai (lessee)		Suitable for paddy	8 2 28
1695	Koilkulam	Preliminary plan 498.—Perunkalli pattu. Assan Ussan Miskin		Waste land suitable for paddy	5 1 12
1697	Vidattaltivu	Preliminary plan 500.—Perunkalli pattu. Assanapillai Neinallevvai		Jungle	2 1 13
1698	Do.	— A. Neinallevvai (lessee)		Waste land	0 1 27
1829½	Vidattaltivu	Preliminary plan 558.—Perunkalli pattu. Chinnatampi Mira Saibu		Waste land	3 1 5
4320	Attimoddoi	Preliminary plan 1,275.—Perunkalli pattu. Chinnatampi Viravaku		Scrub jungle	3 3 38
4321	Do.	do.		Field and jungle	4 1 12
O 118	Pulakkadu	Preliminary plan 1,292.—Perunkalli pattu. Udaiyar for Crown		Tobacco garden	0 0 11
4422	Vidattaltivu	Preliminary plan 1,308.—Perunkalli pattu. N. Sultan Avuthal Cather		Paddy field	2 1 30
4425	Vidattaltivu	Preliminary plan 1,309.—Perunkalli pattu. Udaiyar for Crown		Scrub	2 2 14
4426	Do.	do.		do.	5 1 16
7082	Attimoddoi	Preliminary plan 1,848.—Perunkalli pattu. Aiyampillai Vairavy		Jungle fit for tobacco	0 3 8
7696	Vidattaltivu	Preliminary plan 2,042.—Perunkalli pattu. Segu Meyadintamby		Open plain	2 3 4
7709	Vidattaltivu	Preliminary plan 2,046.—Perunkalli pattu. C. M. Muttalivava		Open irrigable land	6 3 0
7710	Do.	do.		do.	7 3 0
7711	Do.	Asana Neinallevvai		Jungle fit for tobacco	0 3 9
7782	Koilkulam	Preliminary plan 2,077.—Perunkalli pattu. Meerasaibu Manikkam		Jungle fit for tobacco	0 3 0
7571	Koilkulam	Preliminary plan 1,985.—Perunkalli pattu. M. Chinnatampi		Waste land fit for tobacco	2 0 7
7582	Vidattaltivu	Preliminary plan 1,992.—Perunkalli pattu. Ussan Marakair Seeni		Waste land fit for tobacco	1 2 28
8328	Attimoddoi	Preliminary plan 2,266.—Perunkalli pattu. Veerakatti Aiyampillai		Tobacco	0 3 20
1831	Vellankulam	Preliminary plan 560.—Illuppaikadavai pattu. Chinnatampi Arunasalem		Jungle	1 3 22
1833	Kaddadivayal	Preliminary plan 561.—Illuppaikadavai pattu. N. Kartigesar		Garden	0 3 36
4138	Chundikulam	Preliminary plan 1,262.—Illuppaikadavai pattu. Vinasitampi Kathireser		Waste land	0 1 16
4315	Kannaddi	Preliminary plan 1,272.—Illuppaikadavai pattu. Velan Kathiran		Scrub jungle	0 3 1
7073	Kaddadivayal	Preliminary plan 1,846.—Illuppaikadavai pattu. N. Mohamado Levvai Madarsaibu		Jungle fit for tobacco	9 1 2

Lot.	Village.	Name of Applicant.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.
		Preliminary plan 2,049. Situation—Illuppaikadavai pattu.			
7714	Vellankulam	K. Udaiyar Nakanather, &c.	Crown	High jungle	0 2 8
7715	Do.	do.	do.	Tobacco garden	1 3 8
		Preliminary plan 2,054.—Illuppaikadavai pattu.			
7721	Vellankulam	V. Kanapatippillai	Crown	Jungle fit for paddy	3 3 25
		Preliminary plan 2,057.—Illuppaikadavai pattu.			
7730	Pampaddi	Kanapatippillai Ponnampalam	Crown	Jungle fit for tobacco	6 0 0
		Preliminary plan 2,127.—Illuppaikadavai pattu.			
7882	Kalvan	Kovindu Sanmogam	Crown	Native garden	1 0 37
		Preliminary plan 2,343.—Illuppaikadavai pattu.			
8491	Chundikkuly	Ramanather Sapapathy	Crown	Jungle	0 3 8
		Preliminary plan 1,089.—Nanaddan east.			
3659	Pichchaikulam	Seemampillai Mudaliyar, for Government	Crown	Waste land	5 2 3
		Preliminary plan 1,608.—Nanaddan east.			
5990	Pichchaikulam	Seemampillai Mudaliyar, for Government	Crown	Paddy field	3 0 6
		Preliminary plan 2,260.—Nanaddan east.			
8308	Mavilankeni	S. O. M. Rawta Kani	Crown	Jungle	0 3 39
		Preliminary plan 2,360.—Nanaddan east.			
8539	Murunkan	Teogu Antoni Udayar	Crown	Native garden	0 0 34
8540	Do.	do.	do.	Low jungle	1 0 2
		Preliminary plan 2,366.—Nanaddan east.			
8658	Pidarikulam	Dr. H. Joulain, O.M.I.	Crown	Jungle	1 2 32
		Preliminary plan 2,368.—Nanaddan east.			
8674	Manankaveli	Philippu Marisalpillai	Crown	Low jungle	5 3 17
8675	Do.	Antoni Vaity	do.	do.	4 1 33
		Preliminary plan 487.—Mantai north.			
1678	Periyavilankuli	Meerakandu Assena Lebbe	—	Paddy	5 1 28
		Preliminary plan 1,274.—Mantai north.			
4318	Adampan	Swakkino Santia	—	Scrub	1 2 37
		Preliminary plan 1,277.—Mantai north.			
4325	Adampan	Tavidu Antonipillai	—	Scrub	0 3 14
		Preliminary plan 1,303.—Mantai north.			
4416	Alankulam	Ussansaibu Muhideen	—	Scrub	0 3 17
		Preliminary plan 1,643.—Mantai north.			
6196	Periyavilankuli	Ahamadupillai Mamuneina	—	Waste, suitable for tobacco	17 0 15.
		Preliminary plan 606.—Mantai south.			
2102	Mutalaikutti	Antoni Parikari	—	Scrub jungle	1 2 31
2103	Do.	Philippu Vitan	—	Waste land	2 0 38
		Preliminary plan 2,359.—Mantai south.			
8537	Veliyitkamam	Migel Marisal Tavarera	—	Jungle	0 3 28
		Preliminary plan 521.—Nanaddan west.			
1737	Achobankulam	M. Seemampillai Adigar, for Government	—	Waste	6 0 24
		Preliminary plan 911.—Nanaddan west.			
2796	Puvarasankulam	M. Seemampillai Adigar, for Government	—	Garden	2 3 20
		Preliminary plan 913.—Nanaddan west.			
2798	Pasikkulam	M. Seemampillai Adigar, for Government	—	Waste tobacco garden	0 2 8
		Preliminary plan 914.—Nanaddan west.			
2802	Vankalai	M. Seemampillai Adigar, for Government	—	Palmirah garden	2 3 8
G 91	Do.	do.	S. Lamberto	do.	0 1 25
		Preliminary plan 1,093.—Nanaddan west.			
8665	Palaikkuly	M. Seemampillai Adigar, for Government	—	Fit for paddy	4 1 34
3666	Kattankulam	M. Sleemampillai Adigar, for Government	—	do.	2 3 26
		Preliminary plan 1,094.—Nanaddan west.			
3667	Pallankodai	M. Sleemampillai Adigar, for Government	—	Field	0 2 39
3668	Do.	do.	—	do.	1 2 27
I 118	Pasikkulam	Preliminary plan 1,253.—Nanaddan west. M. Seemampillai Adigar, for Government	Muttu Neyna	Dwelling compound	0 1 12
4850	Vankalai	Preliminary plan 1,400.—Nanaddan west.	—	Waste	0 0 7

Lot.	Village.	Name of Applicant.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.
7611	Vankalai	Preliminary plan 2,002.—Nanaddan west. Tillamuttu Veerappan		Garden with mud hut	0 0 13
8406	Mannar town	Preliminary plan 2,293.—Mannar town. P. Swaminathan		Waste land	0 0 15
8408	Do.	S. A. Fernandu		do.	0 0 14
1736	Arippu	Preliminary plan 520.—Musaly north. Neekkilan Santiago Croos		Waste land	0 3 26
2760	Periyapullachi- potkeni	Preliminary plan 903.—Musaly north. M. Seemampillai Adigar, for Government		Waste land	1 1 20
4131	Antonimelingi- kulam	Preliminary plan 1,259.—Musaly north. Assistant Government Agent, Mannar		Waste land	38 0 19
4132	Do.	do.		do.	11 0 0
5003	Antonimelingi- kulam	Preliminary plan 1,413.—Musaly north. Assistant Government Agent, Mannar		Waste land	2 1 35
5004	Sanchuvankulam	do.		do.	26 1 7
5005	Do.	do.		do.	2 3 30
5006	Do.	do.		do.	1 2 8
F 126	Do.	do.		Paddy field	11 2 1
5009	Do.	do.		Waste land	129 1 0
2746	Karadikkuli	Preliminary plan 890.—Musaly south. M. Seemampillai Adigar, for Government		Crown Waste land	0 1 18
2749	Mullikkulam	Preliminary plan 893.—Musaly south. A. Marianu Dias		Crown Waste land	0 0 9
2750	Mullikkulam	Preliminary plan 894.—Musaly south. M. Juam Lamberto		Crown Waste land	0 1 26
2757	Marichchukaddi	Preliminary plan 900.—Musaly south. M. Seemampillai Adigar, for Government		Crown Field	0 1 2
5028	Puliadiniravi	Preliminary plan 1,418.—Musaly south. Crown		Waste land	140 2 14
5029	Do.	do.		do.	1 3 12
5030	Do.	do.		do.	0 0 10
5031	Do.	do.		do.	0 0 19
5043	Do.	do.		do.	1 3 20
5044	Variveli	do.		do.	2 2 25
5045	Musali	do.		do.	12 3 7
5053	Chillavaturai	do.		do.	0 0 12
5054	Do.	do.		do.	0 0 19
5055	Do.	do.		do.	0 0 12
5056	Do.	do.		do.	0 0 18
5057	Do.	do.		do.	0 0 12
5058	Do.	do.		do.	0 0 18
5059	Do.	do.		do.	0 0 12
5060	Do.	do.		do.	0 0 18
5089	Thampaddamutalikaddu	do.		do.	8 1 2
6121	Tandikulam	Preliminary plan 1,623.—Musaly south. Crown		Paddy field	0 2 24
6122	Do.	do.		do.	0 2 35
8678	Mullikkulam	Preliminary plan 2,370.—Musaly south. Mariano Mikel Saraiva		Crown Grass land	4 0 0

Upset price,—Rs. 10 per acre.

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Mannar.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 331, N. P.

கொலோனியல் சர்க்கிற்றத்தார் ஆபிசில்,  
கொழும்பு, 1900 ம் வருஷ கார்த்திகைமீ 7 ந் வ.

1900 ம் ஆண்டு மாரகழிமாதம் 20 ந் திகதி 10 மணிக்கு மன்னூரில தன் ஆபிசில் மன்னூர் உதவி கவந்  
ணமேந்து ஏசனறவர்களால் இதனடியிற் சொல்லப்பட்டிருக்கிற முடிக்குரிய காணித்துண்டுகளை, அரசாட்சி  
யாரால் உத்தரவுபண்ணப்பட்டிருக்கும் பொருத்தப்பிரகாரம் ஏலத்திற்குறி விடப்படும.

100 காணித்துண்டுகளை, வட மாகாணத்து மன்னூர் டிஸ்திரிக்டின் பெருங்குளிப்பற்று முதலிய பகுதியிலி  
ருக்கின்றது.

பெருங்குளிப்பற்று. உரிதாளர்—அரசாட்சியார்.

பிளான	இல.	இல.	குறிச்சி.	கேள்வீக்காரனின் பெயர்.	விலை.	வ.சாலம.
	276	550	வடத்தலதீவு	நெயினுகெண்டி சுலுத்தா ன அப்துலகாசா	காடு	4 3 33

பிள்ளை	இல.	இல.	குறிச்சி.	கேள்விக்காரன் பெயர்.	விவரம்.	விசாலம்.
						அ. அ. ப.
	276	551	விடத்தலதீவு	சேகு எஸ். எஸ். சேகுஅப துலகாதா	காடு	2 1 14
	„	552	ஹெடி	நெயினுக்கொடு சுலுத்தா	காடு	1 0 34
	„	553	ஹெடி	அவுவகதா உசநெயினு	காடு	0 1 20
	471 I	82	ஹெடி	உரித்தாளி—மீராசாய்பு மீராததமபி.	வெண்காணி	0 2 34
	494	1691	கோயில குளம்	உரித்தாளி—இலலை. பி. வலவிபுரம்	ஹெடி	8 2 31
	497 Q	82	விடத்தலதீவு	உரித்தாளி—வயிரவநாதா வேலுப்பிள்ளை (குத்தககாரன்).	நெறசெய்கைகேற்றறை	8 2 28
	498	1695	கோவிலகுளம்	உரித்தாளி—இலலை. அசன உசன மிஸகீன	நெறசெய்கைகேற்ற வெண்காணி	5 1 12
	500	1697	விடத்தலதீவு	அசனாப்பிள்ளை நெயினுலெவ்வை	காடு	2 1 13
	„	1698	ஹெடி	உரித்தாளி—எ. நெயினுலெவ்வை (குத்தககாரன்).	வெண்காணி	0 1 27
	558	1829	ஹெடி	சினனத்தமபி மீராசாய்பு	ஹெடி	3 1 5
	1,275	4320	ஆத்திமோட்டை	சினனத்தமபி வீரவாகு	பறட்டைகாடு	3 3 38
	„	4321	ஹெடி	பறட்டை	வயலும் காடும்	4 1 12
	1,292 O	118	புலககாடு	அரசாட்சியாருக்காக உடையாரா	புக்கையிலைத்தோட்டம்	0 0 11
	1,308	4422	விடத்தலதீவு	என். சுலுத்தான அவுதலகாதா	நெலவயல்	2 1 30
	1,309	4425	ஹெடி	அரசாட்சியாருக்காக உடையாரா	பறட்டைகாடு	2 2 14
	„	4426	ஹெடி	ஹெடி	ஹெடி	5 1 16
	1,848	7082	ஆத்திமோட்டை	ஐயம்பிள்ளை வைரவி	புக்கையிலைத்தோட்டத்துக்கேற்ற காடு	0 3 8
	2,042	7696	விடத்தலதீவு	சேகுமெயதீனத்தமபி	தறந்தவெளி	2 3 4
	2,046	7709	ஹெடி	சி. எம். முத்தவீவாவா	தண்ணீர்பாச்சக்கடியத்துறந்தகாணி	6 3 0
	„	7710	ஹெடி	ஹெடி	ஹெடி	7 3 0
	„	7711	ஹெடி	அசனநெயினுலெவ்வை	புக்கையிலைத்தோட்டத்துக்கேற்ற காடு	0 3 9
	2,077	7782	கோயில குளம்	மீராசாய்பு மானிக்கம்	ஹெடி	0 3 0
	1,985	7571	ஹெடி	எம். சினனத்தமபி	புக்கையிலைத்தோற்றத்துக்கேற்ற வெண்காணி	2 0 7
	1,992	7582	விடத்தலதீவு	உசனமனாககாயா சீனி	ஹெடி	1 2 28
	2,266	8328	ஆத்திமோட்டை	வீரகத்தி ஐயம்பிள்ளை	புக்கையிலைத்தோட்டம்	0 3 20
	560	1831	வெள்ளாறுகுளம்	இலுப்பைக்கட்டைவப்பற்று. உரித்தாளி—அரசாட்சியாரா.	காடு	1 3 22
	561	1833	கட்டாடியவயல்	சினனத்தமபி அருளுசலம்	தோட்டம்	0 3 36
	1,262	4138	சுண்டிகுளம்	என். காததிகேசா	வெண்காணி	0 1 16
	1,272	4315	கனாட்டி	வினாசித்தமபி கதிதோசு	பறட்டைகாடு	0 3 1
	1,846	7073	கட்டாடியவயல்	வேலன கதிரன	புக்கையிலைத்தோட்டத்துக்கேற்றகாடு	9 1 2
	2,049	7714	வெள்ளாறுகுளம்	க. உடையாருக்காக நாத்ரும மறுபேரும	உயாந்தகாடு	0 2 8
	„	7715	ஹெடி	ஹெடி	புக்கையிலைத்தோட்டம்	1 3 8
	2,054	7721	ஹெடி	வி. கணபதிப்பிள்ளை	நெறகாணிகேற்றகாடு	3 3 25
	2,057	7730	பாம்பாட்டி.	கணபதிப்பிள்ளை பொன்னம்பலம்	புக்கையிலைத்தோற்றத்துக்கேற்றகாடு	6 0 0
	2,127	7882	கலவான	கோவிந்த சனாமுகம்	சுதேசத்தோட்டம்	1 0 37
	2,343	8491	சுண்டிகுளம்	இராமநாதா சபாபதி	காடு	0 3 8
	1,089	3659	பிச்சைகுளம்	நாளுட்டான சிழககு. உரித்தாளி—அரசாட்சியாரா.	வெண்காணி	5 2 3
	1,608	5990	ஹெடி	அரசாட்சியாருக்காக சீமாம்பிள்ளை முதலியாரா	நெலவயல்	3 0 6
	2,260	8308	மாவிவககேனி	ஹெடி	காடு	0 3 39
	2,360	8539	முருங்கன	ச. உ. மு. இரவுத்தககனி தியோகு அந்தோனீஉடையாரா	தோட்டம்	0 0 34
	„	8540	ஹெடி	ஹெடி	சிறுகாடு	1 0 2
	2,366	8658	பிடாரிகுளம்	கே. பூலற்பணடிதா ஓ. எம். ஐ.	காடு	1 2 32
	2,368	8674	மானாங்கவெளி	பிவிப்பு மரிசாலப்பிள்ளை	சிறுகாடு	5 3 17
	„	8675	ஹெடி	அந்தோனீவயித்தி	ஹெடி	4 1 38

பிளான் இல.	இல.	குறிச்சி.	கேள்விக்காரனின் பெயர்.	விபரம்.	விசாலம். அ. மு. ப.
497	1678	மாந்தை வடக்கு. உரிததாளி—அரசாட்சியார். பெரியவள்ளங்குவி	மீராக்கனறு அசனுவலெவ்வை	நெற்காணி	5 1 28
1,274	4318	அடம்பன	சுவகீனு சந்தியா	பறடைக்காடு	1 2 37
1,277	4325	-ஓடி	தந்து அந்தோனிப்பிள்ளை	ஓடி	0 3 14
1,303	4416	ஆளங்குளம்	உசனசாய்பு முகையதீன்	ஓடி	0 3 17
1,643	6196	பெரியவள்ளங்குளி	அகமதுப்பிள்ளைமாமு நெயினு	வெண்ணிலமுட, புகையிலைசெய்யக்கூடியதறையுட	17 0 15
606	2102	மாந்தை தெற்கு. உரிததாளி—அரசாட்சியார். முதல்குத்தி	அந்தோனிபிரகாரி	பறடைக்காடு	1 2 31
„	2103	ஓடி	பிப்பிவிதான	வெண்ணிலம்	2 0 38
2,359	8537	வெளியிற்கமட	மிகேலமரிசாலதவறேற	காடு	0 3 28
521	1737	நாட்டான மேற்கு. உரிததாளி—அரசாட்சியார். அச்சங்குளம்	அரசாட்சியாருக்காக சீமா மபிள்ளை அதிகாரம்	வெண்காணி	6 0 24
911	2796	பூவாசங்குளம்	ஓடி	தோட்டம்	2 3 20
913	2798	பாசிக்குளம்	ஓடி	வெண்காணியுட புகையிலைத்தோட்டமுட	0 2 8
914	2802	வங்காலை	ஓடி	பனந்தோட்டம்	2 3 8
„	G 91	ஓடி	உரிததாளி—எஸ். வெட்பெடுத்தி. அரசாட்சிக்காக சீமா மபிள்ளை அதிகாரம்	ஓடி	0 1 25
1,093	3665	பாலைக்கூளி	உரிததாளி—அரசாட்சியார். அரசாட்சிக்காக சீமா மபிள்ளை அதிகாரம்	நெற்காணிக்கேற்றதரை	4 1 34
„	3666	காததாங்குளம்	ஓடி	ஓடி	2 3 26
1,094	3667	பள்ளங்கோட்டை	ஓடி	வயல	0 2 39
„	3668	ஓடி	ஓடி	வயல	1 2 27
1,253	I 118	பாசிக்குளம்	உரிததாளி—முத்துநெயினு. அரசாட்சிக்காக சீமா மபிள்ளை அதிகாரம்	குடிநிலவளவு	0 1 12
1,400	4850	வங்காலை	—	வெண்காணி	0 0 7
2,002	7611	ஓடி	திலலைமுத்து வீரப்பன	மணகுடிசையுள்ள தோட்டம்	0 0 13
2,293	8406	மணராபட்டணம். உரிததாளி—இலலை. மணராபட்டணம்	பே. சுவாமினுதன	வெண்காணி	0 0 15
„	8408	ஓடி	எஷ. எ. பறாந்து	ஓடி	0 0 14
520	1736	முசலி வடக்கு. உரிததாளி—இலலை. அரிப்படி	நீக்கிலான சந்தியாகு குருசு	வெண்காணி	0 3 26
903	2760	பெரியபுள்ளச்சி பொற்கேணி	அரசாட்சியாருக்காக சீமா மபிள்ளை அதிகாரம்	ஓடி	1 1 20
1,259	4131	அந்தோனிமெலிகுசிகுளம்	மணரா உதவ் கவற்றணமேந்து ஏசனறு	ஓடி	38 0 19
„	4132	ஓடி	ஓடி	ஓடி	11 0 0
1,413	5003	ஓடி	ஓடி	ஓடி	2 1 35
„	5004	சனுகவான்குளம்	ஓடி	ஓடி	26 1 7
„	5005	ஓடி	-ஓடி	ஓடி	2 3 30
„	5006	ஓடி	ஓடி	ஓடி	1 2 8
„	F 126	ஓடி	ஓடி	நெலவயல	11 2 1
„	5009	ஓடி	ஓடி	வெண்காணி	129 1 0
890	2746	முசலி தெற்கு. உரிததாளி—அரசாட்சியார். கந்திக்கூளி	அரசாட்சியாருக்காக எம். சீமாமபிள்ளை	வெண்காணி	0 1 18
893	2749	முள்ளிக்கூளம்	எ. மரியாணு தீயேசு	ஓடி	0 0 9
894	2750	ஓடி	எம். சுவாமலெம்பெடுத்தி	ஓடி	0 1 26
900	2757	மறிசசுக்கடடி	அரசாட்சியாருக்காக எம். சீமாமபிள்ளை	வயல	0 1 2
1418	5028	புளியடிநிரவ்	ஓடி	வெண்காணி	140 2 14
„	5029	ஓடி	ஓடி	ஓடி	1 3 12
„	5030	ஓடி	ஓடி	ஓடி	0 0 10
„	5031	ஓடி	ஓடி	ஓடி	0 0 19
„	5043	ஓடி	ஓடி	ஓடி	1 3 20
„	5044	வாரிவெளி	ஓடி	ஓடி	2 2 25
„	5045	முசலி	ஓடி	ஓடி	12 3 7

பாளன்	இல.	இல.	குறிச்சி.	கேள்விக்காரனின் பெயர்.	விபரம்.	விசாலம்.
						அ. ரூ. ப.
"	5053	5053	சிலாவததுறை	எம். சிமாமுள்ளை	வெண்டாணி	0 0 12
"	5054	5054	செடி	செடி	செடி	0 0 19
"	5055	5055	செடி	செடி	செடி	0 0 12
"	5056	5056	செடி	செடி	செடி	0 0 18
"	5057	5057	செடி	செடி	செடி	0 0 12
"	5058	5058	செடி	செடி	செடி	0 0 18
"	5059	5059	செடி	செடி	செடி	0 0 12
"	5060	5060	செடி	செடி	செடி	0 0 18
"	5089	5089	தம்பட்டமுதலிகட்டு	செடி	செடி	8 1 2
1,623	6121	6121	தாளமக்குளம்	செடி	நெலவயல	0 2 24
"	6122	6122	செடி	செடி	செடி	0 2 35
2,370	8678	8678	முள்ளிகுளம்	மரியானு மிகேல சராயவ்	புலதறை	4 0 0

பாணிப்பு வீலை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 10.

இக்காணிக்களைப் பற்றிய மேலதன் விபரங்களைச் சேரவாய் ஜெனரல்தரை யவர்களிடத்திலும் லீப்நாவின கொந்திசைப்பற்றி மனனாடி டிஸ்த்ரிக்டு உதவி யேசனறுக்தரை யவர்களிடத்திலும் கேட்டறிந்துகொள்ளலாம்.

தேசாதிபதி மஜோத்தமா ஆகாரகரினது கட்டளை யின்படி,

டபினயு. ற்றி. தேய்லா,

இராசாங்க விசிதரின வேலைபாரப்பவா.

## LAND SALES IN THE SOUTHERN PROVINCE.

No. 1,095, S. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 12, 1900.

ON Tuesday, January 15, 1901, at 12 o'clock noon, the Government Agent for the Southern Province will put up to auction, at his office in Galle, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Forty-eight allotments of land situated in the Gangaboda pattu, Talpe pattu, Bentota-Walallawiti korale, and Wellaboda pattu divisions of the Galle District of the Southern Province.

Lot.	Name of Land.	Name of Applicant.	Description.	Extent. A. R. P.	Upset Price per Acre. Rs.
Preliminary plan 2,351.—Gangaboda pattu.					
Village—Ihalakimbiya.					
3614	Surattamullanagodaowita	Liyanadurage Ando	Owita	0 3 28	20
3615	Do.	Liyanadurage Hakuruge Endo	Garden	0 3 11	20
3619	Patriamullanaokanda	Andris de Silva	Owita	0 1 38	15
Preliminary plan 2,452.—Gangaboda pattu.					
Village—Wanduramba.					
3985	Getahoragodavilakoratuwa	Nallaperumal Tantirige Heen Appu	Garden	3 2 0	10
3986	Magahenagodakanda	David de Silva	Jungle	1 0 29	10
Preliminary plan 1,732.—Talpe pattu.					
Village—Mawella.					
X 106	Rekamulla	—	Jungle	2 3 12	30
3176	Siyambalahenagoda	Village—Howpa. E. R. Goonaratna	do.	2 1 20	30
S 106	Paragahawatta or Loolugahawatta	Dampellage Denis	do.	1 2 4	30
Preliminary plan 2,483.—Talpe pattu.					
Village—Tittagala.					
4179	Konekumbura-addarakirana	Gau-vidane of Tittagala	Field	1 3 7	10
4180	Paragahakumbura-addarakirana	do.	do.	2 3 26	10
Preliminary plan 1,720.—Talpe pattu.					
Village—Kahanda.					
G 102	Godellawatta	Hatarasinlage Silindo	Cleared land	1 0 17	10
Preliminary plan 1,041.—Talpe pattu.					
Village—Walpola.					
8148	Allaviladeniyaduwa	—	Jungle	0 3 0	10
8154	Diwelgodakumburaowita	—	Owita	0 1 18	10
8163	Vitarnage Beruliyamullaowita	—	do.	0 1 9	10
Preliminary plan 5,105.—Talpe pattu.					
Village—Magedara.					
W 751	Kahahena	—	Chena	0 2 8	10
X 751	Do.	—	Garden	0 3 17	10
Preliminary plan 5,089.—Talpe pattu.					
Village—Mipe.					
P 570	Ihalagodagamabedda	—	Chena	1 3 15	10



Lot.	Name of Land.	Name of Applicant.	Description.	Extent. A. R. P.	Upset Price per Acre. Rs.
		Preliminary plan 2,765.—Talpe pattu. Village—Kottawa.			
5465	Mullena-addarakandewatta	Hewagama Sube	Garden	0 2 15	10
5466	Radagodaudumulla	Dines Silva and another	Jungle	1 2 29	10
5467	Pahalakumbura-addarawatta	Hapanvitange Nikulas	do.	0 1 7	10
		Preliminary plan 4,966.—Talpe pattu. Village—Mipe.			
14335	Muttugaltuduwa or Maligatenna	—	Garden	0 2 2	10
14336	Do.	—	do.	0 2 16	10
		Preliminary plan 5,325.—Talpe pattu. Village—Hiyare.			
11764	Etadeniyaowita	—	Owita	0 1 16	10
		Preliminary plan 2,991.—Talpe pattu. Village—Mipe.			
L 263	Toppigodakanda	Pinnaduwege Juan	Jungle	1 1 30	10
		Preliminary plan 5,012.—Talpe pattu. Village—Kabaragala.			
14482	Dorakadawela-addarakanatta	—	Chena	4 1 8	10
		Preliminary plan 1,401.—Bentota-Walallawiti korale. Village—Kosgoda.			
11181	Duwebedda or Kirimetihawke	H. de Soyza	Owita	0 2 17	25
		Preliminary plan 1,411.—Bentota-Walallawiti korale. Village—Walinguruketiyawa.			
11328	Ratmalaokandaowita	—	Owita	0 3 13	20
11330	Ratmalaokandawattaowita	—	do.	0 2 18	20
11332	Galwalakumbura	—	Field	0 2 31	20
11342	Walinguruketiyawela	B. M. Werasingha	do.	0 3 34	20
		Preliminary plan 3,208.—Bentota-Walallawiti korale. Village—Metiwiliya.			
7341	Hattakagewatta	—	Garden	0 1 28	10
		Preliminary plan 4,827.—Bentota-Walallawiti korale. Village—Metiwiliya.			
13775	Kababadalaowita	—	Owita	0 1 28	10
		Preliminary plan 1,128.—Bentota-Walallawiti korale. Village—Igala.			
8821	Ihalawela	—	Owita	0 0 32	15
		Preliminary plan 4,712.—Wellaboda pattu. Village—Ronnaduwa.			
13234	Ronnaduwwatta	—	Partly cleared and partly jungle	0 2 2	50
13238	Do.	—	Jungle	1 0 7	50
13240	Do.	—	Garden	0 0 17	50
		Preliminary plan 5,242.—Wellaboda pattu. Village—Batapola.			
11414	Atahaulkele	Binduhewa Cornelis	Owita	0 0 23	50
		Preliminary plan 1,767.—Wellaboda pattu. Village—Katudampe in Ratgama.			
M 113	Battadanduwagodabedda	—	Chena	0 2 30	30
U 114	Paragustotawatta	—	Garden	0 0 19	30
V 114	Do.	—	Owita	0 1 35	20
D 117	Mahawellagodawatta	—	Garden	0 3 35	30
3356	Dikudumullawatta	—	Jungle	10 1 17	150
3359	Dikudumullakele	W. A. Bastian	do.	3 1 21	150
		Preliminary plan 1,773.—Wellaboda pattu. Village—Hegoda in Ratgama.			
C 127	Weratungewatta	—	Chena	1 2 32	50
		Preliminary plan 4,878.—Wellaboda pattu. Village—Godagama.			
13961	Kosgahagoipalemanana	—	Garden	0 1 6	50
		Preliminary plan 4,795.—Wellaboda pattu. Village—Karandeniya.			
13622	Mananakandaudawatta	—	Garden	0 0 27	20
		Preliminary plan 993.—Wellaboda pattu. Village—Pinikahena.			
W 411	Akulahittiakumbura-addaraduwa	—	Garden	1 0 39	20
B 412	Akulahittia-agulumulla	—	Deniya	0 2 35	10

Any persons considering that they have any claims to these lands are hereby noticed to produce evidence of their title before the Government Agent on the day of sale.

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, Galle.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 1,095, S. P.

වර්ෂ 1900 ක්වූ ගොවැව්වල මස 12 වෙනි දින කොළඹ මහසෙනෙවිවරයාගේ කාර්යාලයේ සිටින විට.

දකුණු දිසාවේ ගාල්ලේ මහජනතලක්කාරයන්ගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්ධාන ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වර්ෂ 1901 ක්වූ ජනවාරි මස 15 වෙනි දින වූ අගහරුවාද දවල් 12ට ගාල්ලේ කවිචේරියේදී වෙන්දේසිකර විකුණුවට යෙදෙනවා ඇත.

දකුණු දිසාවේ ගාඵ පලාතේ ගඟබඩපත්තුවේ, තල්පේපත්තුවේ, බෙ. ව. කෝරළේ සහ වැල්ලඔබ පත්තු කොට්ඨාසවල පිහිටා තිබෙන බිම්කැබෙලි 48ක්.

සිතියම 2,351. ගඟබඩපත්තුව. ඉල්ලුම්කාරයා—ලියනදුරුගෙ අන්දෙ.

නො.	ගම.	ඉඩමේ නම.	අන්දම	මහස. අ. රු. ප.	අක්කර රු.
3614	ඉහලකිහිස	සුරත්තවුල්ලානගොඩ බිම්ව	බිම්ව	0 3 28	20
3615	එම	ඉල්ලුම්කාරයා—ලියනදුරුගෙ හකුරුගෙ එන්දෙ. සුරත්තවුල්ලානගොඩ බිම්ව	වත්ත	0 3 11	20
3619	එම	ඉල්ලුම්කාරයා—අන්දිරිස් ද සිල්වා. පතිරවුල්ලාන බිකන්ද	බිම්ව	0 1 38	15
3985	වදුරඹ	ඉල්ලුම්කාරයා—තල්ලප්පෙරුමාල් තත්තිරිගෙ සිත්තිඅප්පු. ගාවකෝරගොඩවිල කොරටුව	වත්ත	3 2 0	10
3986	එම	ඉල්ලුම්කාරයා—දුවන් ද සිල්වා. මහසේනගොඩ කන්ද	බැද්ද	1 0 29	10
X 106	මාවැල්ල	ඉල්ලුම්කාරයා—ඊ. ආර්. ගුණරත්න. රේක්කවුල්ල	බැද්ද	2 3 12	30
3176	හවසේ	ඉල්ලුම්කාරයා—දම්පැල්ලාගෙ දිනෙස්. සිසිලාගේතගොඩ	එම	2 1 20	30
S 106	එම	ඉල්ලුම්කාරයා—දම්පැල්ලාගෙ දිනෙස්. පරගහවත්ත නොගොත් ලාඹවහග	බැද්ද	1 2 4	30
4179	නිත්තගල	ඉල්ලුම්කාරයා—නිත්තගල සිව්ස ගන්විදගේ. කොතේකුඹුර අද්දර කිරන	කුඹුර	1 3 7	10
4180	එම	ඉල්ලුම්කාරයා—නිත්තගල සිව්ස ගන්විදගේ. පරගහකුඹුර අද්දර කිරන	එම	2 3 26	10
G 102	කහන්ද	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. සිතියම 1,720. ගොඩැල්ලවත්ත	එලිකරපු ඉඩම	1 0 17	10
8148	වල්පොල	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. අලවිලදෙතිය දුව	බැද්ද	0 3 0	10
8154	එම	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. දෙවෙල්ගොඩකුඹුර බිම්ව	බිම්ව	0 1 18	10
8163	එම	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. විතාරනගෙ බේරුලියවුල්ල බිම්ව	එම	0 1 9	10
W751	මාගෙදර	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. කහසේන	කන්ද	0 2 8	10
X 751	එම	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. එම	වත්ත	0 3 17	10
P 570	මීපෙ	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. ඉහලගොඩගම බැද්ද	කන්ද	1 3 15	10
5465	කොට්ටව	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. සිතියම 2,765. මුල්ලෙනඅද්දර කන්දෙවත්ත	වත්ත	0 2 15	10
5466	එම	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. රදගොඩලඹවුල්ල	බැද්ද	1 2 29	10
5467	එම	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. පහලකුඹුර අද්දරවත්ත	බැද්ද	0 1 7	10
14335	මීපෙ	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. සිතියම 4,966. මෙම ඉඩමවලට ඉල්ලුම්කාරයෙක් නැතැ.	මුගුණල්ලකුඹුව නොගොත් මාලිය	0 2 2	10
14336	එම	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. නැත්ත	වත්ත	0 2 16	10
11764	තිතාරෙ	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. ඇවදෙතියබිම්ව	බිම්ව	0 1 16	10
L 263	මීපෙ	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. සිතියම 2,991. තොප්පිගොඩකන්ද	බැද්ද	1 1 30	10
14482	කබරගල	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. දොරකඩවෙලඅද්දර කහන්ත	කන්ද	4 1 8	10
11181	කොස්ගොඩ	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. සිතියම 1,401. බෙන්තර වලල්ලාචිරිකෝරළේ. දුටුවෙබැද්ද නොගොත් කිරිමැටි	බිම්ව	0 2 17	25
11328	වල්ඉඟුරුකැප්ප	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. සිතියම 1,411. මෙම ඉඩමවලට ඉල්ලුම්කාරයෙක් නැතැ.	බිම්ව	0 3 13	20
11330	එම	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. රත්මලඹකන්දවත්ත බිම්ව	එම	0 2 18	20
11332	එම	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. ගල්වලකුඹුර	කුඹුර	0 2 31	20
11342	එම	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. වල්ඉඟුරුකැප්පවෙල	එම	0 0 34	10
7341	මැව්විලිය	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. සිතියම 3,208. මෙම ඉඩමවලට ඉල්ලුම්කාරයෙක් නැතැ.	වත්ත	0 1 28	10
13775	එම	ඉල්ලුම්කාරයා—තතරසිංහගෙ සිලින්දෙ. කහබඩලබිම්ව	බිම්ව	0 1 28	10

නො.	ගම.	ඉඩමේ නම.	අත්දම.	මහත. අ. රු. ප.	අක්කර ගස මිල. රු.
		සිතියම 1,128.			
8821	ඉහල	ඉහලවෙල	මිවට	0 0 32	15
		සිතියම 4,712. වැල්ලබඩපත්තුව.			
13234	රෙත්තනදුව	රෙත්තනදුව වත්ත	කැල්ලක් එළිකරපු ඉඩම, කැල්ලක්		
			බැඳ්ද	0 2 2	50
13232	එම	එම	බැඳ්ද	1 0 7	50
13240	එම	එම	වත්ත	0 0 17	50
		සිතියම 5,242. ඉල්ලුම්කාරයා—බිත්තියේවාගෙ කොරවෙලිය.			
11414	බටපොල	අටගමුල්ල කැලේ	මිවට	0 0 28	50
		සිතියම 1,767. මෙම ඉඩමවලට ඉල්ලුම්කාරයෙක් නැත.			
M 113	රත්තම නිවෙත				
	කටුරුමිටෙ	බටදන්දුවාගොඩ බැඳ්ද	කන්ද	0 2 30	30
U 114	එම	පරගස්කොට්ට වත්ත	වත්ත	0 0 9	30
V 114	එම	එම	මිවට	0 1 35	20
D 117	එම	මහවැල්ලගොඩ වත්ත	වත්ත	0 3 35	30
3356	එම	දික්රඹුල්ල වත්ත	බැඳ්ද	10 1 17	150
		ඉල්ලුම්කාරයා—සු. ඒ. ඔස්තියන්.			
3359	එම	දික්රඹුල්ල කැලේ	බැඳ්ද	3 1 21	150
		සිතියම 1,773. මෙම ඉඩමවලට ඉල්ලුම්කාරයෙක් නැත.			
C 127	රත්තම නිවෙත				
	ගැහොඩ	වීරතුන්ගෙවත්ත	කන්ද	1 2 32	50
		සිතියම 4,875.			
13961	ගොඩගම	කොස්ගඟගොඩපල මානාන	වත්ත	0 1 6	50
		සිතියම 4,795.			
13622	කරන්දෙණිය	මානානකන්දලබවත්ත	එම	0 0 27	20
		සිතියම 993.			
W411	පිනිකහේන	අකුලුතිට්ටියාකුඹුරුඅද්දරදුව	එම	1 0 39	20
B 412	එම	අකුලුතිට්ටියා අගුඹුල්ල	දෙණිය	0 2 35	10

මෙම ඉඩමකැබලිවලට අයිතිවාසිකම් කියාහිටින අම් අයෙක් ඇත්නම් ඔහු විසින් මේ විකිනීමේ දිනෙදී එම අයිතිවාසිකම් කියානිවෙත ඔප්පු යතාදිග දකුණුපලාගේ මහජනතලවත්තාත්සේට පෙන්වාහිටිනව බිහාන.

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා සර්වේශර්ජනරුලත්තාත්සේගෙන්ද, විකිනීමේ කොන්දේසි ගැණ කාරණා දකුණුපලාගේ ඒජන්තලත්තාත්සේගෙන්ද දැනගත්ව පුළුවන.

ගරුකර ආණ්ඩුකාර උතුරානත්තවත්තත්සේගේ ආඥාවලෙස,  
 ඩබ්ල්. පී. චේලර්,  
 වැඩබලන මහසෙක්කාරිස් මහත.

NOTICE is hereby given that on December 17, 1900, at 1 P.M., the Government Agent, Southern Province, will put up to public auction, at the Galle Kachcheri, the lease of the under-mentioned lands supposed to contain plumbago for a term of ten years, on conditions which can be ascertained at the Galle Kachcheri.

Wellaboda pattu, Karandeniya.

	Extent.
	A. R. P.
1 Mandakanda	4 0 0
2 Do.	4 0 0
3 Do.	2 0 0
Preliminary plan 4,912.	
Talpe pattu, Hiyare.	
4 Etambagasmulla	1 0 11
Upset price,—Rs. 500 per acre.	
The Kachcheri, L. W. C. SCHRADER,	
Galle, November 14, 1900. for Government Agent.	

දෘ අවුරුද් ක බද්ද ගාල්ලේ ආණ්ඩුමේ ඒජන්තලත්තාත්සේ පස්ස වම් 1900 කවු දෙසැම්බ් මස 17 වෙනි දින දවල් 1ට ගාල්ලේ කම්බේරියේදී වෙන්දේසිකර විකුනනව යෙදෙනවා ඇත.

විකිනීමේ කොන්දේසි ගැණ ගාල්ලේ කම්බේරියේදී ඉල්ලුම්කර දැනගත්ව පුළුවන.

වැල්ලබඩපත්තුව, කරන්දෙණිය.

නො.	ඉඩමේ නම.	මහත. අ. රු. ප.
1	මත්ඛන්ද	4 0 0
2	එම	4 0 0
3	එම	2 0 0
	සිතියම 4,912. කල්පේපත්තුව, හිතාරේ.	
4	ඇටඹගස්මුල්ල	1 0 11
ගක්සේරුමුදල අක්කරේකව රුපියල් 500යි.		

ඇල්. ඩබ්ල්. පී. ස්ක්රොවර්,  
 ආණ්ඩුමේ ඒජන්ත වෙනුවට.

ගා දිස්ත්‍රික්කේ පිහිටි මෙහි පහත සඳහන්කර තිබෙන බිම්කම්වල මිනිරන් කැරීම පිණිස

වම් 1900 කවු නො.වැම්බ් මස 14 වෙනි දිනදිග.

LAND SALES IN THE EASTERN PROVINCE

No. 812, E. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 6, 1900.

ON Monday, December 17, 1900, and following days, at noon, the Government Agent for the Eastern Province will put up to auction, at his office in Batticaloa, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Preliminary plan 1,600. — Eraur pattu.

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent.		Upset Price per Acre.	
				A.	R. P.	Rs.	c.
4394	Eraur	General sale	Pattiadikkadu	41	3 18	10	0
4395	Do.	do.	do.	2	0 18	10	0
4396	Do.	do.	Vattamadu	2	1 34	10	0
4398	Do.	do.	Pattiadikkadu	6	2 32	10	0
4399	Do.	do.	Anaiviluntanmadukkadu	2	0 24	10	0
4400	Do.	do.	do.	15	0 0	10	0
4401	Do.	do.	do.	10	1 21	10	0
4402	Do.	do.	do.	12	1 37	10	0
4034	Do.	do.	do.	11	1 4	10	0
4044	Do.	do.	do.	12	1 28	10	0
Preliminary plan 2,698.							
77741	Vantarumulai	P. H. Pamakkuddi	Mappoddavillukkadu	2	2 19	10	0
Preliminary plan 2,719.							
77845	Chittandi	U. Kalantarlevvai and A. Pichchaikkandu	Piraddilavelikkuda Mun- mari	35	0 0	12	50
77846	Do.	N. Chinnar	Encroachment	12	1 0	12	50
77847	Do.	K. Chinnattampi	Puliyadimadu	16	1 36	12	50
77848	Do.	N. V. Kanavati	do.	7	2 12	12	50
Preliminary plan 2,712.							
77785	Kaluvankeni	W. D. de Silva	Kaluvankeni Vempu	0	2 37	15	0
77786	Do.	do.	do.	10	0 24	15	0
Preliminary plan 2,363.							
76075	Pankudaveli	A. Mirasaivu	Panikkaiyadi Attukkadu	30	1 21	30	0
Preliminary plan 2,720.							
77849	Rukam	A. B. Pichchaikkandu	Suraipunnaiyadichchenai	2	3 16	12	50
Preliminary plan 2,716. — Koralai pattu.							
77799	Katiraveli	K. N. Mukammatu Ravuttar	Fit for tobacco cultivation	2	0 32	10	0

Further information regarding these lands and conditions of sale may be obtained from the Government Agent, Eastern Province, Batticaloa.

By His Excellency the Governor's command.

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 812, E. P.

கொலோனியல் சர்க்கிளத்தாரா ஆபீசில்,  
கொழும்பு, 1900 ம் வருஷ சாரத்திசைமீ 6 ந் உ.

1900 ம் ஆண்டு மாகாப்திமீ 17 ந் திகதி திங்கட்கிழமையிலும் அதனையடுத்த நாட்களிலும் தன ஆபீசில் கிழக்கு மாகாணத்து மட்டுக்களப்பு கவற்றணமேற்று ஏசனரவர்களால் இதனடியிற் சொல்லப்பட்டிருக்கிற முடிக்கூரிய காணித்துணைகளை, அரசாட்சியாரால் உத்தரவுபண்ணப்பட்டிருக்கும் பொருத்தப்பிரகாரம் ஏலத்திற்குறி விற்கப்படும.

பின்ன இசைகம் 1,600, ஏரூபுபற்று.

இல.	குறிச்சி.	கேள்விகாரனின் பெயர்.	விவரம்.	தற்படி விலை ஏககரான்			
				கிசாலம்.	றுகஞ்.		
				அ. ரூ. ப.	ரூ. ச.		
4394	ஏரூபு	பொதுவிற்பனைவு	பட்டியழக்காடு	41	3 18	10	0
4395	செடி	செடி	செடி	2	0 18	10	0
4396	செடி	செடி	வட்டைமடு	2	1 34	10	0
4398	செடி	செடி	பட்டியழக்காடு	6	2 32	10	0
4399	செடி	செடி	ஆனைவிழுந்தான மடுக்காடு	2	0 24	10	0
4400	செடி	செடி	செடி	15	0 0	10	0
4401	செடி	செடி	செடி	10	1 21	10	0
4402	செடி	செடி	செடி	12	1 37	10	0
4403	செடி	செடி	செடி	11	1 4	10	0
4404	செடி	செடி	செடி	12	1 28	10	0
பட்டம் 2 698.							
77741	வந்தாறுமுலை	பொ. த. பம்மகருட்டி	மாப்போட்டலிலுக்காடு	2	2 19	10	0

இல.	குறிச்சி.	கேள்விக்காரனின் பெயர்.	விவரம்.	தரிப்பு வகை ஏக்கர்கள்	
				விராஜம்.	நகர்.
				அ. மு. ப.	சு. ச.
		பட்டம 2719.			
77845	சிறுநாடி	உ. கலந்தாலவையையும், அ. பிச்சைக்கண்டும்	பிரட்டிலா வெளிகுடா முன்மாரி	35 0 0	12 50
77846	செடி	ந. சின்னா	கூட்டிப்பிடித்தபூமி	12 1 0	12 50
77847	செடி	க. சின்னத்தம்பி	புளியடிமடு	16 1 36	12 50
77848	செடி	ந. கணபதி	செடி	7 2 12	12 50
		பட்டம 2712.			
77785	களுவனகேணி	வெ. டே. டி. சீலவா	களுவனகேணிவேம்பு	0 2 37	15 0
77786	செடி	செடி	செடி	10 0 24	15 0
		பட்டம 2,363.			
76075	பனகுடாவெளி	அ. மீராசாய்வு	பணிச்சையடி ஆற்றுக்காடு	30 1 21	30 0
		பட்டம 2,720.			
77849	உறுகாமம்	அ. பிச்சைக்கண்டும்	சுற்றுப்புளையடிப்பூமி	2 3 16	12 50
		பட்டம 2,716, கோறனைப்பற்று.			
77799	கதிரவெளி	க. நா. முகமமது இராவுத்தா	புகையிலைச் செய்கைக்கிய பூமி	2 0 32	10 0

இக்காணிகளைப்பற்றிய மேலதனமான விளம்பரங்களையும் விற்பனைக் கொந்தீர்ச்சனைப்பற்றியும் மட்டுக்களப்பு அரசாட்சியின் ஏசுனறுத்துரை யவர்களிடம் வினாவியறிந்துகொள்ளலாம்.

தேசாதிபதி மகோத்தமர் அவர்களினது கட்டணியின்படி,  
டபிள்யூ. நம். தேயிலர்,  
இராசாங்க விதிதரின வேலைபாபவா.

No. 813, E. P

Colonial Secretary's Office,  
Colombo, November 7, 1900.

ON Tuesday, December 18, 1900, at 1 P.M., the Assistant Government Agent for the Trincomalee District will put up to auction, at his office in Trincomalee, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

One hundred and nineteen allotments of land situated in the Koddियar division of the Trincomalee District of the Eastern Province.

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent.		Upset Price per Acre.
				A. R. P.	Rs. c.	
Preliminary plan 2,687.						
77402	Toppur	Miralevvai Kuppaitampi	Paddy field	5	2 30	12 50
77403	Do.	do.	do.	0	2 18	12 50
Preliminary plan 2,688.						
77404	Toppur	Crown	Paddy field	6	0 30	12 50
77405	Do.	do.	do.	17	0 18	12 50
Preliminary plan 2,689.						
77406	Toppur	Aliartampi Chekutampi	Jungle	3	0 20	12 50
77407	Do.	do.	Paddy field	0	1 8	20 0
77408	Do.	do.	do.	0	2 34	20 0
77409	Do.	do.	do.	1	0 31	20 0
77410	Do.	do.	do.	1	2 10	20 0
77411	Do.	do.	do.	1	1 14	20 0
77412	Do.	do.	do.	0	1 0	20 0
77413	Do.	Aliyar Chinnamarakkayer	Chena	3	0 22	12 50
77414	Do.	do.	Forest	4	1 22	12 50
77415	Do.	Crown	Paddy field	1	2 14	20 0
77416	Do.	do.	do.	1	3 8	20 0
77417	Do.	do.	do.	3	2 32	25 0
77418	Do.	do.	do.	2	1 2	20 0
77419	Do.	do.	do.	1	3 0	20 0
77420	Do.	do.	High land	0	2 4	12 50
77421	Do.	do.	Paddy field	0	2 31	20 0
77422	Do.	do.	do.	1	1 23	20 0
77423	Do.	do.	do.	0	0 5	20 0
Preliminary plan 2,718.						
77814	Toppur	Crown	Garden	0	1 8	20 0
77815	Do.	do.	do.	0	2 26	20 0
77816	Do.	do.	Cocoanuts 18 months old	0	1 33	20 0
77817	Do.	do.	Garden	0	1 20	20 0
77818	Do.	do.	do.	0	1 6	20 0
77819	Do.	do.	do.	0	0 32	20 0
77820	Do.	do.	do.	0	0 23	20 0
77821	Do.	do.	do.	0	0 28	20 0
77822	Do.	do.	do.	0	0 18	20 0
77823	Do.	do.	Open land	0	0 38	20 0

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent.		Upset Price per Acre.	
				A.	R. P.	Rs.	c.
77824	Toppu	Crown	Garden	0	0 22	20	0
77825	Do.	do.	do.	0	0 14	20	0
77826	Do.	do.	do.	0	0 37	20	0
77827	Do.	do.	do.	0	0 37	20	0
77828	Do.	do.	Open land	0	0 29	20	0
77829	Do.	do.	do.	0	1 31	20	0
77830	Do.	do.	do.	0	1 8	20	0
77834	Do.	K. Vyramuttu Udaiyar	Garden	0	1 0	20	0
77835	Do.	Crown	do.	0	0 13	20	0
77836	Do.	do.	do.	0	0 8	20	0
77837	Do.	do.	do.	0	0 9	20	0
77838	Do.	do.	do.	0	0 12	20	0
77839	Do.	do.	do.	0	0 13	20	0
77840	Do.	do.	do.	0	0 13	20	0
77841	Do.	do.	do.	0	0 14	20	0
77842	Do.	do.	do.	0	0 18	20	0
77843	Do.	do.	Open land	0	1 11	20	0
77844	Do.	do.	do.	0	2 36	20	0
Preliminary plan 2,336.							
75980	Toppur	P. Assanar	Fit for paddy	2	1 17	30	0
Preliminary plan 2,631.							
77127	Toppur	Crown	Forest suited for paddy	5	3 0	12	50
77128	Do.	do.	do.	8	1 10	12	50
77129	Do.	do.	do.	7	2 29	12	50
77130	Do.	do.	do.	7	3 3	12	50
77131	Do.	do.	do.	9	3 30	12	50
77132	Do.	do.	do.	10	1 0	12	50
77133	Do.	do.	do.	10	0 0	12	50
77134	Do.	do.	do.	9	0 25	12	50
77136	Do.	do.	do.	9	1 30	12	50
77137	Do.	do.	do.	9	2 36	12	50
77138	Do.	do.	do.	9	2 0	12	50
77139	Do.	do.	do.	9	2 16	12	50
77140	Do.	do.	Forest	7	3 23	12	50
77141	Do.	do.	do.	12	2 5	12	50
77142	Do.	do.	do.	9	3 2	12	50
77143	Do.	do.	do.	19	0 8	12	50
77144	Do.	do.	Forest suited for paddy	9	3 23	12	50
77145	Do.	do.	do.	22	1 5	12	50
77146½	Do.	do.	do.	3	1 12	12	50
Preliminary plan 2,640.							
77236	Mutur	Crown	Jungle fit for paddy	12	3 0	12	50
77237	Do.	do.	do.	12	0 12	12	50
Preliminary plan 830.							
9982	Mutur	Katiranan Vyravi	Jungle fit for paddy	13	3 34	15	0
9983	Do.	Sinnavy Vyren	do.	6	0 24	15	0
Preliminary plan 586.							
6380	Mutur	Crown	Scrub jungle suited for paddy	2	2 38	20	0
Preliminary plan 875.							
10489	Mutur	M. Marimuttu	Jungle fit for paddy	10	3 0	20	0
10490	Do.	M. Ramanatapillai	do.	1	1 34	20	0
Preliminary plan 2,666.							
77309	Mutur	Crown	Garden	0	0 21	15	0
Preliminary plan 970.							
11919	Mutur	M. Mohammadu Tamby	Jungle	7	3 34	12	50
Preliminary plan 2,728.							
77872	Mutur	—	Old clearing	2	0 24	10	0
Preliminary plan 1,829.							
5861	Sampur	Crown	Field	2	0 21	20	0
5862	Do.	do.	Open	0	0 27	15	0
5863	Do.	do.	do.	0	0 29	15	0
5868	Do.	do.	Jungle fit for paddy	4	2 22	20	0
5869	Do.	do.	Field	6	1 28	25	0
5870	Do.	do.	do.	1	2 3	20	0
5871	Do.	do.	do.	0	1 0	20	0
5872	Do.	do.	Salt marsh	1	1 22	12	50
5873	Do.	do.	Field	2	0 21	25	0
5876	Do.	do.	Rocky and open	6	0 0	12	50
5877	Do.	do.	Open land	2	0 26	15	0
5880	Do.	do.	do.	1	2 8	15	0

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent.			Upset Price per Acre.	
				A.	R.	P.	Rs.	c.
Preliminary plan 1,772.								
5646	Illakkantai	Crown	Jungle fit for paddy	10	1	29	15	0
5649	Do.	—	Rocky	2	3	18	10	0
5668	Do.	Murukapper Velunther	High land with thick jungle	5	0	25	10	0
5669	Do.	—	do.	8	3	24	10	0
5670	Do.	—	do.	9	2	11	10	0
5671	Do.	Kaliapper Pattiniyan	do.	8	3	0	10	0
5672	Do.	Patter Kuppaimuttu	Suited for paddy	7	2	14	12	0
Preliminary plan 2,088.								
6903	Pachchaner	R. Kanter	Paddy field	0	2	12	12	50
6905	Do.	do.	do.	1	2	8	12	50
Preliminary plan 2,045.								
6733	Mudduchennai	K. Chinnattampi	Jungle	0	1	11	12	50
6733½	Do.	do.	do.	0	3	33	12	50
6734½	Do.	do.	Garden	1	2	36	15	0
Default Lands.								
Preliminary plan 983.								
Name of Purchaser.								
Y 2, Z 2	Sampur	Katiravelu Kattamuttu	Paddy land	2	1	7	12	50
Preliminary plan 832.								
9993½	Malukaitivu	Cheku Matar Mukammattu Meytin	do.	0	2	5	25	0
Preliminary plan 971.								
11936	Malukaitivu	Padayandi Katiramattampi	Paddy land	10	0	31	15	0
Preliminary plan 2,615.								
77065	Murkamam	S. M. Matar	Paddy land	15	3	16	12	50
Preliminary plan 2,091.								
6912*	Illakkantai	Chinnattampi Kaliyappen	Paddy land	0	1	18	15	0
6913*	Do.	do.	do.	0	1	2	15	0
6914*	Do.	do.	do.	2	2	32	30	0
Preliminary plan 985.								
K 3	Illakkantai	Ohellachchi, wife of Ochanmukam, and another	Paddy land	1	0	23	15	0
L 3	Do.	do.	do.	1	2	13	15	0
Preliminary plan 419.								
3837*	Toppur	Levvaitampi Chatakkulevvai	Paddy land	9	2	28	50	0
Preliminary plan 1,627.								
4716	Kankuveli	Konamalai Nakamuttu and others	Paddy land	15	3	5	20	0
Preliminary plan 2,238.								
7495	Pallikkudiyiruppu	Pichchaippillai Chinnattampi	Paddy land	6	3	0	20	0
Preliminary plan 2,334.								
75978	Chennaiur	Arumukatti Kumarasami and two others	Paddy land	7	2	9	15	0
Preliminary plan 2,557.								
76898	Mutur	M. M. Aptul Rahim Alim	Paddy land	11	0	20	12	50
76898½	Do.	M. Umerukkannilevvai	do.	0	2	5	12	50

o For non-payment of stamp and deed fees.

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Trincomalee.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 813, E. P.

கொலோனியல் சுகநிறததா ஆபீசில்,  
கொழும்பில், 1900 ம் ஆண்டு கார்த்திகைமீ 7 ந் வ.

1900 ம் ஆண்டு மாகாணமாதம் 18 ந் திகதி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தன ஆபீசில் கீழ் மாகாணத்து திரிகோணமலை உதவி கவறணமேத்து ஏசுந்நவர்களால் இதனடியிற் சொல்லப்படடிருக்கிற முடிக்குரிய காணித்துண்டுகளை, அரசாட்சியாரால் உத்தரவுபண்ணப்பட்டிருக்கும் பொருத்தப்பிரகாரம் ஏவ த்திற்கறி விற்கப்படும்.

119 காணித்துண்டுகள், கீழ் மாகாணத்து திரிகோணமலை டிஷத்திற்க்கினை கொட்டியார்ப பகுதியிலிருக் கிணறது.

பிளான இலக்கம் 2,687. உரிததாளி—அரசாட்சியாரா.

இல.	குறிச்சி.	கேள்விகாரனின் பெயர்.	விபரம்.	தரிப்புக்கிலை ஏக்கரொன				
				விசாலம்.	றுகது			
				ஏ. றா. ப.	ரு. ச.			
77402	தோப்பூர்	மீராலெவவை குப்பைத்தம்பி நெற்காணி		5	2	30	12	50
77408	செடி	செடி		0	2	18	12	50

இல.	குறிச்சி.	கேள்விக்காரன் பெயர்.	விபரம்.	சரிபயுவிகை ஒக்கரொன்	
				விசாலம். அ. ரூ. பெ.	றுக்கு ரூ. ச.
		பிளான இலக்கம் 2,688.			
77404	தோபபூ	அரசாட்சியா	நெற்காணி	6 0 30	12 50
77405	செடி	செடி	செடி	17 0 18	12 50
		பிளான இலக்கம் 2,689.			
77406	செடி	அவியா தம்பி சேருத்தம்பி	காடு	3 0 20	12 50
77407	செடி	செடி	நெற்காணி	0 1 8	20 0
77408	செடி	செடி	செடி	0 2 34	20 0
77409	செடி	செடி	செடி	1 0 31	20 0
77410	செடி	செடி	செடி	1 2 10	20 0
77411	செடி	செடி	செடி	1 1 14	20 0
77412	செடி	செடி	செடி	0 1 0	20 0
77413	செடி	அவியா சின்னமரக்காயா	சேனை	3 0 22	12 50
77414	செடி	செடி	காடு	4 1 22	12 50
77415	செடி	அரசாட்சியா	நெற்காணி	1 2 14	20 0
77416	செடி	செடி	செடி	1 3 8	20 0
77417	செடி	செடி	செடி	3 2 32	25 0
77418	செடி	செடி	செடி	2 1 2	20 0
77419	செடி	செடி	மேற.	1 3 0	20 0
77420	செடி	செடி	மேட்டுத்தரை	0 2 4	12 50
77421	செடி	செடி	நெற்காணி	0 2 31	20 0
77422	செடி	செடி	மேற.	1 1 23	20 0
77423	செடி	செடி	மேற.	0 0 5	20 0
		பிளான இலக்கம் 2,718.			
77844	தோபபூ	அரசாட்சியா	தோட்டம்	0 1 8	20 0
77815	செடி	செடி	மேற.	0 2 26	20 0
77816	செடி	செடி	18 மாசத் தென்னம்பின ளாகள்	0 1 33	20 0
77817	செடி	செடி	தோட்டம்	0 1 20	20 0
77818	செடி	செடி	மேற.	0 1 6	20 0
77819	செடி	செடி	மேற.	0 0 32	20 0
77820	செடி	செடி	மேற.	0 0 23	20 0
77821	செடி	செடி	மேற.	0 0 28	20 0
77822	செடி	செடி	மேற.	0 0 18	20 0
77823	செடி	செடி	மேற.	0 0 38	20 0
77824	செடி	செடி	ஹிப்பான்தரை	0 0 22	20 0
77825	செடி	செடி	தோட்டம்	0 0 14	20 0
77826	செடி	செடி	மேற.	0 0 37	20 0
77827	செடி	செடி	மேற.	0 0 37	20 0
77828	செடி	செடி	மேற.	0 0 29	20 0
77829	செடி	செடி	ஹிப்பான்தரை	0 1 31	20 0
77830	செடி	செடி	மேற.	0 1 8	20 0
77834	செடி	க. வயிமுத்து உடையா	தோட்டம்	0 1 0	20 0
77835	செடி	அரசாட்சியா	மேற.	0 0 13	20 0
77836	செடி	செடி	மேற.	0 0 8	20 0
77837	செடி	செடி	மேற.	0 0 9	20 0
77838	செடி	செடி	மேற.	0 0 12	20 0
77839	செடி	செடி	மேற.	0 0 13	20 0
77840	செடி	செடி	மேற.	0 0 13	20 0
77841	செடி	செடி	மேற.	0 0 14	20 0
77842	செடி	செடி	மேற.	0 0 18	20 0
77843	செடி	செடி	ஹிப்பான்தரை	0 1 11	20 0
77844	செடி	செடி	மேற.	0 2 36	20 0
		பிளான இலக்கம் 2,336.			
75980	தோபபூ	பி. அசனா	நெற்கேறந்தரை	2 1 17	30 0
		பிளான இலக்கம் 2,631.			
77127	தோபபூ	அரசாட்சியா	நெற்கேறக்காடு	5 3 0	12 50
77128	செடி	செடி	மேற.	8 1 10	12 50
77129	செடி	செடி	மேற.	7 2 29	12 50
77130	செடி	செடி	மேற.	7 3 3	12 50
77131	செடி	செடி	மேற.	9 3 30	12 50
77132	செடி	செடி	மேற.	10 1 0	12 50
77133	செடி	செடி	மேற.	10 0 0	12 50
77134	செடி	செடி	மேற.	9 0 25	12 50
77136	செடி	செடி	மேற.	9 1 30	12 50
77137	செடி	செடி	மேற.	9 2 36	12 50
77138	செடி	செடி	மேற.	9 2 0	12 50
77139	செடி	செடி	மேற.	9 2 16	12 50



				தரிபடிவிலை ஏக்க விசாலம். ரொண்டங்கு	
இல.	குறிச்சி.	கேள்விக்காரனின் பெயர்.	விபரம்.	ஏ. மு. பெ.	ரூ. ச.
77140	தோபபூர்	அரசாட்சியார்	காடு	7 3 23	12 50
77141	ஹெ	ஹெ	காடு	12 2 5	12 50
77142	ஹெ	ஹெ	காடு	9 3 2	12 50
77143	ஹெ	ஹெ	காடு	10 0 8	12 50
77144	ஹெ	ஹெ	நெற்கேற்றகாடு	9 3 23	12 50
பிளான இலக்கம் 2,631.					
77145	தோபபூர்	அரசாட்சியார்	நெற்கேற்றகாடு	22 1 5	12 50
77146	ஹெ	ஹெ	ஹெ	3 1 12	12 50
பிளான இலக்கம் 2,640.					
77236	முதூர்	அரசாட்சியார்	ஹெ	12 3 0	12 50
77237	ஹெ	ஹெ	ஹெ	12 0 12	12 50
பிளான இலக்கம் 830.					
9982	முதூர்	கதிராமணவயிரவி	ஹெ	13 3 34	15 0
9983	ஹெ	சினனவியிரன்	ஹெ	6 0 24	15 0
பிளான இலக்கம் 586.					
6380	முதூர்	அரசாட்சியார்	நெற்கேற்றபுறட்டைக காடு	2 2 38	20 0
பிளான இலக்கம் 875.					
10489	முதூர்	எம். மாரிமுத்து	நெற்கேற்றநரை	10 3 0	20 0
10490	ஹெ	எம். இராமநாதபிள்ளை	ஹெ	1 1 34	20 0
பிளான இலக்கம் 2,666.					
77309	முதூர்	அரசாட்சியார்	தோட்டம்	0 0 21	15 0
பிளான இலக்கம் 970.					
11919	முதூர்	எம். முகமதுதமபி	காடு	7 3 34	12 50
பிளான இலக்கம் 2,728.					
77872	முதூர்	—	பளையசேனை	2 0 24	10 0
பிளான இலக்கம் 1,829.					
5861	சம்பூர்	அரசாட்சியார்	வயல	2 0 21	20 0
5862	ஹெ	ஹெ	கிறப்பானதரை	0 0 27	15 0
5863	ஹெ	ஹெ	ஹெ	0 0 29	15 0
5868	ஹெ	ஹெ	நெற்கேற்றகாடு	4 2 22	20 0
5869	ஹெ	ஹெ	வயல	6 1 28	25 0
5870	ஹெ	ஹெ	ஹெ	1 2 3	20 0
5871	ஹெ	ஹெ	ஹெ	0 1 0	20 0
5872	ஹெ	ஹெ	உப்புக்கரைச்சி	1 1 22	12 50
5873	ஹெ	ஹெ	வயல	2 0 21	25 0
5876	ஹெ	ஹெ	பாறையும்கிறப்பான தரை	6 0 0	12 50
5877	ஹெ	ஹெ	கிறப்பானதரை	2 0 26	15 0
5880	ஹெ	ஹெ	ஹெ	1 2 8	15 0
பிளான இலக்கம் 1,772.					
5646	இளக்கந்தை	அரசாட்சியார்	நெற்கேற்ற காடு	10 1 29	15 0
5649	ஹெ	ஹெ	பாறையுள்ளதரை	2 3 18	10 0
5668	ஹெ	முருகப்பாவேலாயுதா	சோலைககாடும் மேடும்	5 0 25	10 0
5669	ஹெ	—	ஹெ	8 3 24	10 0
5670	ஹெ	—	ஹெ	9 2 11	10 0
5671	ஹெ	காளியப்பா பதகினியன்	ஹெ	8 3 0	10 0
5672	ஹெ	பததாசுப்பைமுத்து	நெற்கேற்றதரை	7 2 14	12 0
பிளான இலக்கம் 2,088.					
6903	பச்சனூர்	கே. கந்தா	நெற்காணி	0 2 12	12 50
6905	ஹெ	ஹெ	ஹெ	1 2 8	12 50
பிளான இலக்கம் 2,045.					
6733	முட்டுச்சேனை	கே. சினனதமபி	காடு	0 1 11	12 50
6733	ஹெ	ஹெ	ஹெ	0 3 33	12 50
6734	ஹெ	ஹெ	தோட்டம்	1 2 36	15 0
ஒடுக்குப்பணமிறுபடாத காணிகள். பிளான இலக்கம் 983.					
Y 2 Z 2	சம்பூர்	கொளவிலைகாரர்	நெற்காணி	2 1 37	12 50
கதிரவேலுகாதமுத்து பிளான இலக்கம் 832.					
9993	மலலிகைத்தீவு	கேசுமதார முகமதுமெய்தீன்	ஹெ	0 2 5	25 0
பிளான இலக்கம் 971.					
11936	மலலிகைத்தீவு	படையாண்டுகதிராமதமபி	ஹெ	10 0 31	15 0
பிளான இலக்கம் 2,615.					
77065	மேனகாமம்	எஸ். எம். மதாரா	ஹெ	15 3 16	12 50
பிளான இலக்கம் 2,091.					
6912	இளக்கந்தை	சினனதமபி காளியப்பன்	ஹெ	0 1 18	15 0
6913	ஹெ	ஹெ	ஹெ	0 1 2	15 0
6914	ஹெ	ஹெ	ஹெ	2 2 32	30 0

இல.	குறிச்சி.	கொவிள்விலைகாரன் பெயர்.	விலரம்.	தரிப்புவினை ஏக்கரொன் துக்கு	
				விசாலம். அ. றா. பெ.	ரூ. ச.
K 3	இளககந்தை	பிளான இலககம் 985. சண்முகடபெண் செவலா சசியும் மறுபேரும்	ரூ. 1	0 23	15 0
L 3	ரூ. 1	பிளான இலககம் 419. லெவவைத்தமபி சதகரூ லெவவை	ரூ. 1	2 18	15 0
3837	தோப்பூ	பிளான இலககம் 1,627. கோணுமலை நாகமுத்தவும் மறுபேரும்	ரூ. 9	2 28	50 0
4716	சங்குவேளி	பிளான இலககம் 2,238. பிச்சைப்பிள்ளை சினைத்தமபி பிளான இலககம் 2,334.	ரூ. 15	3 5	20 0
7495	பள்ளிகுடிய ருப்பு	ஆறுமுகத்திருமாரசாமியும் மறுபேரும்	ரூ. 6	3 0	20 0
75978	சேண்பூ	பிளான இலககம் 2,557. எம். எம். அப்துலகரீம் ஆலிம் எம். உமறுககனனிலெவவை	ரூ. 7	2 9	15 0
76898	முதூர்		ரூ. 11	0 20	12 50
76898½	ரூ. 1		ரூ. 0	2 5	12 50

இக்காணிகளைப்பற்றிய மேலதிக விவரம் அளவைத்தலைவரிடத்திலும் வீற்பனலின் கொந்தீக்களைப்பற்றி திரிகோணமலை அரசாட்சி உதவி ஏசன்றரிடத்திலுமிந் துகொள்ளலாம்.

தேசாதிபதி மகோத்தமர் அவர்களினது கட்டளையின்படி,  
டபிள்யு. ற்றீ. தேயிலா,  
இராசாங்க விதிநர்.

No. 814, E. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 10, 1900.

ON Wednesday, December 19, 1900, at 1 P.M., the Assistant Government Agent for the Trincomalee District will put up to auction, at his office in Trincomalee, the under-mentioned portion of Crown Land, on the terms authorized by Government.

An allotment of land situated in the Tampalakamam division of the Trincomalee District of the Eastern Province.

Preliminary plan 1,254.

Lot.	Village.	Name of Applicant.	Name of Claimant.	Description.	Upset Price per Acre.	
					A. R. P.	Rs. c.
2833	Kantalai	—	Crown	Scrub and jungle	74 0 0	12 50

Further information respecting this land may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Trincomalee.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 814, E. P.

கொலொனியல் சுககிற்ற்தார ஆபிசில்,  
கொழும்பு, 1900 ம் ஆண்டு கார்த்திகை மீ 10 ற் உ.

1900 ம் ஆண்டு மாகாணமாதம் 19 ற் திகதி புதன்கிழமை பகல 1 மணிக்குத் தன் ஆபிசில் கீழ் மாகாணத்தது திரிகோணமலை உதவி கவறணமேந்து ஏசன்றவர்களால் இதனடியிற் சொல்லப்பட்டிருக்கிற முடிக்குரிய காணிகளையுட்களை, அரசாட்சியாரால் உத்தரவுபண்ணப்பட்டிருக்கும் பொருத்தப்பிரகாரம், ஏதெதிற் கூறி விற்கப்படும்.

ஒரு காணிகளையுட்களை, கீழ் மாகாணத்து திரிகோணமலை டிஸ்திரிக்டின தமயலகமப பகுதியிலிருக்கின்றன.

பிளான இலககம் 1,254.

இல.	குறிச்சி.	உரிததாளியின பெயர்.	விலரம்.	ஏக்கரொன்றக்கு விசாலம். தரிப்புவினை.	
				அ. றா. ப.	ரூ. ச.
2833	கந்தளாய	அரசாட்சியார்	பறடைக்காடு	74 0 0	12 50

இக்காணிகளைப்பற்றிய மேலதிக விவரம் அளவைத்தலைவரிடத்திலும் வீற்பனலின் கொந்தீக்களைப்பற்றி திரிகோணமலை அரசாட்சியாரின உதவி ஏசன்றரிடத்திலுமிந் துகொள்ளலாம்.

தேசாதிபதி மகோத்தமர் அவர்களினது கட்டளையின்படி,

டபிள்யு. ற்றீ. தேயிலா,  
இராசாங்க விதிநர் வேலைபாடப்பவர்.

No. 815, E. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 12, 1900.

ON Wednesday, December 19, 1900, at 1 P.M., the Assistant Government Agent for the Trincomalee District will put up to auction, at his office in Trincomalee, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

One hundred and twenty allotments of lands situated in the Tampalakamam and Kaddukkulam divisions of the Trincomalee District of the Eastern Province.

## Preliminary plan 1,254.

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent.		Upset Price per Acre.	
				A.	R. P.	Rs.	c.
2834	Kantalai	—	Scrub and jungle	5	0 27	10	0
2835	Do.	—	do.	4	3 28	10	0
2836	Do.	—	do.	4	2 39	10	0
2837	Do.	—	do.	4	3 9	10	0
2838	Do.	—	do.	4	3 7	10	0
2839	Do.	—	do.	2	3 22	10	0
2840	Do.	—	do.	4	2 27	10	0
2841	Do.	—	do.	6	1 32	10	0
2842	Do.	—	do.	6	0 35	10	0
2843	Do.	—	do.	6	0 10	10	0
2844	Do.	—	do.	6	2 20	10	0
2845	Do.	—	do.	4	3 1	10	0
2846	Do.	—	do.	3	2 10	10	0
2847	Do.	—	do.	4	3 9	10	0
2848	Do.	—	do.	4	0 15	10	0
2849	Do.	—	do.	4	0 0	10	0
2850	Do.	—	do.	4	3 26	10	0
2851	Do.	—	do.	3	1 24	10	0
2852	Do.	—	do.	5	1 23	10	0
2853	Do.	—	do.	4	3 14	10	0
2854	Do.	—	do.	3	2 38	10	0
2855	Do.	—	do.	3	1 29	10	0
2856	Do.	—	do.	4	2 33	10	0
2857	Do.	—	do.	3	2 33	10	0
2858	Do.	—	do.	4	2 0	10	0

## Preliminary plan 2,358.

76065	Kiniyai	Chinnatampicheni	Suitable for paddy	6	0 16	12	50
76066	Do.	do.	Jungle	0	1 22	12	50
76067	Do.	Unerlevvai Pakkertampi	Suitable for paddy	4	0 13	12	50
76068	Do.	Chunivappu Hadgi Meydin	do.	2	2 28	12	50
76069	Do.	Meerasaib Rahiman	do.	2	3 24	12	50

## Preliminary plan 2,350.

76042	Kiniyai	Atamsaipu Aptulkater	Paddy field	2	1 28	10	0
76043	Do.	do.	Suitable for paddy	1	2 7	10	0
76044	Do.	Aptulpillai Mukammatu Cassim	do.	9	1 0	10	0
76045	Do.	Matar Ibrahim	do.	5	3 37	10	0
76046	Do.	—	do.	2	0 34	10	0
76047	Do.	Sinnavappu Hadgi Meydin	do.	0	0 22	10	0
76048	Do.	do.	do.	8	1 39	10	0

## Preliminary plan 2,638.

77203	Chinnakkinniyai	Miskinpillai Samsadeen	Garden land	0	3 19	11	0
77204	Do.	Ibrahim Meerasahib	do.	1	1 30	10	0

## Preliminary plan 2,316.

75931	Chinnakkinniyai	Mohideen Bawa Asmat	Garden land	0	1 6	12	0
-------	-----------------	---------------------	-------------	---	-----	----	---

## Preliminary plan 2,492.

76667	Kinniyai	Kuppayer Veluppillai	Garden land	0	1 28	20	0
76671	Do.	Velanter Kartiksu	do.	0	0 35	15	0
76672	Do.	do.	do.	0	0 29	25	0

## Preliminary plan 615.

6788	Kinniyai	Meeralebbe M. Meydin	Garden land	3	2 9	10	0
------	----------	----------------------	-------------	---	-----	----	---

## Preliminary plan 2,121.

7001	Tampalakam	Sinnavappu Hadgi Meydin	Paddy land	0	1 10	15	0
7002	Do.	do.	do.	6	1 7	20	0
7003	Do.	do.	do.	0	1 26	15	0
7004	Do.	do.	do.	1	2 9	20	0

## Default Lands.

## Preliminary plan 2,023.

		Name of Purchaser.					
6611	Kinniyai	Sinnampillai Mukammatu Meydin	Paddy land	0	2 8	10	0
6612	Do.	do.	do.	0	1 1	15	0
6613	Do.	do.	do.	6	3 5	15	0
6614	Do.	do.	do.	0	1 31	10	0
6615	Do.	do.	do.	1	1 19	10	0

## Preliminary plan 2,125.

7014	Kinniyai	Kuppaittampi Tampikkanni and Kuppaittampiussan	Paddy land	9	0 0	10	0
------	----------	--	------------	---	-----	----	---

Lot.	Village.	Name of Purchaser.	Description.	Extent. A. R. P.	Upset Price. per Acre.		
					Rs.	c.	
		Preliminary plan 1,836.					
5916	Kinniyai	Mukammatu Tampi Marakkayer Seku Matar Marakkayer	Paddy land	7 0 18	10	0	
		Preliminary plan 1,666.					
4849	Kinniyai	Vappu Hadgiyar Seyatu Mammatu	Paddy land	10 1 0	15	0	
		Preliminary plan 615.					
6792	Kinniyai	Sinnampillai Mukammatu Meydin	Paddy land	5 0 8	10	0	
6815	Do.	Akammatu Julaldin	do.	3 1 22	10	0	
		Preliminary plan 2,469.					
76545	Kinniyai	Abubakker Mukammatu Sultan and another	Paddy land	9 0 22	12	50	
		Preliminary plan 2,290.					
75717	Kinniyai	Aptulkater Assanalevvai	Paddy land	1 3 13	12	0	
75718	Do.	do.	do.	2 2 9	12	0	
75719	Do.	do.	do.	0 0 18	12	0	
75720	Do.	Chinnatampi Isa	do.	6 3 7	12	0	
75721	Do.	Amatlevvai Kamdin	do.	3 1 16	15	0	
75723	Do.	Allitampi Meerasaib	do.	2 3 31	10	0	
75724	Do.	Aptulkater Assanalevvai	do.	2 3 2	10	0	
75725	Do.	Chinnatampi Isa	do.	1 1 30	10	0	
75726	Do.	Akammatulevvai Mukammatusalai Alimsa	do.	4 2 8	10	0	
75727	Do.	Amat Pakkir Assim	do.	4 2 5	15	0	
75728	Do.	Sekusaib Ussumansa	do.	11 2 23	15	0	
75729	Do.	Allitampi Meerasaib	do.	4 1 32	12	0	
75731	Do.	Sekusaib Ussumansa	do.	5 2 27	10	0	
75732	Do.	Vappu Seyatu Mammatu	do.	5 2 19	10	0	
75733	Do.	Chinnatampi Aptul Rahiman and another	do.	1 3 39	10	0	
75734	Do.	do.	do.	9 3 4	20	0	
75736	Do.	do.	do.	3 1 2	10	0	
75738	Do.	Konamalai Victor Chuppramaniam	do.	10 3 24	15	0	
75739	Do.	Meeralevvai Mukammatuussan	do.	5 1 32	15	0	
75740	Do.	Chinnatampi Pakkirtampi	do.	0 1 22	10	0	
75741	Do.	do.	do.	7 3 13	12	0	
75742	Do.	Marakkayer Mammatu Meytin	do.	6 3 33	12	0	
75744	Do.	Miskinpillai Tajore Seyatu Aptul Hamid	do.	5 1 35	10	0	
75745	Do.	Aptulkater Meyatinlevvai	do.	3 2 6	10	0	
75746	Do.	Konamalai Victor Chuppramaniam	do.	8 3 31	12	0	
75750	Do.	Ussansa Rawter Meyatinvava and another	do.	2 1 24	15	0	
75752	Do.	do.	do.	7 0 17	15	0	
75754	Do.	Ussansa Rawter Mukammatu Sultan	do.	5 3 38	15	0	
		Preliminary plan 881.					
10601	Kinniyai	Assanar Chinnavappu	Paddy land	7 2 21	15	0	
10609	Do.	A. Pakkirtampi	do.	5 0 0	10	0	
10610	Do.	do.	do.	6 1 21	10	0	
		Preliminary plan 2,024.					
6626	Kinniyai	Atambawa Mohideen Pichchai	Paddy land	0 1 1	10	0	
6627	Do.	do.	do.	0 0 37	10	0	
		Preliminary plan 2,078.					
6868	Tampalakamam	Miskinpillai Mahat	Paddy land	4 0 0	30	0	
6869	Do.	do.	do.	9 0 0	12	50	
6870	Do.	do.	do.	0 0 35	12	50	
		Preliminary plan 1,446.					
3517	Tampalakamam	Visiwar Kanakasapai	Paddy land	10 2 4	10	0	
		Preliminary plan 811.					
9767	Tampalakamam	Kanapatippillai Vallipurampillai	Paddy land	26 1 39	10	0	
9767½	Do.	Coomaraswami Kandappa	do.	10 0 32	10	0	
		Preliminary plan 1,660.					
4838	Tampalakamam	K. Konamalai and K. Vallipurampillai	Paddy land	21 1 8	10	0	
		Preliminary plan 2,121.					
7005	Tampalakamam	Mukammatu Assan Sheriff	Paddy land	1 0 22	20	0	
7006	Do.	do.	do.	3 1 32	20	0	
		Preliminary plan 2,255.					
7556	Periyakinniyai	Sekusaibu Kater Mastan	Paddy land	13 0 11	15	0	
		Preliminary plan 2,470.					
76551	Periyakinniyai	Ossensa Amit and A. Pakkirkuddi	Paddy land	0 2 39	10	0	
76552	Do.	do.	do.	2 0 7	10	0	
76553	Do.	do.	do.	4 3 29	45	0	
		Preliminary plan 2,084.					
6890	Kandalkadu	Kurunati Nakamuttu	Paddy land	1 0 38	12	50	
		Preliminary plan 2,011.					
6554	Kappalturai	Katirkamer Konamalai	Paddy land	2 2 6	12	50	
		General Sale.					
		Preliminary plan 2,700.—Kaddukkulam pattu.					
		Name of Applicant.					
77744	Pulmoddai	Abubakker Aliyar	Open jungle suited for paddy	4 1 6	12	50	
77745	Do.	Assanalevvai Sleyman	do.	2 2 37	12	50	
77746	Do.	do.	do.	0 1 36	12	50	

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent. A. R. P.	Upset Price per Acre. Rs. c.
77747	Pulmoddai	Katirmura Aiyanappillai Preliminary plan 2,701.	Open jungle suited for paddy	10 2 20	12 50
77748	Pulmoddai	K. M. Marakkayer Preliminary plan 2,702.	Paddy field	1 3 4	12 50
K 319	Pulmoddai	Inhabitants of Pulmoddai Preliminary plan 776.	Mosque and bare ground	0 2 20	10 0
Z 319	Do.	do.	Bare ground and well	0 0 15	10 0
6344	Nilaveli	Savuttumma Preliminary plan 1,941.	Jungle	6 0 31	12 50
<i>Default Lands.</i>					
76541	Pulmoddai	Abubakker Aliyar Preliminary plan 2,467.	Paddy land	0 0 15	12 50
76542	Do.	do.	do.	1 0 0	12 50
76576	Pulmoddai	Meydin Ussansaibo Preliminary plan 2,478.	Paddy land	1 1 19	12 50
76577	Do.	do.	do.	2 2 31	12 50

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Trincomalee.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 315, E. P.

கொலோனியல் சர்க்கிடுததாரா ஆபீசில்,  
கொழும்பு, 1900 ம் ஆண்டு கார்த்திகைமீ 12 ந் உ.

1900 ம் ஆண்டு மாகாப்திமரதம 19 ந் திகதி புதனகிழமை பிணயகல 1 மணிகருத் தன ஆபீசில் கீழ் மாகாணத்து திரிகோணமலை உதவி கவற்றணமேற்று ஏசனறவாகளால இதனடியிற் சொல்லப்பட்டிருக்கிற முடிசுகுரிய காணித்துணடுகளை, அராசாட்சியாரால உதரவுபணணாப்பட்டிருக்கும் பொருத்தப்பிரகாரம் ஏவத்திறகறி விற்கப்படும.

120 காணித்துணடுகளை, கீழ் மாகாணத்து திரிகோணமலை டிஸ்திரிகளை தமபலகமம் கட்டுக்குளப பகுதிகளிலிருக்கின்றது.

பிளான இலககம 1,254. உரிததாளி—அராசாட்சியார.

இல.	குறிச்சி.	கேள்விக்காரனின் பெயர்.	விபரம்.	ஏக்கரொன்றக்கு விசாலம். அ. ரு. பெ.	தரிப்புவிலை ரு. ச.
2834	கந்தலாய	—	பறட்டைக்காடு	5 0 27	10 0
2835	மேற.	—	மேற.	4 3 28	10 0
2836	மேற.	—	மேற.	4 2 39	10 0
2837	மேற.	—	மேற.	4 3 9	10 0
2838	மேற.	—	மேற.	4 3 7	10 0
2839	மேற.	—	மேற.	2 3 22	10 0
2840	மேற.	—	மேற.	4 2 27	10 0
2841	மேற.	—	மேற.	6 1 32	10 0
2842	மேற.	—	மேற.	6 0 35	10 0
2843	மேற.	—	மேற.	6 0 10	10 0
2844	மேற.	—	மேற.	6 2 20	10 0
2845	மேற.	—	மேற.	4 3 1	10 0
2846	மேற.	—	மேற.	3 2 10	10 0
2847	மேற.	—	மேற.	4 3 9	10 0
2848	மேற.	—	மேற.	4 0 15	10 0
2849	மேற.	—	மேற.	4 0 0	10 0
2850	மேற.	—	மேற.	4 3 26	10 0
2851	மேற.	—	மேற.	3 1 24	10 0
2852	மேற.	—	மேற.	5 1 23	10 0
2853	மேற.	—	மேற.	4 3 14	10 0
2854	மேற.	—	மேற.	3 2 38	10 0
2855	மேற.	—	மேற.	3 1 29	10 0
2856	மேற.	—	மேற.	4 2 33	10 0
2857	மேற.	—	மேற.	3 2 33	10 0
2858	மேற.	—	மேற.	4 2 0	10 0
பிளான இலககம 2,358.					
76065	கிணியாய	கிணைத்தமபி சீனி	நெற்கேற்றதரை காடு	6 0 16	12 50
76066	மேற.	மேற.	—	0 1 22	12 50
76067	மேற.	உமறுவெவவை பகஜீதமபி	நெற்கேற்றதரை	4 0 13	12 50
76068	மேற.	சீனிவாப்பு கச்சுமெய்யதின	மேற.	2 2 28	12 50
76069	மேற.	மீராசாயபுறகிமான	மேற.	2 3 24	12 50

இல.	குறிச்சி.	கேள்விக்காரன் பெயர்.	விவரம்.	ஏக்கரொன்றுக்கு	
				விசாலம்.	தரிப்புவிலை
				அ. மு. பெ.	ரூ. ச.
				பிள்ளை இலக்கம் 2,350.	
76042	கிணியாய்	ஆதமசாயபு அப்துலகாதா	நெற்காணி	2 1 28	10 0
76043	மேற்.	மேற்.	நெற்கேற்றதரை	1 2 7	10 0
76044	மேற்.	அப்துலபிள்ளை முகமமது காசிம	மேற்.	9 1 0	10 0
76045	மேற்.	மதாரா இபுருகிம	மேற்.	5 3 37	10 0
76046	மேற்.	—	மேற்.	2 0 34	10 0
76047	மேற்.	கிணனவாபு கச்சிமெய்தின	நெற்காகியதரை	0 0 22	10 0
76048	மேற்.	மேற்.	ஓடி	8 1 39	10 0
				பிள்ளை இலக்கம் 2,638.	
77203	கிணனகிணியாய்	மிஸ்கீனபிள்ளை சமசதீன	தோட்டத்தரை	0 3 19	11 0
77204	மேற்.	இபுருகிம மீராசாய்பு	ஓடி	1 1 30	10 0
				பிள்ளை இலக்கம் 2,316.	
75931	மேற்.	முசைநீனவாவா அசுமாத	ஓடி	0 1 6	12 0
				பிள்ளை இலக்கம் 2,492.	
76667	கிணியாய்	சூபபையா வேலுப்பிள்ளை	ஓடி	0 1 28	20 0
76671	மேற்.	வேலாயுதா காதிகேசு	ஓடி	0 0 35	15 0
76672	மேற்.	மேற்.	ஓடி	0 0 29	25 0
				பிள்ளை இலக்கம் 615.	
6788	மேற்.	மீராவெவ்வை எம். மெய்தின	ஓடி	3 2 9	10 0
				பிள்ளை இலக்கம் 2,121.	
7001	தம்பலகமம்	கிணனவாபு கச்சிமெய்தின	நெற்காணி	0 1 10	15 0
7002	மேற்.	மேற்.	ஓடி	6 1 7	20 0
7003	மேற்.	மேற்.	ஓடி	0 1 26	15 0
7004	மேற்.	மேற்.	ஓடி	1 2 9	20 0
				ஒடுக்குப்பணமிறுபடாத காணிகள்.	
				பிள்ளை இலக்கம் 2,023.	
				கொள்விலைகாரன்.	
6611	கிணியாய்	கிணனாபிள்ளை முகமமது மெய்தின	நெற்காணி	0 2 8	10 0
6612	மேற்.	மேற்.	ஓடி	0 1 1	15 0
6613	மேற்.	மேற்.	ஓடி	6 3 5	15 0
6614	மேற்.	மேற்.	ஓடி	0 1 31	10 0
6615	மேற்.	மேற்.	ஓடி	1 1 19	10 0
				பிள்ளை இலக்கம் 2,125.	
7014	மேற்.	குடபைத்தம்பி தம்பிக்கனியு ம உசனாம	ஓடி	9 0 0	10 0
				பிள்ளை இலக்கம் 1,836.	
5916	மேற்.	முகமமதுத்தம்பி சேசும தாரா முரககாயர்	ஓடி	7 0 18	10 0
				பிள்ளை இலக்கம் 1,666.	
4849	மேற்.	வாபு கச்சியாரா செய்யது மமமது	ஓடி	10 1 0	15 0
				பிள்ளை இலக்கம் 615.	
6792	மேற்.	கிணனாபிள்ளை முகமமது மெய்தின	ஓடி	5 0 8	10 0
6815	மேற்.	அகமதுசீலாதின	ஓடி	3 1 22	10 0
				ஒடுக்குப்பணமிறுபடாத காணிகள்.	
				பிள்ளை இலக்கம் 2,469.	
76545	கிணியாய்	அப்துலகாதா முகமமது சுலுத தானாம மறு	நெற்காணி	9 0 22	12 50
				பிள்ளை இலக்கம் 2,290.	
75717	ஓடி.	அப்துலகாதா அசனுவெவ்வை	ஓடி	1 3 13	12 0
75718	ஓடி.	ஓடி	ஓடி	2 2 9	12 0
75719	ஓடி.	ஓடி	ஓடி	0 0 18	12 0
75720	ஓடி.	கிணனத்தம்பி ஈசா	ஓடி	6 3 7	12 0
75721	ஓடி.	அமாதலெவ்வைகமடின	ஓடி	3 1 16	15 0
75723	ஓடி.	அலித்தம்பி மீராசாயவு	ஓடி	2 3 31	10 0
75724	ஓடி.	அப்துலகாதா அசனுவெவ்வை	ஓடி	2 3 2	10 0
75725	ஓடி.	கிணனத்தம்பி இசா	ஓடி	1 1 30	10 0
75726	ஓடி.	அகமதுலெவ்வை முகமது சரிலைஆலீமசா	ஓடி	4 2 8	10 0
75727	ஓடி.	அமாதபக்கிராசிம	ஓடி	4 2 5	15 0
75728	ஓடி.	சேசுசாயபு உசுமானசாயபு	ஓடி	11 2 32	15 0
75729	ஓடி.	அலித்தம்பி மீராசாய்பு	ஓடி	4 1 32	12 0
75731	ஓடி.	சேசுசாயபு உசுமானசாயபு	ஓடி	5 2 27	10 0
75732	ஓடி.	வாபுசெய்யதுமமது	ஓடி	5 2 19	10 0

இல.	குறிச்சி.	கொள்விலைகாரனின் பெயர்.	விவரம்.	ஏக்கரொன்றுக்கு விசாலம். தரிப்பு விலை	
				அ. ரூ. ப.	ரூ. ச.
75733	கிணியாய்	சினனத்தம்பி அப துலறதி மாணும மறுபேரும்	நெற்காணி	1 3 39	10 0
75734	ரெடி	ரெடி	ரெடி	9 3 4	20 0
75736	ரெடி	ரெடி	ரெடி	3 1 2	10 0
75738	ரெடி	கோணுமனை வீகார சுப்பிரம ணியம்	ரெடி	10 3 24	15 0
75739	ரெடி	மீராலவ்வை முகமதுஉசன	ரெடி	5 1 32	15 0
75740	ரெடி	சினனத்தம்பி பக்கிர்த்தம்பி	ரெடி	0 1 22	10 0
75741	ரெடி	ரெடி	ரெடி	7 3 13	12 0
75742	ரெடி	மாக்காயாமுகமது மெய்தீன	ரெடி	6 3 33	12 0
75744	ரெடி	மிஸகிணியத்தசொசெயது அ ப துலமீது	ரெடி	5 1 35	10 0
75745	ரெடி	அபதுலகாதர் மெய்தீனவெவ் வை	ரெடி	3 2 6	10 0
75746	ரெடி	கோணுமனைவிகார சுப்பிரம ணியம்	ரெடி	8 3 31	12 0
75750	ரெடி	உசனசாரூவுத்தாமெய்தீனவா வாலும மறுபேரும்	ரெடி	2 1 24	15 0
75752	ரெடி	ரெடி	ரெடி	7 0 17	15 0
75754	ரெடி	உசனசாரூவுத்தாம முசமமது சுலுத்தான	ரெடி	5 3 38	15 0
10601	ரெடி	பிளான இலககம் 881. அசனாசினனவாபு	ரெடி	7 2 21	15 0
10609	ரெடி	ஏ. பக்கிர்த்தம்பி	ரெடி	5 0 0	10 0
10610	ரெடி	ரெடி	ரெடி	6 1 21	10 0
6626	ரெடி	பிளான இலககம் 2,024. ஆதமவாவாமுககிணியத்தசை	ரெடி	0 1 1	10 0
6627	ரெடி	ரெடி	ரெடி	0 0 37	10 0
6868	தம்பலகமம்	பிளான இலககம் 2,078. மிஸகிணியத்தமரகாத	ரெடி	4 0 0	30 0
6869	ரெடி	ரெடி	ரெடி	9 0 0	12 50
6870	ரெடி	ரெடி	ரெடி	0 0 35	12 50
3517	ரெடி	பிளான இலககம் 1,446. விசுவாகணகசபை	ரெடி	10 2 4	10 0
9767	ரெடி	பிளான இலககம் 811. கணபதிப்பிளான வலலியுரம் பிளான	ரெடி	26 1 39	10 0
9767½	ரெடி	ரெடி	ரெடி	10 0 32	10 0
4838	ரெடி	பிளான இலககம் 1,660. கெ. கோணுமனையும, கெ. வ லலியுரம்பிளானையும	ரெடி	21 1 8	10 0
7005	ரெடி	பிளான இலககம் 2,121. முகமதுஅசன சரீப	ரெடி	1 0 22	20 0
7006	ரெடி	ரெடி	ரெடி	3 1 32	20 0
7556	பெரியகிணியாய்	பிளான இலககம் 698. சொசுசாய்புகாதர்மஸதான பிளான இலககம் 2,470.	ரெடி	13 0 11	15 0
76551	ரெடி	உசனசாசூமித்தும் ஏ. பக்கிர சூடியும	ரெடி	0 2 39	10 0
76552	ரெடி	ரெடி	ரெடி	2 0 7	10 0
76553	ரெடி	ரெடி	ரெடி	4 3 29	15 0
6890	கண்டலகாடி	பிளான இலககம் 2,084. சூநாதிநாகமுத்து	ரெடி	1 0 38	12 50
6554	கப்பலதுறை	பிளான இலககம் 2,011. கதிரகாமா கோணுமனை கடங்குளபகுதி.	ரெடி	2 2 6	12 50
77744	புலமோட்டை	பொதுவிற்பனவு. பிளான இலககம் 2,700. கேள்விக்காரன் பெயர். அபூபக்கா அலியார	நெற்கேற்றதிறப்பான தரை	4 1 6	12 50
77745	ரெடி	அசனாலெவ்வைசினாமான	ரெடி	2 2 37	12 50
77746	ரெடி	ரெடி	மேற்.	0 1 36	12 50
77747	ரெடி	பிளான இலககம் 2,701. கதிருமீரா அயனியப்பிளான	மேற்.	10 2 20	12 50
77748	புலமோட்டை	பிளான இலககம் 2,702. கே. எம். மரக்காயர்	நெற்காணி	1 3 4	12 50
K 319	ரெடி	பிளான இலககம் 776. புலமோட்டைகருடிசனங்கள்	பள்ளிவாசலும் ரையும்	0 2 20	10 0
Z 319	ரெடி	ரெடி	தரையும் கிணியும்	0 0 15	10 0

இல.	குறிச்சி.	கேள்விக்காரனின் பெயர்.	விவரம்.	ஏக்கரொன்றுக்கு விசாலம். தரிப்பு விலை	
				ஏ. ரூ. ப.	ரூ. ச.
6344	நிலாவெளி	பிளான இலக்கம் 1,941. சவுத்தும்மா காடு ஒடுக்குப்பணமிறுபடாத காணிகள். கொள்வினைக்காரன்		6	0 31 12 50
76541	புலமோட்டை	பிளான இலக்கம் 2,467. அபூவககர் அவியார நெந்தறை		0	0 15 12 50
76542		ஒடி	ஒடி	1	0 0 12 50
76576	ஒடி	பிளான இலக்கம் 2,478. மெய்யதீன உசன்சாய்பு	ஒடி	1	1 19 12 50
76577		ஒடி	ஒடி	2	2 31 12 50

இக்காணிகளைப்பற்றிய மேலதிக விவரம் அளவைத்தலைவரிடத்திலும் விற்பனாவின் கொந்தீசுகளைப்பற்றி திரிகோணமலை அரசாட்சியாரின உதவி ஏசுன்றரிடத்திலும் மறிந்துகொள்ளலாம்.

தேசாதிபதி மகோததமா அவர்களினது கட்டளையின்படி,  
டபிள்யூ. றீ. தேயிலா,  
இராசாங்க விதிதரின வேலைப்பாடலா.

### LAND SALES IN THE NORTH-WESTERN PROVINCE.

No. 1,437, N.-W. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 3, 1900.

ON Monday, December 17, 1900, at 1 o'clock P.M., the Assistant Government Agent for the Chilaw District will put up to auction, at his office in Chilaw Kachecheri, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Four allotments of land situated in the Pitigal korale north division of the Chilaw District of the North-Western Province.

Lot.	Village.	Name of Claimant.	Description.	Preliminary plan 1,492.		Upset Price per Acre.
				Extent.	Rs.	
7670	Tittakada	Crown	Young forest	3 0 3	30	
7672	Do.	do.	do.	2 2 6	30	
7674	Do.	do.	do.	6 1 15	30	
7676	Do.	do.	do.	6 3 31	30	

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Chilaw.

By His Excellency the Governor's command,  
W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 1,437, N.-W. P.

வழி 1900 ன்வு லாவூமிலர் மசு 3 லெசி தீவ காலூமி  
மகசெதுகாரிசீரூனாவசேனெ கனகொர்லெலீடி.

புலமோட்டை கராவல தீசுதின்குலெ ரூபீசீவகரூனாவசே விசீவ மெதி பகல கடுகனவெல கானுலுல கன கல ஓவமி கானுலுலெ தீசேகலவரூ புகாரூபி வழி 1900 ன்வு டேசூமிலு மசு 17 லெசி தீவலு கடுடி டுலூ 18 கராவல கலெலீசீசேடி லெவடேசிககர விசுனுவப சேடுகலவா ஈக.

வலூடிசாவெ கராவல தீசுதின்குலெ ரூபூ சிபிலூகொர்லே காவூபிசுசே சிசீபாவிலெ விமகூலெலீ 4ன்.  
சீசீமல 1,492.

லாவூ.	கல.	ஈசீசீகல கிசவலவா.	ஈவடூ.	ஈககர	
				ஈ. ரூ. ப.	ரூ.
7670	தீசீவகலெ	கானுலுல	ரூ லுகரூக	3	0 3 30
7672	பிப	பிப	பிப	2	2 6 30
7674	பிப	பிப	பிப	6	1 15 30
7676	பிப	பிப	பிப	6	3 31 30

மெல ஓவமி கானுலுல வூசீடூர் காரூன கரிலெகர்சீவகரூரூனாவசேகெடி, விசீவிமெ காவடேசீ கானுலுல வலூடிசாவெ கராவல ரூபீசீவகரூனாவசேகெடி டுகனவபி பூபவ.

கரூகர கானுலுலகர ரூபூகனவலகனவசேனெ கானுலுலகர,  
விசீலூ. சி. லெலூர்,  
லூவிலூக மகசெதுகாரிசீ வலூக.



No. 1,433, N.-W. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 3, 1900.

ON Friday, January 18, 1901, at 1 o'clock p.m., the Government Agent for the North-Western Province will put up to auction, at his office in Kurunegala, the under-mentioned portion of Crown Land, on the terms authorized by Government.

An allotment of land situated in the Katugampola hatpattu division of the Kurunegala District of the North-Western Province.

Preliminary plan 2,387/16.

Lot.	Village.	Name of Land.	Description.	Extent. A. R. P.
11073	Wahumuwa	Rollowamukalana	Forest	10 2 35

Upset price,—Rs. 30 per acre.

Further information respecting this land may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, North-Western Province.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 1,438, N.-W. P.

වම 1900 ක්වු නොවැම්බර් මස 3 වෙනි දින කොළඹ මහසෙනෙවිවරයාගේ කන්තෝරුවේදීය.

වම දිසාවේ ආණ්ඩුවේ ඒජන්තවරයාගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්තක ඉඩම ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම 1901 ක්වු ජනවාරි මස 18 වෙනි දින වූ සිකුරුදා දවල් 1 ව ට්‍රැන්සාක්ෂන් කවිට්ටේදී වෙන්දේසිකර විකුණනට යෙදෙනවා ඇත.

වම දිසාවේ කුරුමාගල පලාතේ කවුඟම්පොල හත්පත්තුවේ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි 1ක් මහස. සිනිසම 2,387/16.

නො.	ගම.	ඉඩමේ නම.	අන්දම.	අ. රු. ප.
11073	වහුමුව	රොලොව මුකලාන	මුකලාන	10 2 35

නියමකරණලද මුදල අක්කරයක් රුපියල් 30යි.

මෙම ඉඩම ගැණ වැඩිදුර කාරණ සර්වේයර්ජනරාල්වරයාගේද, විකිනීමේ කොන්දේසි ගැණ කාරණ වසමදිසාවේ ආණ්ඩුවේ ඒජන්තවරයාගේද දැනගනට පුළුවන.

ගරුහර ආණ්ඩුකාර උතුමානන්වහන්සේගේ ආඥාවලස,  
ඩබ්ල්. ටී. ටේලර්,  
වැඩබලන මහසෙනෙවිවරයා වෙත.

No. 1,439, N.-W. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 3, 1900.

ON Tuesday, January 22, 1901, at 1 o'clock p.m., the Government Agent for the North-Western Province will put up to auction, at his office in Kurunegala, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Two allotments of land situated in the Hiriyala hatpattu division of the Kurunegala District of the North-Western Province.

Preliminary plan 2,380.

Lot.	Village.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.
10975	Kiribamuna	Peniwarakagahamulawatta	Crown	Garden	0 1 29
A 1167	Do.	Peniwarakagahamulawatta alias Alutwatta	Punchiralalage Mudiyanse and another	do.	0 0 4

Upset price,—Rs. 100 per acre.

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, North-Western Province.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 1,439, N.-W. P.

වම 1900 ක්වු නොවැම්බර් මස 3 වෙනි දින කොළඹ මහසෙනෙවිවරයාගේ කන්තෝරුවේදීය.

වම දිසාවේ ආණ්ඩුවේ ඒජන්තවරයාගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම 1901 ක්වු ජනවාරි මස 22 වෙනි දින වූ අඟහරුවාදා දවල් 1 ව ට්‍රැන්සාක්ෂන් කවිට්ටේදී වෙන්දේසිකර විකුණනට යෙදෙනවා ඇත.

වම දිසාවේ කුරුමාගල පලාතේ හිරියාලහත්පත්තුවේ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි 2ක්. සිනිසම 2,380. ගම—කිරිච්චුව.

නො.	ඉඩමේ නම.	අයිතිකරු කියන්නා.	අන්දම.	අ. රු. ප.
10975	පැනිවරකාගහමුව	ආණ්ඩුව	වත්ත	0 1 29
A 1167	පැනිවරකාගහමුව නොහොත් අලුත්වත්ත	පුනචිරලලාගේ මුදියන්සේ සහ තවත් අයෙක්	එම	0 0 4

නියමකරණලද මුදල අක්කරයක් රු. 100යි.

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණ සර්වේයර්ජනරාල්වරයාගේද, විකිනීමේ කොන්දේසි ගැණ කාරණ වසමදිසාවේ ආණ්ඩුවේ ඒජන්තවරයාගේද දැනගනට පුළුවන.

ගරුහර ආණ්ඩුකාර උතුමානන්වහන්සේගේ ආඥාවලස,  
ඩබ්ල්. ටී. ටේලර්,  
වැඩබලන මහසෙනෙවිවරයා වෙත.





Lot.	Village.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.	Upset Price per Acre. Rs.
8088	Kusalai	Preliminary plan 1,543. Applicant—Nil.	Abandoned clearing	4 3 36	15
8090	Do.	Crown do.	Swampy open land	2 3 20	15
M 650	Do.	do. do.	Abandoned plantation	15 2 10	15
6134	Udappu	Preliminary plan 1,152. Applicant—Nil.	Chena	4 0 36	15
10812	Ambakandawila	Preliminary plan 2,246/9. Applicant—Nil.	A pond	5 1 30	15

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Chilaw.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 1,442, N.-W. P.

වම 1900 ක්වු නොවැම්බර් මස 12 වෙනි දින කොළඹ මහසෙනෙහි මහසෙනෙහි කන්තෝරුවෙහිදී.

වසම දිසාවේ හලාවත දිස්ත්‍රික්කයේ උපද්විජ්ජනනාත්තේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්ධාන ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට වම 1900 ක්වු දෙසැම්බර් මස 21 වෙනි දිනවූ සිතුරුද දවල් 1ව හලාවත කම්බේරියේදී වෙන්දේසිකර විකුණනට නොහොත් බේරුම්කර දෙන්නට යොදනවා ඇත.

වසම දිසාවේ හලාවත පලාතේ උතුරු පිටිගල්කෝරලේ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි 13ක්. සිතියම 2,106. මෙම ඉඩම්වලට ඉල්ලුම්කරයෙක් නැත.

නො.	ගම.	අයිතිකම කියන්නා.	අන්දම.	අ. රු. ප.	රු.
10330	තුක්කිනියාගම	ආණ්ඩුව සිතියම 2,266.	වත්ත	0 3 29	20
R. 1145	හලාවත	ආණ්ඩුව සිතියම 2,154.	එම	0 0 21	100
10595	වට්ටක්කලිය	ආණ්ඩුව	දුපතක කොටස	9 2 10	12
10595 1/4	එම	එම	පරණ්ඤාල	0 1 5	12
10595 1/2	එම	එම	දුපත	1 2.30	12
10595 3/4	එම	එම	එම	7 0 12	12
K 142	පම්බල	සිතියම 528. බබ්ලි. ඇස්. ප්‍රතිසිසක ප්‍රසා න්ද, දැනට මනුවෙල් ද මැල් මහත්මයා	වත්ත	2 3 37	600
8091	උඩප්පුව	සිතියම 1,544. ඉල්ලුම්කරයා—ඇත්. කුප්පෙයි පිට්ටෙයි. ආණ්ඩුව	හේන සහ පදුරු සහිත කැලැබීම	15 3 26	15
8088	කසල	සිතියම 1,543. මෙම ඉඩම්වලට ඉල්ලුම්කරයෙක් නැත. ආණ්ඩුව	අත්කැරි හේන	4 3 36	15
8090	එම	එම	මඩවතුරු ඉඩම	2 3 20	15
M 650	එම	එම	අත්කැරි වගාව	15 2 10	15
6134	උඩප්පුව	සිතියම 1,152. ආණ්ඩුව	හේන	4 0 36	15
10812	අඹකදවල	සිතියම 2,246/9. ආණ්ඩුව	පොකුනක්	5 1 30	15

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා සර්වේශ්වර්තවලට නොවන්නේයැයි, විකිනීමේ කොන්දේසි ගැණ වසම දිසාවේ හලාවත ආණ්ඩුවේ උපද්විජ්ජනනාත්තේගෙන්ද දැනගන්නට පුළුවන.

රතුකර ආණ්ඩුකාර උතුමානන්වගන්තේගෙන් ආණ්ඩුවලෙස,  
බබ්ලියු. පී. වෙලර්,  
වැඩබලන මහසෙනෙහි මහසෙනෙහි වමික.

No. 1,443, N.-W. P.

Colonial Secretary's Office,  
Colombo, November 14, 1900.

ON Tuesday, January 8, 1901, at 1 o'clock P.M., the Assistant Government Agent for the Puttalam District will put for sale or settlement, at his office in Puttalam, the under-mentioned portion of Crown Land, on the terms authorized by Government.

An allotment of land situated in the Puttalam pattu division of the Puttalam District of the North-Western Province.

Lot.	Village.	Preliminary plan 978. Name of Claimant.	Description.	Extent. A. R. P.
D 20	Tandivillu	Pallaneyapulle and others	Deniya	22 2 22

Upset price,—Rs. 10 per acre.  
Further information respecting this land may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Puttalam.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.



Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent.		Upset Price per Acre.
				A.	R. P.	
9	Jambughakumbura	Mohottihami and others	Field	2	2 15	60
10	Udadeniyakumbura	J. Appuhami and others	do.	2	3 20	75
11	Mohottipariyawattuyaya	G. Mudiense and others	Cocoanut garden	3	0 31	100
12	Pitadeniyakumbura	E. Appuhami and others	Field	1	0 0	75
13	Mahaperiyawattuyaya	K. Rammalhami and others	Garden	26	1 30	100
14	Labuweldeniyakumbura	R. Rammalhami and others	Field	1	1 26	30
15	Karrawahenadeniya	J. Mohottihami and others	Deniya	16	1 0	20
16	Paluwattadeniya	K. Rammalhami and others	Field	0	2 1	50
17	Kahapatakumbura	J. G. Mudiense and others	do.	1	3 11	75
18	Udawatta	G. Puchietana and others	Garden (cocoanut and arecanut)	8	3 27	100
19	Egodagedarawatta	Mudalihami Arachchi	do.	2	0 20	50
20	Udawattahena	G. Mudalihami and others	Chena	3	1 18	10
22	Paludeniya	Mudalihami and others	Deniya	0	3 2	30
23	Pansalawatta	Noragalla Viharaya	Cocoanut garden	1	0 0	25
24	Enacaldeniyahena	Mudalihami Arachchi and others	Chena	87	1 0	10

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, Province of Sabaragamuwa.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 341, P. OF S.

වර්ෂ 1900 ක්වූ ඔක්තෝබර් මස 31 වෙනි දින කොළඹ

මහසෙනෙකාරීස්ථානයේ කන්තෝරුවේදීය.

සරසවුම් දිසාවේ මහජනතලානායකයන් විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වර්ෂ 1901 ක්වූ ජනවාරි මස 8 වෙනි දිනවූ අභ්‍යන්තර පස්වරු 12 රත්නපුරේ කවිමේරියේදී වෙන්දේසිකර විකුණනව හෝ බේරනව යෙදෙනවා ඇත.

සරසවුම් දිසාවේ රත්නපුර පලාතේ නවදුන්නේරලේ පිහිටා තිබෙන බිම්කැබලි 22ක්.

සිතියම 21. මැදපත්තුව. ගම—තොරගල්ල.

නො.	ඉඩමේ නම.	අයිතිකම් කියන්නා.	අන්දම.	මහත. සක මිල.		
				අ. රු. ප.	රු.	
1	මහපුස්වැල්ලෙකුඹුර	බුද්ධන්සේ සහ තවත් අය	කුඹුර	2	2 37	35
3	ගම්මසන්සේන්සාග	බුදුලිහාමි ආරච්චි සහ තවත් අය	සේන	272	3 0	10
4	මාපැලැල්ලෙදෙණිය	මොහොවිට්ඨාමි සහ තවත් අය	කුඹුර	1	0 19	50
5	මහපැලැල්ලෙදෙණිය	බුදුලිහාමි ආරච්චි සහ තවත් අය	සේන	198	0 0	10
6	කුඩාදෙණියෙපිට්ටනිය	එම තවත් අය	දෙණිය	2	1 38	10
7	බුත්තෙට්ටුවත්තෙකුඹුරුයාග	එම තවත් අය	කුඹුර	35	3 36	75
8	කුඩාදෙණියෙවත්ත	අප්පුහාමි සහ තවත් අය	පරනපොල්වත්ත	3	0 10	20
9	ජම්බුගහකුඹුර	මොහොවිට්ඨාමි සහ තවත් අය	කුඹුර	2	2 15	60
10	ලඬදෙණියෙකුඹුර	ජේ. අප්පුහාමි සහ තවත් අය	එම	2	3 20	75
11	මොහොවිට්ඨේරියෙවතුසාග	ජී. බුද්ධන්සේ සහ තවත් අය	පොල්වත්ත	3	0 31	100
12	පිටදෙණියෙකුඹුර	ජී. අප්පුහාමි සහ තවත් අය	කුඹුර	1	0 0	75
13	මහපේරියෙවතුසාග	කේ. රම්මල්ලාමි සහ තවත් අය	වත්ත	26	1 30	100
14	ලුබුවැල්ලෙදෙණියෙකුඹුර	ආර්. රම්මල්ලාමි සහ තවත් අය	කුඹුර	1	1 26	30
15	කරච්චෙහේනෙදෙණිය	ජේ. මොහොවිට්ඨාමි සහ තවත් අය	දෙණිය	16	1 0	20
16	පාච්චන්තෙදෙණිය	කේ. රම්මල්ලාමි සහ තවත් අය	කුඹුර	0	2 1	50
17	කහපහකුඹුර	ජේ. ජී. බුද්ධන්සේ සහ තවත් අය	එම	1	3 11	75
18	ලඬවත්ත	ජී. පුත්ච්චනනා සහ තවත් අය	වත්ත පොල්පුවත්ත	8	3 27	100
19	එහොඩියෙදරවත්ත	බුදුලිහාමි ආරච්චිල	පොල්වත්ත	2	0 20	50
20	ලඬවත්තසේන	ජී. බුදුලිහාමි සහ තවත් අය	සේන	3	1 18	10
22	පාච්චන්ත	බුදුලිහාමි සහ තවත් අය	දෙණිය	0	3 2	30
23	පංසලේවත්ත	තොරගල්ලේ පිහාලේ	පොල්වත්ත	1	0 0	25
24	එනසල්දෙණියෙසේන	බුදුලිහාමි ආරච්චි සහ තවත් අය	සේන	87	1 0	10

මෙම ඉඩම් ගැණ මැසිලුර කාරණ මිනිස්පෞරු දෙපාර්තමේන්තුවේ ප්‍රධානකාරකයන්ද, විකිනීමේ කොන්දේසි ගැණ කාරණ සරසවුම් පලාතේ ආණ්ඩුවේ ඒජන්තලානායකයන්ගේද දැනගනව පුළුවන.

හරුහර ආණ්ඩුකාර ලකුමානවත්තන්සේගේ අඤ්ච ලෙස,  
බිඹිල්ලු. පී. ලේලර්,  
මැඩබලන මහසෙනෙකාරීස් වමිහ.

No. 342, P. OF S.

Colonial Secretary's Office,  
Colombo, November 13, 1900.

ON Monday, January 21, 1901, at 1 P.M., the Government Agent for the Province of Sabaragamuwa will put up to auction, at the Pelmadulla Resthouse, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Thirty-four allotments of land situated in the Nawadun korale of the Ratnapura District of the Province of Sabaragamuwa.

Preliminary plan 6,443.—Uda pattu.  
Village—Moratota.

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent.		Upset Price per Acre.
				A.	R. P.	
X 459	Imbulagawahena	H. Mudalihami and others	Chena	0	2 31	15

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.	Upset Price per Acre. Rs.
Preliminary plan 6,439.—Uda pattu. Village—Denawaka.					
Q 459	Kanukumbura	H. Appuhami and others	Field	2 1 14	150
R 459	Katugaha-arawa	do.	do.	0 3 34	150
Preliminary plan 6,508.—Uda pattu. Village—Denawaka.					
O 465	Medadunugannawa	G. Mohottihami and others	Field	1 2 30	200
P 465	Halpekumbura	do.	do.	0 3 37	150
Q 465	Egodametigannawa	do.	do.	0 3 18	100
R 465	Megodametigannawa	do.	do.	1 0 26	150
S 465	Medadepela	do.	do.	0 2 16	150
T 465	Kosowitakumbura	do.	do.	2 2 3	150
Preliminary plan 6,452.—Uda pattu. Village—Narangoda.					
Q 461	Konawattaowita	G. Kirimenika and others	Owita	0 1 18	30
R 461	Boguhawatta	G. Mohottihami and others	Garden	0 3 32	75
S 461	Epamulla	D. Appuhami and others	Field	0 1 36	150
T 461	Tumpelakumbura	G. Mohottihami and others	do.	1 2 3	150
U 461	Mahakumbura	G. Mohottihami	Owita	1 2 38	150
P 461	Galkandamahaowita	G. Mohottihami and others	do.	1 3 32	30
Preliminary plan 6,502.—Uda pattu. Village—Denawaka.					
D 465	Parandalawa	K. A. Mudalihani and another	Field	2 0 4	200
E 465	Gamanawila	H. Appuhami and others	do.	1 2 26	200
F 465	Lintotadeniya	G. Mohottihami and others	do.	0 2 19	200
G 465	Lakandawila	do.	do.	2 1 37	200
H 465	Ganmedawela	do.	do.	2 3 16	200
I 465	Lintotakumbura	G. Mohottihami	do.	1 2 11	200
J 465	Tenumliyadda	do.	do.	0 3 2	200
K 465	Alugollakumbura	G. Mohottihami and others	do.	0 3 34	200
Preliminary plan 6,502.—Uda pattu. Village—Moratota.					
L 465	Paraikumbura	G. Mohottihami and others	Field	2 3 5	200
M 465	Gorakagahadeniya	do.	do.	1 2 16	200
Preliminary plan 640.—Uda pattu. Village—Denawaka Udakada.					
I 81	Bandarahunadeniya	E. Kumarihami	Deniya	0 1 0	25
1938	Tennapitahena	Crown	Mukalana	1 3 22	30
1940	Amunugodahenamukalana	do.	Old forest	1 0 29	25
1941	Witarankandadolamukalana	do.	do.	0 1 6	30
Village—Moratota.					
1942	Galgodahenamukalana	Crown	Old forest	0 3 36	30
Preliminary plan 8,632.—Uda pattu. Village—Bambarabotuwa.					
58	—	Crown	Chena	10 1 11	10
92	—	do.	Forest	18 2 8	10
226	—	do.	do.	39 0 28	10
252	—	do.	do.	6 1 24	10

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, Province of Sabaragamuwa.

By His Excellency the Governor's command,

W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 342, P. OF S.

වර්ෂ 1900 ස්වකීර්ණයේ මස 13 වෙනි දින කොළඹ

මහසෙනෙට්ටු ජනාධිපතිතුමාගේ කන්දෝරුවේදී.

සරසවි දිසා මහජන ජනාධිපතිතුමාගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සහිත ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට වර්ෂ 1901 සිට 1901 වන තෙක් මස 21 වෙනි දින සඳුදා පස්වරු 1 ව පැමිණිල්ලේ තානාපතිවරයාගේ විකුණුම් පොතට යොදා ගත යුතුය.

සරසවි දිසා මහජන ජනාධිපතිතුමාගේ නව ප්‍රකාශනවලට පිටියා නිවෙහි විකුණුම් පොතේ 34 ක්.

සිකියම 6,443. උඩපත්තුව. ගම—මොරතොට.

අක්කර

කො.	ඉඩමේ නම.	අයිතිකරු කියන්නා.	අන්දම.	අ. රු. ප.	රු.
X 459	ඉඹුලගහනාවා හේන	එම්. මුදලිසාමි සහ තවත් අය සිකියම 6,439. ගම—දෙකවක.	හේන	0 2 31	15
Q 459	කනුකුඹුර	එම්. අල්ප්පාමි සහ තවත්	කුඹුර	2 1 14	150
R 459	කටුගහඅරුව	එම	එම	0 3 34	150
සිකියම 6,508.					
O 465	මැදදුනුගන්නාව	ජී. මොහොමඩ් සහ තවත්	කුඹුර	1 2 30	200
P 465	හල්පෙකුඹුර	එම	එම	0 3 37	150
Q 465	එගොඩමැටිගන්නාව	එම	එම	0 3 18	100
R 465	මෙගොඩමැටිගන්නාව	එම	එම	1 0 26	150
S 465	මැදදෙපැල	එම	එම	0 2 16	150
T 465	කොස්මිටි කුඹුර	එම	එම	2 2 3	150

නො	ඉඩමේ නම.	අයිතිය කියවන්නා.	අත්දම.	මහක. අ. රු. ප.	අක්කර කක මිල. රු.
සිතියම 6,452. ගම—නාරත්තොඩ.					
Q 461	කොතේවත්තෙ මිව්ව	ජී. කිරිමැතිනේ සහ තවත්	මිව්ව	0 1 18	30
R 461	බෝගහවත්ත	ජී. මොහොව්විතාමි සහ තවත්	වත්ත	0 3 32	75
S 461	ඇපාමුල්ල	ඩී. අප්පුතාමි සහ තවත්	කුඹුර	0 1 36	150
T 461	කුත්පැලකුඹුර	ජී. මොහොව්විතාමි සහ තවත්	එම	1 2 3	150
U 461	මහකුඹුර	ජී. මොහොව්විතාමි	මිව්ව	1 2 38	150
P 461	ගල්කන්දෙ මහමිව්ව	ජී. මොහොව්විතාමි සහ තවත්	එම	1 3 32	30
සිතියම 6,502. ගම—දෙනවක.					
D 465	පරබලාව	කේ. ඒ. මුදලිතාමි සහ තවත්	කුඹුර	2 0 4	200
E 465	ගමනමිල	එච්. අප්පුතාමි සහ තවත්	එම	1 2 26	200
F 465	ලීන්තොටදෙහිය	ජී. මොහොව්විතාමි සහ තවත්	එම	0 2 19	200
G 465	ලාකන්දෙවිල	එම	එම	2 1 37	200
H 465	ගම්මැදවෙල	එම	එම	2 3 16	200
I 465	ලීන්තොටකුඹුර	ජී. මොහොව්විතාමි	එම	1 2 11	200
J 465	කැනුන්ලියද්ද	එම	එම	0 3 2	200
K 465	අඵගොල්ලේ කුඹුර	ජී. මොහොව්විතාමි සහ තවත්	එම	0 3 34	200
ගම—මොරකොට.					
L 465	පරෙසිකුඹුර	ජී. මොහොව්විතාමි සහ තවත්	එම	2 3 5	200
M 465	ගොරකහකදෙහිය	එම	එම	1 2 16	200
සිතියම 640. ගම—දෙනවක උඩකඩ.					
I 81	බන්ඩාරහේනේදෙහිය	ජී. කුමාරිතාමි	දෙහිය	0 1 0	25
1938	කැන්තපිටහේන	ආණ්ඩුව	මුකලාන	1 3 22	30
1940	අමුනුගොඩහේනමුකලාන	එම	එම	1 0 29	25
1941	චිකාරත්තන්දෙ දෙලේ මුකලාන	එම	එම	0 1 6	30
ගම—මොරකොට.					
1942	ගල්ගොඩහේනමුකලාන ආණ්ඩුව	එම	එම	0 3 36	30
සිතියම 8,632. ගම—බඹරබොටුව.					
58	—	ආණ්ඩුව	හේන	10 1 11	10
92	—	එම	මුකලාන	18 2 8	10
226	—	එම	එම	39 0 28	10
252	—	එම	එම	6 1 24	10

මෙම ඉඩම් සම්බන්ධ වැඩිදුර කාරණා මිනිස්දොර දෙපාර්තමේන්තුවේ ප්‍රධානතුමාගෙන්ද, විකිනීමේ කොන්දේසි ගැණ කාරණා සපරහමු පලාතේ ඒජන්තාධිකාරීන්ගෙන්ද දැනගත්ව පුළුවන.

ගරුකර ආණ්ඩුකාර උතුමානත්වයන්සේනේ ආඥාව ලෙස,  
 ඩබ්ලිව්. ටී. වෙලර්,  
 වැඩබලන මහසෙක්‍රතාරිස් වමිහ.

No. 343, P. OF S. Colonial Secretary's Office, Colombo, November 13, 1900.

ON Monday, January 7, 1901, at 1 P.M., the Assistant Government Agent for the Kegalla District will put up to auction, at his office in Kegalla, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Twenty-five allotments of land situated in Three Korales and Lower Bulatgama, Beligal korale, Paranakuru korale, and Galboda and Kinigoda korales of the Kegalla District, Province of Sabaragamuwa.

Preliminary plan 4,152. Village—Beranawa.

Lot.	Name of Land.	Name of Applicant.	Description.	Extent.		Upset Price
				A.	R.	per Acre.
						Rs.
9331	Talgahapatanemukalana	Mr. G. Greig	Forest (for sale)	40	1 10	40
Preliminary plan 144. Village—Pelenpitiya.						
236	Elluwagalallemukalana	—	Forest (for sale)	12	3 3	40
Preliminary plan 204. Village—Pelenpitiya.						
4645	Gogollemukalana	—	Forest (for sale)	34	1 6	40
4645½	Do.	—	do.	5	3 15	40
Preliminary plan 5,987. Village—Pelenpitiya.						
7746	Welgalehena	—	Forest (for sale)	4	1 33	40
Preliminary plan 529. Village—Puspona.						
1379½	Illumbehena	Mr. D. Fairweather	Forest (for sale)	0	2 18	40
1381½	Latuwelamukalana and Dombanemukalana	do.	do.	9	0 28	40
Preliminary plan 8,526. Village—Yattogoda.						
6574	Ahaspokunehena	—	Forest (for sale)	21	1 3	30
Preliminary plan 3,953. Village—Bodawala.						
8729	Battalawatthehena	—	Forest (for sale)	8	0 37	15





කො.	ඉඩමේ නම.	ඉල්ලුම්කාරයා.	අන්දම.	මහත. අ. රු. ප.	අක්කර යක මිල. රු.
586	උඩවෙලසේන	සිතියම 273. ගම—පොත්තාපේ. ඇල්. ස්ට්‍රොවර්විලන් නැගේ	මුකලාන (විකිනීම පිණිස)	3 0 8	40
588	එම	—	එම (එම)	5 2 18	40
1993	ගල්දෙලේ මුකලාන සහ හපු ගහමඩිත්තේ දෙතිය	සිතියම 656. ගම—පත්තල. —	කැලේ සහ දෙතිය (එම)	1 0 7	50
162	සියඹලාගස්තැන්නේ දෙග ලස්සේ මුකලාන	සිතියම 87. ගම—අරම. —	මුකලාන (එම)	1 1 0	45
1246	ගල්සේන	සිතියම 486. ගම—තෙල්ලකේ. —	මුකලාන (විකිනීම පිණිස)	3 1 6	25
5315	තොට්ලියොල්ලේසේන	සිතියම 8,026. —	එම (එම)	1 2 30	50
1812	දෙවාලේසේන	සිතියම 4,801. —	එම (එම)	0 3 5	50
1259	මොරගොල්ලේකන්දේ මුකලාන	සිතියම 493. ගම—තලේවල. —	එම (එම)	1 2 8	10
2090	ලවලේසේන	සිතියම 684. ගම—ගන්තුන. —	එම (එම)	1 0 9	10
1773	වල්ගන්කඩසේන නොහොත් පිල්ලගාවාසේන	සිතියම 586. ගම—වැනැත්ත. —	එම (එම)	4 1 11	25
2365	අළුවෝකිත්ත	සිතියම 819. ගම—තවගම. —	කෙසෙල්වගාව (එම)	0 2 30	40
2367	ගල්ඇන්ද නොහොත් අඹගහ මුල මුකලාන	—	මුකලාන (එම)	1 3 38	25

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා සර්වේයර්ජනරාල් උන්තාන්සේගෙන්ද, විකිනීමේ කොන්දේසි ගැණ කාරණා කැගල්ලේ උපඵ්ජන්ත උන්තාන්සේගෙන්ද දැනගන්ව පුළුවන.

ගරුහර ආණ්ඩුකාර උතුමානන්වහන්සේගේ ආඥාවලෙස,  
ඩබ්ල්. ටී. වෙලර්,  
වැඩබලන මහසෙකුකාරීස් වමිහ.

No. 344, P. OF S. Colonial Secretary's Office, Colombo, November 13, 1900.

ON Monday, January 7, 1901, at 1 o'clock P.M., the Assistant Government Agent for the Kegalla District will put up to auction, at his office in Kegalla, the under-mentioned portion of Crown Land, on the terms authorized by Government.

An allotment of land situated in Lower Bulatgama of Three Korales of the Kegalla District of the Province of Sabaragamuwa.

Lot.	Name of Land.	Name of Applicant.	Description.	Extent. A. R. P.	Upset Price per Acre. Rs.
9333	Galendemukalana	Mr. G. Greig	Forest (for sale)	99 1 0	40

Further particulars respecting this land may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Kegalla.

By His Excellency the Governor's command  
W. T. TAYLOR,  
Acting Colonial Secretary.

No. 344, P. OF S. වම් 1900 ක්වූ නොවැම්බු මස 13 වෙනි දින කොළඹ මහසෙකුකාරීස් උන්තාන්සේගේ කන්තෝරුවේදීය.

සබරගමුව දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ උපඵ්ජන්ත උන්තාන්සේ විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සන්තක ඉඩම ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1901 ක්වූ ජනවාරි මස 7 වෙනි දිනවූ සඳුදා දවල් 1ට කැගල්ලේ කවිචේරිසේදී වෙන්දේසිකර විකුණනුට යෙදෙනවා ඇත. සබරගමුව දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ කෝරලතුවනේ පානමුලන්ගම පිහිටා තිබෙන බිම් කැබලි 1 ක්.

කො.	ඉඩමේ නම.	ඉල්ලුම්කාරයා.	අන්දම.	මහත. අ. රු. ප.	අක්කර යක මිල. රු.
9333	ගල්ඇන්දේ මුකලාන	ජී. ග්‍රීන් උන්තාන්සේ	මුකලාන (විකිනීම පිණිස)	99 1 0	40

මෙම ඉඩම ගැණ වැඩිදුර කාරණා සර්වේයර්ජනරාල් උන්තාන්සේගෙන්ද, විකිනීමේ කොන්දේසි ගැණ කාරණා කැගල්ලේ උපඵ්ජන්ත උන්තාන්සේගෙන්ද දැනගන්ව පුළුවන.

ගරුහර ආණ්ඩුකාර උතුමානන්වහන්සේගේ ආඥාවලෙස,  
ඩබ්ල්. ටී. වෙලර්,  
වැඩබලන මහසෙකුකාරීස් වමිහ.

**TENDERS** will be received by the Assistant Government Agent, Kegalla, till noon on Monday, December 17, 1900, at his office at the Kegalla Kachcheri, for the right to mine for plumbago at an upset price of Rs. 750 for lots in preliminary plan 834, and Rs. 500 for lots in preliminary plans 645 and 244, per acre per year for ten years in the under-mentioned allotments of land situated at Erabuduwela, Panapitiya, and Arukgammana.

All tenders should be sealed and marked on the cover "Tender for the Lease of Plumbago Land in the Kegalla District."

A deposit of Rs. 50 should accompany each tender, which amount will be forfeited if the tenderer, when called on, does not complete his lease.

The acceptance of any tender is subject to His Excellency the Governor's approval.

Preliminary plan 834.—Dehigampal korale.  
Situation—Erabuduwela.

Lot.	Name of Land.	Description.	Extent. A. R. P.
2393	Kudugalamukalana	Chena	4 3 8
2395	Do.	do.	4 2 16
2396	Do.	do.	4 1 16
2397	Do.	do.	4 0 26
2398	Do.	do.	5 0 4
2399	Do.	do.	4 2 0

Lot.	Name of Land.	Description.	Extent. A. R. P.
2400	Do.	do.	5 0 5
2402	Do.	do.	5 3 26
2403	Do.	do.	5 0 33
2404	Do.	do.	4 3 36
2406	Do.	do.	4 3 26

Preliminary plan 645.—Dehigampal korale.  
Situation—Panapitiya.

1946	Annakkagalaha	Forest	1 2 18
1948	Do.	do.	2 1 32

Situation—Erabuduwela.

1965	Kandewattehena	Chena	2 3 12
------	----------------	-------	--------

Preliminary plan 244.—Beligal korale, Kandupita pattuwa.

Situation—Arukgammana.

K 36	Endagalamulahena	Chena 3 years old	0 2 36
N 36	Bogahahena	Chena 4 years old	1 2 17

Further information regarding these lands and respecting the conditions of sale may be obtained from the undersigned.

Kegalla Kachcheri, **BERTRAM HILL,**  
October 31, 1900. Assistant Government Agent.

සරලව දිසාවේ කැගල්ල දිස්ත්‍රික්කේ දෙහිගම්පල්කෝරලේ එරබදු වෙලද සහ පනාපිටියෙද, බෙලිගල්කෝරලේ කදුපිටපත්තුචේ ඇරැක්ගම්මනද පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන්වෙන ඉඩම්කම්පි මිණිරන්ගැරිම පිණිස නොමිමර 834 පැලෑටිකඩදැමියේ පෙනිත නිමිකොඩාසවලට අක්කරකඩ අවුරුද්දකට රුපියල් 750 බැගින්ද, නොමිමර 645 සහ 244 පැලෑටි කඩදැමිවල පෙනිත නිමිකොඩාසවලට අක්කරකඩ අවුරුද්දකට රුපියල් 500 බැගින් දහඅවුරුද්දක බද්ද ඉල්මිකරණ පත්‍ර වූ 1900 ක්වූ දෙසැම්බර් මස 17 වෙනි සඳුදන දක්වා කැගල්ලේ කම්බේරියේ ආණ්ඩුවේ උපදේශන උපදෙස් විසින් භාරගන්ව යෙදෙනවා ඇත. සෑම ඉල්මිපත්‍ර මුද්දරයම "කැගල්ල දිස්ත්‍රික්කේ මිණිරන්. ඉඩම් බදු ඉල්මිපත්‍ර" යි පිට ලියා තිබෙන්නට බැනැ. එක එක ඉල්මිපත්‍ර සමග රුපියල් 50 ක ඇප මුදලක් එවන්නට බැනැ. තවද බද්ද සම්පූර්ණ කෙරීමට ඉල්ලුම් කාරයාට දැනුම්දක් විට නොපැමිණිනම් මේ මුදල රජසන්තක වෙනවා ඇත. ඉල්ලුම්පත්‍ර භාරගැනීමට ගැරැහර ආණ්ඩුකර ආතුමානන්වගන්සේගේ කැමැත්ත පරිද්දෙන් වේ.

සිතියම 834. දෙහිගම්පල්කෝරලේ.

නො.	ඉඩමේ නම.	තිබෙන ස්ථානය.	අත්දම.	මහත. අ. රු. ප.
2393	කුඩුගලේ මුකලාන	එරබදුවල	හේත	4 3 8
2395	එම	එම	එම	4 2 16
2396	එම	එම	එම	4 1 16
2397	එම	එම	එම	4 0 26
2398	එම	එම	එම	5 0 4
2399	එම	එම	එම	4 2 0
2400	එම	එම	එම	5 0 5
2402	එම	එම	එම	5 3 26
2403	එම	එම	එම	5 0 33
2404	එම	එම	එම	4 3 36
2406	එම	එම	එම	4 3 26

සිතියම 645.

1946	අත්තක්කාගලේහේත	පනාපිටිය	මුකලාන	1 2 18
1948	එම	එම	එම	2 1 32
1965	කන්දේවත්තේ හේත	එරබදුවල	හේත	2 3 12

සිතියම 244. බෙලිගල්කෝරලේ කදුපිටපත්තුචේ.

K 36	අදහලමුල හේත	ඇරැක්ගම්මන	හේත තුන්අවුරුදුවකස	0 2 36
N 36	බෝගහහේත	එම	හේත හතරඅවුරුද	1 2 17

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණ සහ විකිණීම කොන්දේසි ගැණ කැගල්ලේ ආණ්ඩුවේ උපදේශන උපදෙස්ගෙන් දැනගන්නට පුළුවන.

වූ 1900 ක්වූ ඔක්තෝබර් මස 31 වෙනි දින කැගල්ලේ කම්බේරියේදීය. බර්ට්‍රැම් හිල්, ආණ්ඩුවේ උපදේශන මහත.



HAVING been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section 6, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the Kelani Valley Railway, to wit:—

Preliminary plan 10,935. Village—Nugegoda.

Lot.	Name of Land.	Description.	Name of Claimant.	Extent. A. R. P.
Z 800	Welikumbura	Owita containing arrowroot	L. Jeronis Perera	0 0 24
A 801	Do.	Owita containing plantation, &c.	M. Louis Peris	0 0 8
B 801	Kajugahaowita	Cocoanut garden	do.	0 0 17
C 801	Elakandewatta	do.	W. Madalina	0 0 9
D 801	Do.	do.	do.	0 0 1-50
E 801	Do.	Owita	Fonseka and others	0 0 11-50
F 801	Delgahawattia	Cocoanut garden	T. Korenis Perera	0 0 19
G 801	Delgahawatta or Ambalanwatta	do.	M. Hendrick Kosta	0 0 3
H 801	Do.	Chena	do.	0 0 2
Village—Pagoda.				
I 801	Hadawakagahakurunduwatta	Cocoanut garden	K. Louis Perera and others	0 0 25-50
J 801	Do.	Jungle	W. Don Siman and others	0 1 4
K 801	Do.	do.	Claimed by the heirs of M. Dimingo Peris; claim disputed by K. Louis Perera	0 0 26-50
L 801	Kahatagahawatta	do.	Claimed by Don Cornelis; claim disputed by Donna Carlinna Hami	0 0 22

I hereby give public notice, as required by section 7, that the Government purposes to take possession of the lands.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the spot on December 20, 1900, at 7 o'clock A.M., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, November 13, 1900.

F. R. ELLIS,  
Government Agent.

වෛ 1876 ක්වූ අවුරුද්දේ නොම්මර 3 වේ ආඥපත්‍රයේ හත්වෙනි වගන්තියේ ප්‍රකාරයට ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—කැලනිවැලි නම් දුම්රියපාර සෑදීම පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "වෛ 1876 වේ ඉඩම් ලබාගැනීමේ ආඥපත්‍රයේ" හවෙනි කාණ්ඩයේ කරතිබෙන උපදෙස්වලට ප්‍රකාරයට කාරක මන්ත්‍රීසභාවේ මන්ත්‍රණය ඇතුළු ලබාගතවනස්ථානයන්ගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම්නම්:—

සිතියම 10,935.

නො.	ඉඩමේ නම.	අන්දම.	අයිතියක් කියන්නා.	මහත. අ. ර. ප.
Z 800	වැලිකුඹුර	"ඇරෝරුව" ඇති බිම්පිට	ඇල්. ජෙරෝනිස් පෙරේරා	0 0 24
A 801	එම	කෙසෙල්ඇති බිම්පිට	ඇම්. එම්ස් පිරිස්	0 0 8
B 801	කපුගහබිම්පිට	පොල්වත්ත	එම	0 0 17
C 801	ඇලකන්දේවත්ත	එම	ඩබ්ලිව්. මදලියා	0 0 9
D 801	එම	එම	එම	0 0 1-50
E 801	එම	බිම්පිට	පොත්සේකා සහ තවත්	0 0 11-50
F 801	දෙල්ගහවත්ත	පොල්වත්ත	පී. කොරනිස් පෙරේරා	0 0 19
G 801	දෙල්ගහවත්ත නොහොත් අම්බලමේ වත්ත	එම	ඇම්. කෙන්ද්‍රික්කෝස්ස	0 0 3
H 801	එම	හේන	එම	0 0 2
ගම—පාගොඩ.				
I 801	හඩවකහකුරුදුවත්ත	පොල්වත්ත	කේ. එම්ස් ප්‍රේර් සහ තවත්	0 0 25-50
J 801	එම	කැල්	ඩබ්ලිව්. දෙව් සිමන් සහතවත්	0 1 4
K 801	එම	එම.	අදහිරිස්ගේ උරුමක්කාරයින් කියා තිබෙන අයිතියක් කේ. එම්ස් ප්‍රේර් විසින් හබවී තිබේ	0 0 26-50
L 801	කහවගහවත්ත	එම	දෙව් කොරනේලිස් කියා තිබෙන අයිතියක් දෙන කරලියාහාම විසින් හබකර තිබේ	0 0 22

එකුළුත් ඉඩම් අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනතාව දැනගැනීම සඳහා හත්වෙනි වගන්තියේ බහුකර තිබෙන ගැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතියක් ඇත්තාවූ සෑමදෙනම තවුත්ම නොහොත් තවුත්ම වෙනුවට ක්‍රියාකරණ අත වෛ 1900 ක්වූ දෙසැම්බර් මස 20 වෙනි දින පෙරවරු 7:30 කනිසමට එම ස්ථානයේදී මාඉදිරිපිට පැමිණ ඒ කොසිඅන්දමේ අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට බහුවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ තවුත්ගේ අයිතියමේ කොරතුරු කියාසිටින්නට බහුවා මෙයින් දැනගත යුතුයි.

වෛ 1900 ක්වූ නොවැම්බර් මස 13 වෙනි දින කොලඹ කවිවේරියේදී.

ඇල්. අර්. ඇලිස්,  
ආණ්ඩුවේ එජන්ත මමන.  
C 7

1876 ம் (ஸ்ர) - த்து 3 ம் இலக்கச்சட்டத்தினது 7 ம் பிரிவின் பிரகாரம் களனி பள்ளத்தாக்கு புகையிரத வீதிக்கு என்னும் பகிரங்கதேவைக்கு வேண்டியதான பின்னர்ச்சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

பிரதமபடத்து இலக்கம் 10,935. சூறிச்சி—நாகேகொட.

தண்டு.	காணியினது பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசரலம். ஏ. ரூ. பெ.
Z 800	விவிலும்புர	எரோருட இறுக்குமிடம்	எல. ஜெரோணிஸ் பெரேரா	0 0 24
A 801	ஹே	வாலயிருக்குமிடம்	எம். லுவிஸ் பீரிஸ்	0 0 8
B 801	கசுகாஹிட	தென்னம்தோட்டம்	ஹே	0 0 17
C 801	எலகந் தவத்த	ஹே	டவ்லிவ். மதலேனா	0 0 9
D 801	ஹே	ஹே	ஹே	0 0 1.50
E 801	ஹே	ஹிட	பொண்ணேசகாவும் மற்றவர் களும்	0 0 11.50
F 801	கெலகாவத்த	தென்னம்தோட்டம்	டி. கொர்ணிஸ் பெரேரா	0 0 19
G 801	தெலகாவத்த அலலது அம்பலமேவத்த	ஹே	எம். எந்திரிக்கோஸ்த	0 0 3
H 801	ஹே	சேன	ஹே	0 0 2
சூறிச்சி—பாகொடை.				
I 801	அடவககாருறுந் வத்த	தென்னம்தோட்டம்	கே. லுவிஸ்பெரேராவும் ம ற்றவர்களும்	0 0 25.50
J 801	ஹே	காடு	டவ்லிவ். தொன் சிமானும் மற்றவர்களும்	0 1 4
K 801	ஹே	ஹே	திமிங்குபெரேரா உடைய உரிமைக் காரிகளுடைய உரித்தை லுவிஸ்பெரே ரா சலபண்ணி இரு க்கு	0 0 26.50
L 801	காடகாவத்த	ஹே	தொன் கொர்ணேலிஸ் உ டைய உரித்தை தொன் கர்லினா சலபண்ணிஇ ருக்கு	0 0 22

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி 1876 ம் (ஸ்ர) - த்துக் காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 6 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் மந்திராலோசனைச் சபையினது ஆலோசனையுடன் தேசாதிபதியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால், அக்காணிகளை ஆட்சிஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 7 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அலலது அவரவருடைய காரியகாரர் மூலமாய் 1900 ம் (ஸ்ர) தெசம்பர்மாசம் 20 ந் தேதியிலன்று முன்னேரம் 7.30 மணிக்கு அந் க யிடத்தில என முன்பாக வெளிப்படடுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடற்கைகளினது சன்மையையும் அவ்வுடற்கைகளுக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரந்ையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற்கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கொழும்பு கச்சேரி,  
1900 ம் (ஸ்ர) நொவம்பர்மீ 13 ந் உ.

எப். ஆர். அலிஸ்,  
அரசாட்சி ஏசண்டு.

HAVING been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section 6, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the Kelani Valley Railway, to wit :—

Preliminary plan 10,936. Village—Gangodawila.

Lot.	Name of Land.	Description.	Name of Claimant.	Extent.		
				A.	R.	P.
M 801	Millagahawatta	Cocoanut garden and hut	H. Donnan Appu and others	0	0	14.50
N 801	Do.	Chena	do.	0	0	23
O 801	Do.	Cocoanut garden	do.	0	0	8
10071	Canal	Marsh	Crown	0	0	5
P 801	Millagahawatta	Chena	T. Don Siman	0	0	38
Q 801	Wewaowita	do.	do.	0	0	2.50
R 801	Do.	do.	M. D. Daniel	0	0	3.25
S 801	Do.	Cocoanut garden	T. D. Solomon	0	0	9.50
T 801	Canal	Marsh	Claimed by A. Abraham Caldera	0	0	2.50
U 801	Millagahawatta	Cocoanut garden	A. Abraham Caldera and others	0	0	8.50
V 801	Canal	Marsh	Claimed by H. Don David	0	0	7
W 801	Millagahawatta	Chena	do.	0	0	5.75
X 801	Delgahawatta	Cocoanut garden	D. Arnolis Peris	0	1	35.25
Y 801	Kajugahawatta	do.	Dampege Don Carolis	0	1	13
Z 801	Do.	do.	D. Don Bastian	0	0	19
A 802	Do.	do.	P. Arnolis Perera	0	0	2.75

Lot.	Name of Land.	Description.	Name of Claimant.	Extent. A. R. P.
B 802	Elabadawatta	Cocoanut garden	D. Don Bastian and others	0 0 0.11
B 802½	Canal	Marshy land	D. A. Senewiratna	0 0 4.50

I hereby give public notice, as required by section 7, that the Government proposes to take possession of the lands.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the spot on December 20, 1900, at 3 o'clock P.M., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, November 13, 1900.

F. R. ELLIS,  
Government Agent.

විෂ් 1876 ක්වු අවුරුද්දේ නොමිමර 3 වේ ආඥපත්‍රයේ හත්වෙනි වගන්තියේ ප්‍රකාරයට ආණ්ඩුවේ කටයුත්ත කට, එනම් :—කැලනිවැලි නම් දුම්රියපාර සෑදීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “විෂ් 1876යේ ඉඩම් ලබාගැනීමේ ආඥපත්‍රයේ” හවෙත් කාණ්ඩයේ කර තිබෙන පංගාර්තුචල ප්‍රකාරයට කාරක මන්ත්‍රීසභාවේ මන්ත්‍රණය ඇතුළු උතුරානත්වගන්තියේගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ, එ ඉඩම් නම් :—

සිතියම 10,936. ගම—ගත්ගොඩවිල.

නො.	ඉඩමේ නම.	අත්දම.	අයිතිකම කියන්නා.	මගක. අ. රු. ප.
M 801	මිල්ලගහවත්ත	පොල්වත්ත සහ වඩුවත්	එච්. දෙනන්අප්පු සහ තවත්	0 0 14.50
N 801	එම	හේන	එම	0 0 23
O 801	එම	පොල්වත්ත	එම	0 0 8
10071	ඇල	කැලේ	ආණ්ඩුව	0 0 5
P 801	මිල්ලගහවත්ත	හේන	ටී. දෙන් සිමන්	0 0 38
Q 801	වැවඹිඹව	එම	එම	0 0 2.50
R 801	එම	එම	ඇම්. ඩී. දනියෙල්	0 0 3.25
S 801	එම	පොල්වත්ත	ටී. ඩී. සොලමෝන්	0 0 9.50
T 801	ඇල	කැලේ	ඒ. ඒබ්‍රහම් කල්දේරු විසින් අයිතිකම් කිසිවිනව	0 0 2.50
U 801	මිල්ලගහවත්ත	පොල්වත්ත	ඒ. ඒබ්‍රහම් කල්දේරු සහ තවත්	0 0 8.50
V 801	ඇල	කැලේ	එච්. දෙන් දුමින් විසින් අයිති කම් කිසිවිනව	0 0 7
W 801	මිල්ලගහවත්ත	හේන	එම	0 0 5.75
X 801	දෙල්ලගහවත්ත	පොල්වත්ත	ඩී. අර්නෝලිස් පීරිස්	0 1 35.25
Y 801	කපුගහවත්ත	එම	දෙමිපෙගේ දෙන් කරෝලිස්	0 1 13
Z 801	එම	එම	සී. දෙන් බස්නියන්	0 0 19
A 802	එම	එම	ටී. අර්නෝලිස් පෙරේරා	0 0 2.75
B 802	ඇලවඩවත්ත	එම	සී. දෙන් බස්නියන් සහ තවත්	0 0 0.11
B 802½	ඇල	කැලේ	ඩී. ඒ. සෙනෙවිරත්න	0 0 4.50

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදු ජනතාව දැනගැනීම සඳහා හත්වෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැරියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම තවුන්ම නොහොත් තවුන් වෙනුවට ක්‍රියාකරණ අංශ වෂ් 1900 ක්වු දෙසැම්බ්‍ර මස 20 වෙනි දින පස්වරු 3 කනිසවට එම සාහේදි මා ඉදිරිපිටට සෑමක ඒ කොසි අත්දමේ අයිතිවාසිකම්ද කිසි කිසිවිනව ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ තවුන්ගේ අයිතිකමේ තොරතුරුත් කිසිවිනව මතුවම මෙයින් දැනගත යුතුයි.

වෂ් 1900 ක්වු නොවැම්බ්‍ර මස 13 වෙනි දින කොළඹ කම්මේරියේදීය. ඇ. ඒ. ආර්. ඇලිස්, ආණ්ඩුවේ ඒජන්ත මමිස.

1876 ම් (වැවු-ත්ත 3 ම්) ඉලක්කප්පාදාත්තින 7 ම් පිරිවින පිරකාරම් කලනී පඤ්ඤාත්තාපු පුනෙකරිත්ත වික්‍රම ඤ්ඤාත්ත පිරිකර්කතේකෙකු වේණ්ඪ්‍යත්තාන පිණ්ණර්ප්පොලොපටම් කලනීකී, අං. තාවත්ත :—

පිරත්තපාදාත්ත ඉලක්කම් 10,936. ශ්‍රීරිප්පි—කණ්කොඩවිල.

නං.	කලනීවින නො පොයර්.	විපරම්.	උරිත්තානීවින පොයර්.	විසාලම්. අ. රු. ප.
M 801	මිලකාවත්ත	තෙණ්ණත්තොට්ටම් මඟිවම් ඤ්. තොණ්ණන් අපාපුම් මත්ත වර්කලම්	0 0 14.15	
N 801	ඉඳ	ඤ්	0 0 23	
O 801	ඉඳ	තෙණ්ණත්තොට්ටම්	0 0 8	
10071	ඉඳ	කාඟි	0 0 5	
P 101	මිලකාවත්ත	ඤ්	0 0 38	
Q 801	වච්චේවිට්.	ඉඳ	0 0 2.50	
R 801	ඉඳ	ඉඳ	0 0 3.25	
S 801	ඉඳ	තෙණ්ණත්තොට්ටම්	0 0 9.50	
T 801	ඉඳ	කාඟි	0 0 2.50	

නු. 801	காணியினது பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	வீசாலம். ஏ. மு. பெ.
U 801	மிலகாவத்த	தென்னந்தோட்டம்	எ. எபரம் கலதேராவும் மற்ற வர்களும்	0 0 8.50
V 801	ஆறு	காடு	எச். தொன் தனியல உரித்து பேசுகிறவர்	0 0 7
W 801	மிலகாவத்த	சேன	ஹெ.	0 0 5.75
X 801	தெலகாவத்த	தென்னந்தோட்டம்	டீ. ஆர்னேலிஸ்பீரிஸ்	0 1 35.25
Y 801	கபுகாவத்த	ஹெ	தொம்பெகெ தொன்கரேலிஸ்	0 1 13
Z 801	ஹெ	ஹெ	டீ. தொன் வஸ்தியன்	0 0 19
A 802	ஹெ	ஹெ	டீ. ஆர்னேலிஸ்பெரேரா	0 0 2.75
B 802	எலவொடவத்த	ஹெ	டீ. தொன் வஸ்தியானும் மற்ற வர்களும்	0 0 0.11
B 802½	ஆறு	காடுகாணி	டீ. ஏ. செனவிறத்ண	0 0 4.50

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி 1876 ம் ஆண்டு-த் துக் காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 6 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் மந்திராலோசனைச் சபையினது ஆலோசனையுடன் தேசாதிபதியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால், அக்காணிகளை ஆட்சிஒப்புக்கொள்ள அரசாட்சியாரர் எண்ணியிருக்கிறார் என்பதை 7 ம் பிரிவன்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரர் மூலமாய் 1900 ம் ஆண்டு டிசம்பர்மீ 20 ந் திகதியிலன்று பின்னேரம் 3 மணிக்கு அந்தயிடத்திலுள்ள என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடற்கைகளினது தன்மையும் அவ்வுடற்கைகளுக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையும் விபரங்களையும் சொல்லும்படி இக்கால அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கொழும்பு கச்சேரி,  
1900 ம் ஆண்டு நவம்பர்மீ 13 ந் உ.

எ. ஆர். எலிஸ்,  
அரசாட்சி ஏசண்டு.

HAVING been duly directed by the Governor, with the advice of the Executive Council acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section 6, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the Kelani Valley Railway, to wit :-

Preliminary plan 10,984. Village—Dematagoda.

Lot.	Name of Land.	Description.	Name of Claimant.	Extent. A. R. P.
10249	—	Scattered cinnamon	Crown	1 0 28.50
C 803	Assessment No. 149	Cocoanut garden	A. Charles Appu	0 1 6.50
D 803	Do. 148	do.	L. Janis Perera	0 0 3.75
E 803	Do. 147	do.	Meera Lebbe Marikar	0 0 29
F 803	Do. 140	do.	M. M. Hadji Abdulla	0 1 21.25
				2 0 9

I hereby give public notice, as required by section 7, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the spot on December 17, 1900, at 6.30 o'clock A.M., and to state the nature of their respective interests in the lands and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Colombo, November 8, 1900.

F. R. ELLIS,  
Government Agent.

வ. 1876 ன் டி ஆட்சி ஒப்புக்கொண்ட காணிகளின் பற்றிய சட்டத்தினது 6 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் மந்திராலோசனைச் சபையினது ஆலோசனையுடன் தேசாதிபதியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால், அக்காணிகளை ஆட்சிஒப்புக்கொள்ள அரசாட்சியாரர் எண்ணியிருக்கிறார் என்பதை 7 ம் பிரிவன்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

பி. 10,984. கிராமம்—டேமடாக்கோடா.

காணி.	ஓய்வூதிய பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	வீசாலம். ஏ. ரூ. ப.
10249	—	காணியினது கிணறு	அரசாட்சி	1 0 28.50
C 803	வ. 149	காணியினது கிணறு	ஆர். சார்லசு அபூ	0 1 6.50
D 803	உ. 148	உ.	ஆர். ஜானிஸ் பெரேரா	0 0 3.75
E 803	உ. 147	உ.	மீரா லேபே மாரிகர்	0 0 29
F 803	உ. 140	உ.	ஆர். ஆர். ஹாஜி அபுல்லா	0 1 21.25

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி 1876 ம் ஆண்டு-த் துக் காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 6 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் மந்திராலோசனைச் சபையினது ஆலோசனையுடன் தேசாதிபதியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால், அக்காணிகளை ஆட்சிஒப்புக்கொள்ள அரசாட்சியாரர் எண்ணியிருக்கிறார் என்பதை 7 ம் பிரிவன்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரர் மூலமாய் 1900 ம் ஆண்டு டிசம்பர்மீ 20 ந் திகதியிலன்று பின்னேரம் 3 மணிக்கு அந்தயிடத்திலுள்ள என்முன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடற்கைகளினது தன்மையும் அவ்வுடற்கைகளுக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையும் விபரங்களையும் சொல்லும்படி இக்கால அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கொழும்பு கச்சேரி,  
1900 ம் ஆண்டு நவம்பர்மீ 8 ந் உ.

ஆர். எர். எலிஸ்,  
அரசாட்சி ஏசண்டு.







1876 ம் வருஷ-த்த 3 ம் இலககச்சட்டத்தினது 7 ம் பிரிவின பிரகாரம் யாழ்ப்பாணம் ரெயிலயைத் திறத்தலுக்கு எனினும் பகிரவகதேவைக்கு வேண்டியதான பிணைச்சொலவப்பயம் காணிகளை, அஃதாவது:—  
பிரதமபடத்து இலககம் 2,385. குறிச்சி—தையிட்டி.

குண்டி.	காணியினது பெயர்.	விவரம்.	உரிததாளியின் பெயர்.	விசாலம்.
R 228	தானையடிக்காடு	பணந்தோட்டம்	கே. சித்தரும் மறுபேரும்	0 1 3
S 228	ஹடி	ஹடி	வி. இராமுவும் மறுபேரும்	0 1 13.50
T 228	ஹடி	ஹடி	வேலுகைம்பெண் இயவ ரூம மறுபேரும்	0 0 1.25
U 228	ஹடி	தரிசுநிலம்	கே. ஆழமுதம்	0 0 2
V 228	ஹடி	ஹடி	வி. கதிரகாமரும் பொன்ன ம்பலமும்	0 0 1
8730	வாயாயடிக்காடு	ஹடி	முடிசூரியது	0 0 8.50
8731	தானையடிக்காடு	ஹடி	ஹடி	0 0 2.50
8732	ஹடி	ஹடி	ஹடி	0 0 8
				0 2 39.75

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி 1876 ம் வருஷ-த்துக காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 6 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் மந்திராலோசனை சபையினது ஆலோசனையுடன் தேசாதிபத்யவர்கள் எனக்குக கற்பனைசெய்திருப்பதனால், அக்காணிகளை ஆட்சிஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறா எனபதை 7 ம் பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான இத்தனைகொண்டு பிரதித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறியத காணிகளுக்கு உரித துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரர் மூலமாய் 1901 ம் ஆண்டு தைமாசம் 10 ந் தேதியிலன்று 11 மணிக் கு யாழ்ப்பாணம் கச்சேரியில் எனமுன பாக வெளிப்பட்டத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவ்வுடந்தைகளுக்காய்த தாம சாதிக்கும் உரிததுகளின் தொகையையும் விவரங்கணியும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கச்சேரி,  
1900 ம் வருஷ கார்த்திகைமீ 2 ந் உ.

ஆர். டபிள்யூ. ஐவேறன்,  
அரசாட்சி வசனம்.

HAVING been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section 6, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the Northern Railway Extension, to wit:—

Preliminary plan 2,261. Village—Kudakandegama in Weudawili hatpattu.

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.
K 1136	Elupolapillewa	Pinchalage Aruma	Chena	0 2 10.50
N 1136	Elupolapillewakumbura	1, Horatala; 2, Nandi	Paddy	0 3 11.50
O 1136	Elupolapillewa	Pina Appullanna	Owita	0 0 0.12
R 1136	Pitakotuwa	1, Singa Daraya; 2, Lapaya	do.	0 0 11.50
S 1136	Pitakotuwekumbura	do.	Paddy	0 2 9.75
U 1136	Pitakotuwepillewa	do.	Owita	0 1 23.50
W 1136	Migahamula-aswedduma	Mohotalage Lapaya	Paddy	0 1 36.25
Y 1136	Do.	1, Abadda; 2, Hapuwa; 3, Siri; 4, Horatala; 5, Handuni	do.	0 0 37.75
Z 1136	Do.	Mohotalage Lapaya	do.	0 1 13
B 1137	Pilagolleyayehena	1, Tenna; 2, Sasira; 3, Kira; 4, Horatala; 5, Nandi; 6, Hapuwa	Owita	0 0 5.50
C 1137	Do.	1, Horatala; 2, Nandi; 3, Hapuwaa; 4, Siri; 5, Abadda; 6, Aruma	Chena	0 3 34
H 1137	Wekandehena	1, D. Aruma; 2, Amangiri; and 3, Kiribaiya	do.	0 1 16.25
H 1137½	Wekandekumbura	do.	Paddy	0 1 2
H 1137½	—	do.	Brick kiln	0 0 2
J 1137	Nikaweratiya	M. Kiribaiya	Chena	0 3 26
M 1137	Do.	1, Kaluwa; 2, Ukkuwa	do.	0 0 17
N 1137	Do.	do.	Paddy	0 0 18.50
O 1137	Do.	M. Kiribaiya	Chena	0 0 8.50
P 1137	Do.	do.	Paddy	0 0 31.50
R 1137	Do.	K. Abadda	do.	0 3 9
T 1137	Do.	do.	Chena	0 0 18
V 1137	Dungala	1, K. Poola; 2, Unga; 3, Pini	do.	0 0 32.50
W 1137	Do.	do.	do.	0 0 9.75
X 1137	Nikaweratiya	K. Abadda	do.	0 0 34
X 1137½	Do.	1, Dingiri Naide; 2, Juan Naide; 3 Netta Naide	do.	0 0 36

I hereby give public notice, as required by section 7, that the Government proposes to take possession of the lands.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kurunegala Kachcheri on December 10, 1900, at 1 o'clock P.M.; and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

Kurunegala Kachcheri,  
November 12, 1900.

F. C. FISHER,  
Government Agent.



தண்டு.	காணியினது பெயர்.	உரித்தாளியின் பெயர்.	விவரம்.	விசாலம். அ. மு. பெ.
H 1137	வேகநகைசேனை	1, ய. அதுமா ; 2, அமங்கிரியும் ; 3, கிரியையாவும்	சேனை	0 1 16.25
H 1137½	ஹே கும்புற	ஓரே உரித்தாளிகள்	நெலலு	0 1 2
H 1137¼	—	ஹே	செங்கலகூளை	0 0 2
J 1137	நிக்காவெற்றிய	எம். கிரியையா	சேனை	0 3 26
M 1137	ஹே	1, கலுவா ; 2, உக்குவா	சேனை	0 0 17
N 1137	ஹே	1, ஹே 2, ஹே	நெலலு	0 0 18.50
O 1137	ஹே	எம். கிரியையா	சேனை	0 0 8.50
P 1137	ஹே	ஹே	நெலலு	0 0 31.50
R 1137	ஹே	கே. அபத்தா	நெலலு	0 3 9
T 1137	ஹே	ஹே	சேனை	0 0 18
V 1137	டுங்கல	1, கே. ஸ்லா ; 2, உங்கா ; 3, பீனி	சேனை	0 0 32.50
W 1137	ஹே	ஹே ஹே	சேனை	0 0 9.75
X 1137	நிக்காவெற்றிய	கே. அபத்தா	சேனை	0 0 34
X 1137½	ஹே	1, அங்கிரியத்தே ; 2, யுவான்னயத்தே ; 3, நெத்தானயத்தே	சேனை	0 0 36

எடுத்துக்கொள்வதற்கான எத்தனானுசெய்யும்படி 1876 ம் வருஷத்துக்காணி எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினால் 6 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் மந்திராலோசனைச் சபையினது ஆலோசனையுடன் தேசாதிபதியவர்களின் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால், அக்காணினை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார் என்பதை 7 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறித்த காணிகளுக்கு உரித்தபேசுகின்ற சகலரும் சாமரக அல்லது அவரவருடைய காரியகாரர் மூலமாய் 1900 ம் வருஷ மார்ச்சுமாதம் 10 ந் தேதியிலன்று 1 மணிக்கு குருகுல கச்சேரியில் என்முன்பாக வெளிப்படும் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடன்களினது தன்மையையும் அவ்வுடன்களுக்குக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

குறுகல கச்சேரி,  
1900 ம் வருஷ கார்த்திகைமீ 12 ந் வ.

எவ். சி. பிஷர்,  
அரசாட்சி ஏசனாடு.

## NOTICES UNDER THE FOREST ORDINANCE.

WHEREAS by the 6th section of Ordinance No. 10 of 1885 it is enacted that whenever it is proposed to constitute any land a reserved forest, notice thereof shall be published in the *Government Gazette*—

- Specifying, as nearly as possible, the situation and limits of such land ;
- Declaring that it is proposed to constitute such land a reserved forest ;
- Naming an officer (hereinafter called " The Forest Settlement Officer " ), who shall be appointed by the Governor, to inquire into and determine the existence, nature, and extent of any rights claimed by or alleged to exist in favour of any person in or over any land comprised within such limits, and any claims relating to the practice within such limits of chena cultivation, and to deal with the same as provided in chapter II. of the said Ordinance.

And whereas it is proposed to constitute the land referred to in the schedule hereunto annexed a reserved forest :

Notice is hereby given (1) that it is proposed to constitute the land known as Issenbessawewa, lying within the boundaries defined in the schedule hereto annexed, a reserved forest ; (2) that Mr. L. W. Booth is the officer appointed the Forest Settlement Officer in respect thereof.

### SCHEDULE.

Land called Issenbessawewa in preliminary plan No. 1,781, containing in extent 1,092 acres, situate in the village Punewa in the Kadawat korale, Nuwaragampalata of the North-Central Province ; and bounded on the north by the boundary line of Kudahammillewakele, 6 ft. wide, cleared by the Forest Department ; on the west by the north road ; on the east by the pinpara from Tammennewa to Kudahammillewa ; and on the south by the boundary line of Issenbessawewakele, 6 ft. wide, cleared by the Forest Department.

By His Excellency the Governor's command,

Colonial Secretary's Office,  
Colombo, November 6, 1900.

W. T. TAYLOR.  
Acting Colonial Secretary.

## ABSTRACTS OF SEASON REPORTS.

### ABSTRACTS OF SEASON REPORTS FOR THE MONTH OF OCTOBER, 1900.

#### WESTERN PROVINCE.

##### COLOMBO AND NEGOMBO DISTRICTS.

Paddy : yala crops have been harvested. A fairly good maha crop is expected.  
 Dry grain : no cultivation worth reporting.  
 Other products : the supply of vegetables was good and prices were moderate, but fruit was scarce and dear.  
 Prices of staple products : rice, Rs. 3.50 to Rs. 5 a bushel ; cocoanuts, Rs. 28 to Rs. 35 a 1,000.  
 Rainfall : the rainfall during the month was heavy.  
 Remarks on harvest prospects generally : yala harvest was good, and a fairly good maha crop is expected.  
 Observations on the health of the inhabitants : with the exception of a few cases of fever and dysentery in some parts of the district, the health of the inhabitants was generally good.

##### KALUTARA DISTRICT.

Paddy : the reaping of the yala harvest was finished during the month ; maha cultivation is being carried on.  
 Dry grain : kurakkan and amu are being sown in Rayigam korale. There is no dry grain cultivation in other parts of the district.  
 Other products : fruits and vegetables are scarce throughout the district.  
 Prices of staple products : rice, Rs. 5 to Rs. 7 a bushel in Rayigam korale and Rs. 4 to Rs. 6 in other parts of the district ; cocoanuts, Rs. 27.50 to Rs. 30 per 1,000 in the totamunes and Rayigam korale and Rs. 30 to Rs. 50 in Pasdun korale.  
 Rainfall : 12.62 in. at Kalutara.  
 Remarks on harvest prospects generally : weather seasonable for maha cultivation.  
 Health of people : good, except in the totamunes, where there were 39 cases of dysentery, 14 cases of chickenpox, 5 cases of typhoid fever, and 4 cases of cholera. Cholera broke out at Maradana, a village near Beruwala ; and of the four cases, three proved fatal and one recovered.  
 Health of cattle : good.

#### CENTRAL PROVINCE.

##### KANDY DISTRICT.

Paddy, maha : the paddy fields in Uda Dumbara are being sown, and in all other divisions paddy is being transplanted.  
 Yala : the crop is being harvested in Yatinuwara, Tumpane, Harispattu, and Pata Dumbara ; in Udunuwara yala fields are being sown. Crop or prospect of crop : good.  
 Dry grain : hill paddy chenas in Yatinuwara and Tumpane are being transplanted ; in Udunuwara amu is being sown ; in Pata Dumbara hill paddy plants are in blade ; and in Harispattu chenas are being cleared for amu cultivation.  
 Yala : in Tumpane, Pata Dumbara, and Uda Dumbara kurakkan is being reaped.  
 Rainfall : sufficient.  
 Prices : paddy, Re. 1.50 per bushel ; kurakkan, Re. 1.25 per bushel ; rice, Rs. 5 per bushel ; cocoanuts, Rs. 4 per 100.  
 Health of people : good. There were a few cases of chickenpox, diarrhoea, fever, sore-eyes, and dysentery in Yatinuwara, Tumpane, and Uda Dumbara. An outbreak of cholera occurred in Udattawa in Uda Dumbara.  
 Health of cattle : good.

##### MATALE DISTRICT.

Rainfall registered at Matale : 17.26 in.  
 Paddy : maha cultivation still going on. Some fields in plants.  
 Dry grain : maha kurakkan chenas being sown.  
 Tanks in Matale north : dry.  
 Health of cattle : good.  
 Health of people : fair. Several cases of cholera reported from The Grove estate, Ukuwela, and its neighbourhood. Cases of measles also occurred in some villages.  
 Prices : moderate.

##### NUWARA ELIYA DISTRICT.

Paddy : in Kotmale weeding and transplanting continued ; in Uda Hewaheta and Walapane crops in blossom. A good harvest is anticipated.  
 Dry grain : in Kotmale kurakkan crops in ear. Walapane and Uda Hewaheta chenas are being sown with kurakkan and Indian corn.  
 Rainfall : sufficient rainfall throughout the district.  
 Health of population : there were sixteen cases of cholera on two estates in Dimbula, of which four proved fatal. In Uda Hewaheta chickenpox and fever prevailed, but not of a serious nature. Walapane was free from any disease.  
 Health of cattle : good.

#### NORTHERN PROVINCE.

##### JAFFNA DISTRICT.

Rainfall : 10.73 in. as registered at the Public Works Department Office, Jaffna.  
 Weather : there was much rain during the month, rainfall having been registered on fourteen days. The weather was wet and the wind variable.  
 Paddy cultivation : the paddy plants have been greatly benefited by the timely rain that fell during the month. Although in some divisions more rain is wanted, weeding and transplanting has been in progress, and the plants look well.

Dry grain cultivation : kurakkan crops are ripe and are being harvested, except in some divisions where they are in plants. The outturn of the harvested crops is fair. Varagu, payaru, and ulunthu are being sown.

Tobacco cultivation : gardens are being prepared and manured for the ensuing cultivation.

Health of people : generally good.

Health of cattle : good.

Price of staple articles : paddy, Re. 1·87½ per bushel ; rice, Rs. 4 per bushel ; kurakkan, Re. 1·75 per bushel ; thenai, Re. 1·50 per bushel ; payaru, Rs. 4 per bushel.

#### MANNAR DISTRICT.

Weather : a few showers of rain and some drizzling amounted to 3·82 in. Wind variable.

Agriculture : dry sowing of the kalapokam cultivation in plant. There is not enough water in the tanks to begin mud cultivation. Tobacco gardens being manured.

Health of people : satisfactory.

Health of cattle : there is no disease, but many has died from starvation.

Price of grain : paddy, Re. 1·75 per bushel ; rice, Rs. 5·50 per bushel.

#### MULLAITTIVU DISTRICT.

[Report not received.]

### SOUTHERN PROVINCE.

#### GALLE DISTRICT.

Paddy : the maha tillings have been completed in many parts of the district. The crops look healthy and promising.

Miscellaneous : vegetables are abundant. Cocoanuts were plentiful and cheap.

Price of staple food : rice, Rs. 9·75 to Rs. 13 per bag ; paddy, Rs. 2 to Rs. 2·50 per bag.

Health : satisfactory. There were a few cases of dysentery in Talpe pattu, Bentota-Walallawiti korale, and Four Gravets.

Cattle : no murrain has appeared during the month.

Rainfall : 7·47 in.

#### MATARA DISTRICT.

Paddy : maha sown under difficulties owing to the abnormal weather.

Dry grain : restricted cultivation.

Prospects : not favourable owing to the heavy rain during sowing season.

Price of paddy : Rs. 2 per bushel.

Price of dry grain : kurakkan, Re. 1·50 per bushel ; amu, Re. 1 per bushel.

Health of cattle : good.

#### HAMBANTOTA DISTRICT.

Paddy : the fields are being prepared for maha cultivation.

Fine grain : chenas for maha season are being sown.

Health : good.

Rainfall : there were good showers of rain during the month.

Murrain : no appearance of it.

Prices : country rice, Rs. 4·32 per bushel ; Coast rice, Rs. 4·08 per bushel ; paddy, Rs. 2 per bushel ; kurakkan, Re. 1·56 per bushel ; cocoanuts, Rs. 25 per 1,000 ; Indian corn, 50 cents per 100 ; sweet potatoes, Re. 1 per cwt. ; pumpkins, Rs. 12 per 100.

### EASTERN PROVINCE.

#### BATTICALOA DISTRICT.

Paddy : etalai crops fair. Munmari sowing going on.

Other grains : small extent planted.

Price of grain : paddy, Re. 1·50 to Re. 1·62½ per bushel.

Rainfall : 1899, 11·39 in. ; 1900, 9·23 in.

Health : some cases of cholera within Local Board limits lasting three weeks. District reported free of cholera now.

Cattle : no disease.

#### TRINCOMALEE DISTRICT.

Rainfall : 7·87 in.

Paddy : munmari cultivation progressing fairly.

Tobacco : lands are being manured and tilled.

Fishery : good.

Health of people : satisfactory.

Health of cattle : satisfactory.

Price of staple articles : paddy, Re. 1·50 per bushel ; rice, Rs. 4 per bushel.

### NORTH-WESTERN PROVINCE.

#### KURUNEGALA DISTRICT.

Katugampola Hatpattu.—Paddy : maha crop good, though young. No cultivation in the Kinyama and Karandapattu korales for the last two years for want of sufficient rain. Prospects : favourable in six korales, where the rainfall was sufficient. Fine grain : chena lands being sown. Rain on ten days in the month. Health of people and cattle : satisfactory.

Weudawili Hatpattu.—Yala crop reaped ; nothing sown during the month. Prospects : weather favourable for the young crops of maha. Fine grain : yala crop reaped, but nothing sown during the month. Weather favourable for the young crops of maha. Rainfall during the month : sufficient. Health of people : fair. Health of cattle : good.

Dewameddi Hatpattu.—Paddy : ma-wi, hatali, hondarawala sown ; bala-wi still being sown ; crops good, young and half grown ; prospects good. Fine grain : crops good, young ; prospects fair. Rain almost throughout the month. Health of people and cattle : good.

Hiriyala Hatpattu.—Paddy : fields being ploughed for maha harvest ; crop tender ; prospects favourable. Fine grain : chena being cultivated and sown ; prospects favourable. Health of people and cattle : good.

Dambadeni Hatpattu.—Paddy : yala crops being threshed. Maha almost all half-grown up, the rest being young ; prospects favourable. Kurakkan and meneri sown. Prospects : good crop may be expected. Health of people : good. Health of cattle : good.

Wanni Hatpattu.—Paddy : no operations for this harvest, save under a few tanks where earthwork does not interfere ; prospects fair. Fine grain : some chenas sown and crops young ; prospects not too favourable for want of sufficient rain. Slight rain throughout the month. Health of people and cattle : good.

#### CHILAW DISTRICT.

Pitigal korale Northern Division.—Paddy cultivation : reaping of bala-wi cultivation is over. Ma-wi cultivation is thriving well for the present. Health of people : chickenpox prevailed in the villages Udappu and Pulichakulam, but has been stamped out. There was an outbreak of cholera at Battulu-oya, which has however subsided.

Pitigal korale Central Division.—Paddy cultivation : maha cultivation is over. An extent of about 5,682 bushels, chiefly ma-wi, and about 23 bushels fine grain, chiefly kurakkan, have been sown. Both paddy and fine grain crops are very good. Rain and the floods were very favourable to the crops. The produce of last yala crops reported to have been gathered is about 5,630 bushels paddy and 381 bushels fine grain. Health of people : very good, excepting two cases of measles and a few cases of ordinary fever. Health of cattle : good, but twenty-six head of cattle in the village Migahawela were reported to be suffering from hoof-and-mouth disease, and immediate steps were taken to stamp out the disease.

Pitigal korale Southern Division.—Paddy cultivation : there has been no sowing during the month. Dewareddiri is being threshed. The present rains are seasonable for the standing maha crops. Hemp has been gathered in. Tobacco is being cut. The rain has been in proper time for tobacco, but excessive, and the crops have been partly damaged. Health of people : fair, but the prices of the various articles of food and curry stuff, with the exception of coconuts, are very high.

#### PUTTALAM DISTRICT.

Paddy : in Demala hatpattu and Puttalam pattu division fields are being ploughed for maha harvest, and in some places young plants have sprung up. Condition : fair. In Kalpitiya division sowing just commenced.

Fine grain : in Demala hatpattu and Puttalam pattu division chenas are being sown for maha ; in Kalpitiya division there is no fine grain cultivation.

Staple products : the price of rice ranged from Rs. 4.50 to Rs. 5.75 per bushel ; paddy, from Re. 1.37 to Re. 1.75 per bushel ; kurakkan, from Re. 1.44 to Re. 1.50 per bushel ; and coconuts, from Rs. 3 to Rs. 4 per 100.

Health of the people : in general satisfactory. There were suspected cases of cholera at Wattawan and in the town of Puttalam.

Rainfall : the rainfall registered at Puttalam was 10.61 in.

### NORTH-CENTRAL PROVINCE.

#### ANURADHAPURA DISTRICT.

[Report not received.]

### PROVINCE OF UVA.

#### BADULLA DISTRICT.

Paddy : sowing for yala over. Paddy plants thriving well.

Chenas : sowing nearly over ; prospects good.

Fruits and vegetables : rather scarce and dear.

Health of people : normal. Fatal cases of acute diarrhoea and sporadic cholera reported from Buttala, Wellawaya, Viyaluwa, and Yatikinda divisions.

Health of cattle : good.

Weather : wet.

### PROVINCE OF SABARAGAMUWA.

#### RATNAPURA DISTRICT.

Paddy : the harvesting of the yala crops is nearly over, yield satisfactory. The cultivation for the maha harvest is progressing, some of the crops are nearly half-grown. Except in low-lying fields in Kuruwiti and Nawadun korales, where the crops have suffered from floods, the prospects are favourable.

Dry grain : maha crops are maturing in Kuruwiti, Nawadun, and Atakalan korales. In Kolonna korale they are still young. Chenas are being prepared for sowing in Kadawata and Meda korales. The crops on el chenas have been harvested, and amu chenas have been sown in Kukulukorale.

Health of the people : satisfactory on the whole. There were a few cases of chickepox, fever, and influenza in Meda korale.

#### KEGALLA DISTRICT.

Paddy : yala harvest is over, the yield is good. Maha prospects are satisfactory.

Dry grain : hill paddy and iringu are thriving. Kurakkan and mun have been reaped, the outturn is good. Amu cultivation is in progress.

Prices : paddy, Re. 1.25 to Re. 1.50 per bushel ; hill paddy, Re. 1.25 per bushel ; kurakkan, Re. 1.12 per bushel ; amu, Re. 1 per bushel.

Rainfall : Ruanwella 26.73 in.

Cattle disease is prevailing at Imbulana, Erepolamulla, Karawdeniya, Ruanwella, Yatanwala, Doranuwa, Mudugomuwa, and Wendala in Dehigampal korale ; and Magamma and Debegama in Atulugam korale. The disease is on the decrease. The Four Korales is now free from cattle disease.

Health of people is generally good.





9. தத்துவம்பெற்றவரைத் தவிர அவரின் பணிவிடைகாரர் அல்லது வேலைகாரருக்கு அல்லது வேறே ஆள்களுக்கு அபின் விற்பனைக்கு வைக்கக்கூடாது. இரட்டினபுரி கச்சேரியில் அவ்வித வேலைகாரரின் அல்லது பணிவிடைகாரரின் பெயரை துவக்கத்தில் பதிந்தாலன்றி.

10. தத்துவம்பெற்றவர் அவரின் பெயரும் சாப்பின் நிம்பரும் "அபின் சில்லறையாய் விற்கத் தத்துவம் பெற்றவர்" யெங்கிற சொற்களை சிந்தரிச்சி அல்லது தூக்கி தெரியத்தக்கதான ஓர் இடத்தில் வைக்க வேண்டியது.

11. அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டவர் அச்சனமே அத்தொகை முழுதும் கட்ட வேண்டும்.

இவன் எம். பேர்ட்,  
கொவற்றணமேந்து ஏசெண்டு.

இரட்டினபுரி கச்சேரி,  
1900 ம் (வூ) கார்த்திகை 1 ன் உ.

IN accordance with the requirements of section 8 of Ordinance No. 5 of 1899, I hereby give notice that the limits for the sale by retail of opium within the limits of the Local Board of Ratnapura for the year commencing January 1, 1901, will be one in number. The said license will be put up for sale by public auction at the Government Agent's Office, Ratnapura, at 1 o'clock P.M., on November 23, 1900, and will be issued in accordance with the provisions of the aforesaid Ordinance, and under the following conditions, viz.:-

1. No opium shall be sold between the hours of 8 at night and 6 in the morning.

2. The quantity to be sold at any one time to any individual, except to a licensed retail vendor, shall not exceed 180 grains.

3. Opium shall not be consumed on the premises.

4. Opium offered for sale shall not be adulterated or deteriorated in any way.

5. Opium shall not be sold to any individual apparently under the age of 15 years.

6. Wearing apparel or other goods shall not be received in barter for opium.

7. Daily accounts shall be kept in a form to be prescribed by the proper authority of the quantities of opium received, sold, and remaining on hand at the end of each day.

8. The licensee shall affix in some conspicuous part of his shop a board with his name, the number of the shop, and the words "Licensed to Sell Opium by Retail" painted on it.

9. No persons other than the licensee shall sell or expose for sale any opium under his license either as agents or servants of the licensee, unless the names of such agents or servants be first registered in the Local Board Office.

10. The purchaser of the retail license must take out a wholesale license, and no wholesale licenses will be issued to any but to the retail dealer

E. M. D. BYRDE,  
Chairman.

Local Board Office,  
Ratnapura, November 6, 1900.

IN accordance with the requirements of section 8 of "The Opium Ordinance, 1899," I hereby give notice that the license for the sale by retail of opium within the limits of the Board of Improvement town of Nuwara Eliya for the year commencing January 1, 1901, will be one in number. The said license will be put up for sale by public auction, at the Assistant Government Agent's Office at Nuwara Eliya, at noon on Friday,

November 30, 1900, and will be issued in accordance with the provisions of the aforesaid Ordinance, and under the following conditions :-

*Conditions.*

1. No opium shall be sold between the hours of 8 at night and 6 in the morning.

2. The quantity to be sold at any one time to any individual, except to a licensed retail vendor, shall not exceed 180 grains.

3. Opium shall not be consumed on the premises.

4. Opium offered for sale shall not be adulterated or deteriorated in any way.

5. Opium shall not be sold to any individual apparently under the age of 15 years, to any woman, or to any intoxicated person.

6. Wearing apparel or other goods shall not be received in barter for opium.

7. Daily accounts shall be kept in a form, which will be prescribed by the Assistant Government Agent of Nuwara Eliya, of the quantities of opium received, sold, and remaining on hand at the end of each day.

8. The place licensed shall always be kept clean.

9. The licensee shall affix in some conspicuous part of his shop a board with his name, the number of the shop and the words "Licensed to Sell Opium by Retail" painted on it.

10. No persons other than the licensee shall sell or expose for sale any opium under his license either as agents or servants of the licensee, unless the names of such agents or servants be first registered in the Board of Improvement Office.

E. M. DE C. SHORT,  
Assistant Government Agent.

Board of Improvement Office,  
Nuwara Eliya, October 31, 1900.

IN accordance with the requirements of section 15 of the Opium Ordinance, No. 5 of 1899, I hereby give notice that the licenses for the sale by retail of opium within the limits of the Local Board of Trincomalee for the year commencing January 1, 1901, will be one in number.

The said license will be put up to sale by public auction at this office on Saturday, December 1, 1900, at 1 P.M., and it will be issued in accordance with the provisions of the aforesaid Ordinance, and under the following conditions :-

1. That the place licensed shall be subject to inspection, and that no riotous or disorderly conduct shall be allowed to occur therein.

2. That the licensee shall cause to be painted or affixed in some conspicuous part of his shop his name, the number of the shop, and the words "Licensed to Sell Opium by Retail."

3. That no person other than the licensee shall sell or expose for sale any opium under his license either as agent or servant of such licensee, unless the name of such agent or servant be registered in the office of the Local Board with the sanction of the Chairman.

4. Wholesale licenses will be issued only to retail dealers.

5. No opium shall be sold between the hours of 8 at night and 6 in the morning.

6. The quantity to be sold at any one time to any individual, except to a licensed retail vendor, shall not exceed 180 grains.

7. Opium shall not be consumed on the premises.

8. Opium offered for sale shall not be adulterated or deteriorated in any way.

9. Opium shall not be sold to any individual apparently under the age of 15 years.

10. Wearing apparel or any goods shall not be received in barter for opium.

11. Daily accounts shall be kept in a form to be prescribed by the proper authority of the quantities of opium received, sold, and remaining on hand at the end of each day.

12. The highest bidder on being declared the purchaser shall forthwith pay down the whole amount of his bid.

C. M. LUSHINGTON,  
Chairman.  
Local Board Office,  
Trincomalee, November 5, 1900.

IN accordance with the requirements of section 8 of Ordinance No. 5 of 1899, I hereby declare that the number of licenses for the sale of retail of opium within the police limits of the town of Anuradhapura for the year commencing January 1, 1901, will be two in number. The said licenses will be put up for sale by public auction at the Anuradhapura Kachcheri on December 1, 1900, at 1 P.M., and will be issued in accordance with the provisions of the aforesaid Ordinance, and under the following conditions :—

1. The opium shall be sold between the hours of 8 at night and 6 in the morning.
2. The quantity to be sold at any one time to any individual, except to a licensed retail vendor, shall not exceed 180 grains.
3. Opium shall not be consumed on the premises.
4. Opium offered for sale shall not be adulterated or deteriorated in any way.
5. Opium shall not be sold to any individual apparently under the age of 15 years.
6. Wearing apparel or other goods shall not be received in barter for opium.
7. Daily accounts shall be kept in a form to be prescribed by the Government Agent of the quantities of opium received, sold, and remaining on hand at the end of each day.
8. The licensee shall cause to be painted and affixed in some conspicuous part of his shop his name, the number of the premises, and the words " Licensed to Sell Opium by Retail."
9. No person other than a licensee shall sell or expose for sale any opium under his license either as agent or servant of such licensee, unless the name of such agent or servant be registered in the Anuradhapura Kachcheri with the sanction of the Government Agent.

HARRY E. BEVEN,  
for Government Agent.

Anuradhapura Kachcheri,  
November 8, 1900.

NOTICE is hereby given that the right to collect Ranawara bark in West and East Giruwa pattus and Magam pattu, excluding the Game Sanctuary and the area under the Assistant Conservator of Forests in Magam pattu, from January 1 to December 31, 1901, will be put up to auction at noon on Tuesday, the 27th instant, at the Tangalla Resthouse, by the Assistant Government Agent.

B. HORSBURGH,  
Assistant Government Agent.

Hambantota Kachcheri,  
November 1, 1900.

විෂි 1901 ක්වු ජනවාරි මස 1 වෙනි දින පවත් දෙ සැමවර් මස 31 වෙනි දින දක්වා බස්නාහර සහ නැගෙනහිර තීරුවාපත්තු වේද, මාගම්පත්තු වේද, එහි ගහකම් දඩකම් කැලෑව සහ කැලෑ මුලාදනිකැන යටතේ තිබෙන ක්විද අන්තර් රනවර පොතු එකතු කෙරීමේ බද්ද මේ මස 27 වෙනි දින කම්බන්තොට උපළුපත්තරුන්තාත්සේ විසින් තංගල්ලේ තානාය මේදී ප්‍රසිධි වෙන්දේසියේ විකුනනව යෙදෙන බව වෙසින් දන්වනු ලැබේ.

බී. තොර්ස්බර්ග්,  
උපළුපත්ත මමිස.

විෂි 1900 ක්වු නොවැම්බු මස 1 වෙනි දින කම්බන්තොට කවිචේරියේදීය.

NOTICE is hereby given that on Friday, November 30, 1900, at 1 P.M., will be put up for re-sale at the Galle Kachcheri, at the risk of the original purchasers, the under-mentioned Arrack Rents of the Southern Province, the original purchasers of which may have failed on or before that date to pay the instalment for the month of October, 1900.

The purchasers at the re-sale should deposit one-tenth of the purchase amount on the day of sale and complete the necessary security without delay.

Hambantota District.

From December 1 to December 31, 1900.

1. Giruwa pattu west and Magam pattu.

Matara District.

From December 1 to December 31, 1900.

2. Four Gravets, Matara, and Makewita.
3. Weligam and Morowak korales.
4. Wellaboda and Gangaboda pattus.
5. Kandaboda pattu.

Galle Kachcheri,  
November 13, 1900.

L. W. C. SCHRADER,  
for Government Agent.

මෙහි පහත සඳහන්වන දකුණු පලාතේ අරක්කු රේන්ද ගැණ මුල්ගැනුම්කාරයින් විසින් විෂි 1900 ක්වු ඔක්තෝම්බු මාසේදී ගෙවියුතු මුදල විෂි 1900 ක්වු නොවැම්බර් මස 30 වෙනි සිකුරුදු හෝ ඊට වත්ගෙන් ගෙවනව තොගෙදෙන අරක්කු රේන්ද එකී දින දවල් එකට ගාල්ලේ කවිචේරියේදී මුල්ගැනුම්කාර යින්ගේ අප්‍රයෝජනට දෙවනු විකුනනව යෙදෙනවා ඇත.

දෙවනු විකිනීමේදී ගැනුම්කාරයා විසින් විකිනීමේ මුදලෙන් දහයෙන් පංගුවක් විකුණුම් දවසේදී ගෙවනව මිනැවා සහ තොපමාව ඇප සම්ප්‍රණී කරනවද මිනැත.

කම්බන්තොට.

විෂි 1900 ක්වු දෙසැම්බු මස 1 වෙනි දින පවත් 1900 ක්වු දෙසැම්බු මස 31 වෙනි දින දක්වා :

1. මාගම්පත්තු සහ බස්නාහිර තීරුවාපත්තු.

මාගර දිස්ත්‍රික්කේ.

විෂි 1900 ක්වු දෙසැම්බු මස 1 වෙනි දින පවත් දෙසැම්බු මස 31 වෙනි දින දක්වා :

2. මාගර කඩවත් සහ මාකාවිට.
3. වැලියම සහ මොරවත්කෝරලේ.
4. වැල්ලබඩපත්තු සහ ගහබඩපත්තු.
5. කන්දබඩ පත්තු.

ඇල්. ඩබ්ලිව්. සී. ස්ක්‍රෙඩර්,  
ආණ්ඩුවේ ඒජන්තතැන වෙනුවට.

විෂි 1900 ක්වු නොවැම්බු මස 13 වෙනි දින ගාල්ලේ කවිචේරියේදීය.

NOTICE is hereby given that the Government Agent, Galle, will put up for re-sale by public auction, at the risk of the original purchaser, the under-mentioned Tolls from December 1 to December 31, 1900, on Friday, November 30, 1900, at 1 P.M. :—

1. The minor toll on the Ambalangoda-Elpitiya road
2. Hirimbure-Baddegama.

The purchaser must deposit one-tenth of the purchase amount on the day of sale in cash and complete the necessary security on or before December 15, 1900.

Reason for Re-sale.

Non-payment of the instalment for October, 1900.

Galle Kachcheri,  
November 13, 1900.

L. W. C. SCHRADER,  
for Government Agent.

විෂි 1900 ක්වු දෙසැම්බු මස 1 වෙනි දින සිටත් දෙ සැම්බු මස 31 වෙනි දින වනතුරු මෙහි පහත සඳහන්වන රේන්ද පලමු ගැනුම්කාරයින්ගේ අප්‍රයෝජනට ඒජන්තරුන්තාත්සේ විසින් නොවැම්බු මස 30 වෙනි සිකුරුදු දවල් සිනුවේ එකට ප්‍රසිධි වෙන්දේසියේ දෙවනු විකුණනව යෙදෙනවා ඇත. එනම් :

1. අම්බලන්ගොඩ ඇල්පිටියේ අතුරුපාරේ රේන්ද.
2. හිරිබුරේ බද්දේගම.

ඉල්ලුම්කාරයෝ විසින් රේන්දය ගනව දෙන මුදලෙන් දහයෙන් පංගුවක් රේන්දේට ඇප පිණිස අත්පිට ගෙවා ලබන දෙසැම්බර් මස 15 වෙනිදිනින් මෙකා මිනා ඇප සම්පූර්ණ කරවයි මිනාය.

දෙවනු විකුණුවට යෙදෙන කාරණය නම් 1900යේ ඔක්තෝබර් මාසයට ගෙවනව මිනා මුදල නොගෙවී තිබිය.

ඇල්. ඩබ්ලිව්. සී. සැක්සන්, ආණ්ඩුවේ ඒජන්තවරයා වෙනුවට. වර්ෂ 1900 ක්වූ නොවැම්බර් මස 13 වෙනි දින ගාල්ලේ කවිචේරියේදීය.

NOTICE is hereby given that the Assistant Government Agent, Marara, will put up for re-sale by public auction, at the risk of the original purchasers, the under-mentioned Tolls from December 1 to 31, 1900, on Friday, November 30, 1900, at 1 P.M., at the Matara Kachcheri :-

- 1. Bridge and minor road at Polwatta and branch toll at Polkandanela. 2. Road toll at Morowaka. 3. Road toll to Dondra. 4. Road toll to Godagama. 5. Road toll at Talpawela and bridge toll at Bandatara.

The purchaser must deposit one-tenth of the purchase amount on the day of sale in cash and complete the necessary security on or before December 10, 1900.

Reason for Re-sale.

Non-payment of the instalment for October, 1900.

Galle Kachcheri, G. SAXTON, Government Agent. November 13, 1900.

NOTICE is hereby given that the Assistant Government Agent, Hambantota, will put up for re-sale by public auction, at the risk of the original purchaser, the under-mentioned Tolls from December 1 to December 31, 1900, on Thursday, November 29, 1900, at 1 P.M. :-

- 1. Walawe. 2. Sinimodara.

The purchaser must deposit one-tenth of the purchase amount on the day of sale in cash and complete the necessary security before December 15, 1900.

Reason for Re-sale.

Failure to pay instalment for October, 1900.

Galle Kachcheri, L. W. C. SCHRADER, for Government Agent. November 14, 1900.

මා මාසයට උපඒජන්තවරයාගේ විසින් මෙහි පහත සඳහන් කරණ රේන්දපලවල් ඉහතින් ගැනුම්කාරයාගේ අලාභයට වර්ෂ 1900 ක්වූ දෙසැම්බර් මස 1 වෙනි දින පවත් 31 වෙනි දිනට 1900 ක්වූ නොවැම්බර් මස 29 වෙනි දිනට මුහුණපත්තිය දවල් 1ට ප්‍රසිද්ධ වෙන්දේසියේ නැවත විකුණුම්කරනු ලැබේ.

- 1. වලඹේ. 2. සීනිමෝදර.

ගැනුම්කාරයා විසින් විකුණුම්කරු දවසේ විකුණුම්කළ ගණකෙන් දහයෙන් පංගුවක් මුදලින් ගෙවා 1900 ක්වූ දෙසැම්බර් මස 15 වෙනි දිනට ප්‍රථම මිනා කරණ ඇප සම්පූර්ණ කරවයි මිනාය.

දෙවනු විකිනීමට හේතු කාරණය 1900 ක්වූ ඔක්තෝබර් මසට ගෙවිය යුතු මාස මුදල් නොගෙවීම.

ඇල්. ඩබ්ලිව්. සී. සැක්සන්, ආණ්ඩුවේ ඒජන්තවරයාගේ වෙනුවට. වර්ෂ 1900 ක්වූ නොවැම්බර් මස 14 වෙනි දින ගාල්ලේ කවිචේරියේදීය.

NOTICE is hereby given that on Wednesday, November 28, 1900, at 12 o'clock noon, the under-mentioned Toll Rent of the Chilaw District from January 1 to December 31, 1901, will be exposed for sale by public auction at the Chilaw Kachcheri :-

Road Toll.

- 1. Toll on the road from Giriulla to Dankutowa at Ettiyyawela, and its branch station at Singakkuliya.

The purchaser will be required to deposit one-tenth of the purchase amount in cash on the day of sale, and if the sale be approved by His Excellency the Governor, to furnish approved security for one-half of the whole purchase amount, or cash to the amount of one-third, within thirty days of the receipt by him of the Governor's acceptance of his offer.

He will also be required to deposit money to pay the Crown lawyer's fees for examining title deeds of property tendered by him as security, and drawing and settling his security bond, and the expenses of appraising the properties and registering the security.

W. A. G. HOOD, for Government Agent.

Kurunegala Kachcheri, November 13, 1900.

මෙහි පහත සඳහන්වන නොවූපල් රේන්දය වර්ෂ 1901 ක්වූ ජනවාරි මස 1 වෙනි දින පටන් දෙසැම්බර් මස 31 වෙනි දින වනතුරු හලාවත කවිචේරියේදී ප්‍රසිද්ධ වෙන්දේසියේ වර්ෂ 1900 ක්වූ නොවැම්බර් මස 28 වෙනි දින වදාද දවල් 12කට විකුණන බව මෙහි දැනුම්දෙමි.

හිරිපල්ලේ සිට දන්කොටුවට යන පාරේ ඇවි යාවල රේන්දය සහ සිංගාක්කුලියේ අතුරේන්දයය.

ගැනුම්කාරයා විකුණුණු දවසේදී ගත් මුදලෙන් දහයෙන් කොටසක් බදිනනට මිනාවා සහ උතු මාණන්වකන්සේ විසින් ඉල්ලීම ඒත්තුගත් බව දන්වා තිස්දවසකින් ගත් මුදලෙන් දෙපංගුවක වටිනා ඒත්තුගන්වන ලද ඇප උකස්ද මුදලෙන් නම් තුනෙන් කොටසක්ද බදිනනට මිනාය.

ගැනුම්කාරයා විසින් ඇප බදිනලද ඔප්පු සෝදිසි කෙරීම පිණිස ආණ්ඩුවේ පෙරකඳුරු තැනගේ ගාස්තුවද ඇප ඔප්පුව සෑදීමේ ගාස්තුවද ඇප බදිනලද ඉඩම්වල තක්සේරු ගාස්තුවද සහ ඔප්පුව රෙජිස්ටර් කෙරීමේ ගාස්තුවත් බදිනනට මිනාය.

ඩබ්ලිව්. ඒ. ජී. හුඩ්, ආණ්ඩුවේ ඒජන්තවරයා වෙනුවට.

වර්ෂ 1900 ක්වූ නොවැම්බර් මස 13 වෙනි දින කුරුනෑගල කවිචේරියේදීය.

NOTICE is hereby given that on Wednesday, November 28, 1900, at 12 o'clock noon, I shall put up for re-sale at the Chilaw Kachcheri, at the risk of the original purchaser, the under-mentioned Toll Rent from December 1 to December 31, 1900, if the original purchaser of this rent fails on or before that date to pay the instalment due for the month of October, 1900 :-

- 1. The Lunuwila ferry rent.

The purchaser at the re-sale shall deposit the purchase amount on the day of sale.

Kurunegala Kachcheri, W. A. G. HOOD, for Government Agent. November 13, 1900.

මෙහි පහත සඳහන්වන රේන්දය වර්ෂ 1900 ක්වූ දෙසැම්බර් මස 1 වෙනි දින පටන් 31 වෙනි දින වනතුරු පලමු ගැනුම්කාරයා විසින් වර්ෂ 1900 ක්වූ ඔක්තෝබර් මාසයට වැටහෙන මුදල නොගෙවීමේ හිනම් ඔහුගේ අලාභයට එම රේන්දය වර්ෂ 1900 ක්වූ නොවැම්බර් මස 28 වෙනි දින දවල් 12ට හලාවත කවිචේරියේදී විකුණනවා ඇත.

එතුමල නොවූපල් රේන්දය.

මෙම විකිනීමේදී ගැනුම්කාරයා විකුණන දවසේදී ගත් මුදල කවිචේරියේ බදිනනට මිනාය.

ඩබ්ලිව්. ඒ. ජී. හුඩ්, ඒජන්තවරයාගේ වෙනුවට.

වර්ෂ 1900 ක්වූ නොවැම්බර් මස 13 වෙනි දින කුරුනෑගල කවිචේරියේදීය.

### MISCELLANEOUS NOTICES.

Statement of the Sale of Salt in each Province during September, 1900, showing separately the Sale for consumption in the Province; for removal to Released Districts, &c.; and for Export from the Island.

	North-Western Province.		Southern Province.		Northern Province.		Eastern Province.		Total.	
	Cwt.	lb.	Cwt.	lb.	Cwt.	lb.	Cwt.	lb.	Cwt.	lb.
Balance on September 1, 1900	313,402	0	4,738	0	140,018	0	38,647	94	496,805	94
Since received	26,075	0	4,221	0	2,371	0	14,926	56	47,593	56
Surplus	13	56	—	—	—	—	—	—	13	56
	339,490	56	8,959	0	142,389	0	53,574	38	544,412	94
Issued for consumption in the Province	5,838	0	2,478	0	13,629	0	3,153	56	25,098	56
Do. removal to released Districts, &c.	19,323	0	1,659	0	—	—	2,535	0	23,517	0
Do. for export from the Island	—	—	—	—	—	—	—	—	—	—
On account wastages	28	0	—	—	48	0	26	111	102	111
Total	25,189	0	4,137	0	13,677	0	5,715	55	48,718	55
Balance on September 30, 1900	314,301	56	4,822	0	128,712	0	47,858	95	495,694	39

NOTE.—This statement represents the quantity of Salt in the various Stores, exclusive of the unweighed salt in the North-Western and Southern Provinces (estimated at cwt. 82,237.60), which has not yet been removed to Store:—

	Cwt.	lb.
North-Western Province	35,340	12
Southern Province	46,897	48
	82,237	60

Audit Office,  
Colombo, November 12, 1900.

C. E. D. PENNYCUICK,  
Acting Controller of Revenue.

### Extension of Time for Tenders.

TENDERS are invited for all stamped trees 5 feet 6 inches and over in girth in a block of 80 acres in Kotagala Reserve Forest:—

Total Number of each Species stamped.	Species.	Total Cubic Feet.		Average Length.		Average Girth.		Average Cubic Feet.	
		Ft.	in.	Ft.	in.	Ft.	in.	Ft.	in.
38	Doon	2,292	0	18	3	7	0	60	3
1	Kahatiya	52	9	20	0	7	0	50	9
21	Kiriwawla	181	9	18	3	6	8	56	2
1	Kanu	45	0	20	0	6	6	46	0
		2,517	18						

Care has been taken to stamp only sound trees, but their soundness is not guaranteed.

In calculating cubic contents of above trees, 6 in. in girth have been deducted for bark, &c. Tenders are invited for the purchase of the trees as they stand in the forest. Offers will be received for the purchase of—

- (a) All the trees in the whole block.  
(b) All the trees of any particular species in the whole block.

Tenders will not be received for a limited number of trees to be selected out of the block. Offers may be made for a lump sum or rates per cubic foot. It should be stated in tender how payments of the purchase money will be made, and within what time trees purchased will be felled and removed from the forest. In the event of a rate per cubic foot being accepted, 10 per cent. will be allowed for bark, &c., off cubic contents, calculated from actual measurements of felled logs.

No tender will be accepted unless a deposit is made at time of tendering of 50 cents per every tree proposed to be purchased. The purchaser will not be entitled to the top pieces and branch wood of trees.

Previous to acceptance of tender any trees required by the Public Works Department may be selected and set aside for that Department, if required.

List of measurements of trees may be obtained at 25 cents per list on application to the Assistant Conservator of Forests, Hill Reserves, Nuwara Eliya, who will furnish any further information which may be required.

Tenders will also be received for the purchase of the firewood in the above block about 5,000 cubic yards more or less, dead and fallen wood, suppressed trees, and tops of trees above-mentioned, after these have been felled by the purchaser.

Tenders should be made per cubic yard for firewood.

Tenders will also be accepted for the timber and firewood combined, or offers can be made for either separately.

All posts cut for scaffoldings for sawing purposes must be stamped by a Forest Officer and paid for at usual rate.

Tenders will be received by the Assistant Conservator of Forests, Hill Reserves, Nuwara Eliya, up to noon on Friday, January 4, 1901.

Tenders are subject to the approval of the Conservator of Forests, Colombo, who does not bind himself to accept the highest or any tender.

Nuwara Eliya, November 8, 1900.

H. R. SPENCE,  
Assistant Conservator of Forests,

**ලන්සුමලට හව දින වැඩිකිරීම.**

**කො**ටගල තහනම් කැලේ අක්කර 80ක් පමණ ඇති කට්ටියක මුද්දරකර තිබෙන ගස් මිලේට ගැනීම සඳහා වැන්ඩර්පත්‍ර බාරගනු ලැබේ.

මුද්දර ගහපු ගස් ජනවල ගනන.	ගස් ජනිත.	මුලු කියුබික් අඩි ගනන.		ගස්වල දිග.		ලෙල්ලට භන කරම.		ගස්වල මුලු කියුබික් අඩි ගනන.	
		අඩි.	අතල්.	අඩි.	අතල්.	අඩි.	අතල්.	අඩි.	අතල්.
38	දුන්	2,292	0	18	3	7	0	60	3
1	කහපිය	52	9	20	0	7	0	50	9
21	කිරිච්ලා	181	9	18	3	6	8	56	2
1	කහු	45	0	20	0	6	6	46	0
		2,517	18						

හොඳ ගස් පමනක් මුද්දරකර තිබේ. නුමුත් සේරම හොඳ බවට සහතික නොකරමි. එම ගස්වල ප්‍රමාණය ගනන්ගන්නා විට අහල් රියක් ගස්වල පොතු වලට අත්ඇර තිබේ. ගස් කැලේ තිබෙන විසදමට මිලේට ගැනීම සඳහා වැන්ඩර්පත්‍ර ඉල්ලුම්කර තිබේ.

**ලන්සු බාරගන්නේ (මෙලෙසයි.)**

- (a) කැලේ කට්ටියේ මුද්දරකර තිබෙන සේරම ගස්වලටද.
- (b) සමපුණී කැලෑ කට්ටියේ තිබෙන යම් සේරම ගස්ජනිතකරන්න.

කැලෑ කට්ටියේ තිබෙන ගස්වලින් ඕනෑකරන ගස් පදමක් තෝරාගැනීමට වැන්ඩර්පත්‍ර බාර ගනු නොලැබේ. සේරම ගස්වලට ගෙවන මුළුගනන හෝ, නැතිනම් කියුබික් අඩියකට මෙපමණය කියා ඉල්ලුම්කරන්න පුළුවන්වේ. මිලේටගත් ගස්වල මුද්දර ගෙවන ක්‍රමය සහ කොපමණ කාලය කින් ගස් කපා කැලෑන් අහක්කර ගන්නවාද කියාත් ඉල්ලුම්පත්‍රවල සඳහන්කරන්න ඕනෑය. කියුබික් අඩියකට මෙපමණය කියා ඉල්ලන ගනන භාරගන්න යෙදුනොත් ගස්වල පොතු වල ගනනට කපාපු කොටවල ගාතෙන් සියේට දහසක් අඩුකරනු ලැබේ. මිලේට ගැනීමට අරමුණකර තිබෙන සියළු ගස්වලට සහ පහකක් (50) බැගින් මුද්දර බදින්න නොයෙදුනොත් එවෙහි ඉල්ලුම්පත්‍රය බාර ගනු නොලැබේ. මිලේටගත් අයට ගස්වල අත්ගිස් කැලී සහ අතුන් අසිති නැත. ඉල්ලුම්පත්‍ර බාර ගන්න පුහම ප්‍රසිද්ධ වැඩබාර දෙපාර්තමේන්තුවට ඕනෑකරන ගස් අහක්කරනු ලැබේ.

ගස්වල ගනන් සඳහන් ලැයිස්තු ඕනෑ අයෙකුට සහ 25 බැගින් නුවරඑලියේ කැලෑ ඒජන්ත උන්නාන්සේගෙන් ලබාගතහැකි වෙනවත් ඇර වෙනත් මේ ගැන වැඩිදුර කාරනා උන්නාන්සේ ගෙන් දැනගන්න පුළුවන්වේ.

තවද, මෙම කට්ටියේ වැටිව වැටිව සහ මේ ඉහල සඳහන්වුණු ගස්වල අත්ගිස්වලින් දර කියුබික් ජර 5,000ක් පමණ තිබේ. ඒවා මිලේට ගැනීමටත් වැන්ඩර්පත්‍ර බාරගනු ලැබේ.

ලන්සු දරවලට සහ ලීවලටත් භාරගනු ලැබේ. එසේ නැත්නම් වෙන්වෙන් වසයෙන් ලන්සු භාරගනු ලැබේ.

මෙම ගස් ගන්න ඇත්තා විසින් ඒවා ඉරන්ත කාරිය, කහු, රිටි ආදිය ඕනෑකරනවානම් ඒවා කැලෑ දෙපාර්තමේන්තුවේ නැතැත්තෙකුට කියා මුද්දරකර කපන්න ඕනෑවත් ඇර ඒවාට ගෙවන් නත් ඕනෑය. වසි 1901 ක්වු ජනවාරි මස 4 වෙනි සිකුරුදා දවල් දෙලඟ වෙනතුරු ඉල්ලුම්පත්‍ර නුවර එලියේකැලෑ ඒජන්ත උන්නාන්සේ විසින් බාරගන්නවා ඇත.

සියළුම වැන්ඩර්පත්‍ර කොලම මහාකැලෑ ඒජන්ත උන්නාන්සේගේ කැමැත්තට යටත්වෙන්න ඕවනුත් ඇර උන්නාන්සේ වැඩිම වැන්ඩරයක් හෝ කිසිම වැන්ඩරයක් භාරගන්න බැඳෙන්නේ නැත.

වසි 1900 ක්වු නොවැම්බු මස 8 වෙනි දින නුවරඑලියේ කැලෑ ඒජන්ත උන්නාන්සේගේ කන්තෝරුවේදීය.

එම්. ආර්. ස්පැන්ස්,  
කැලෑ ඒජන්ත උන්නාන්සේ වමිඟ.



නුවරඑළියේ කීල්ලිසර්විසක කැලෑ උප්පත්තකරුවාගේ කන්තෝරුවේදී වර්ෂ 1900 ක් වූ දෙසැම්බර් මස 10 වෙනදා වෙනතෙක් හෙතෙමා විසින් මෙහි පාන සඳහන් වෙන කොට්ඨාසයේ තිබෙන දර මිලදී ගැනීම පිණිස ඉල්ලුක්කර සිටින වැන්ඩරපත්තු චාරගණ්ණලාභී. වැන්ඩරවල කිසුම් සාරුවකට මිල මෙපමණයි යනු සඳහන් විය යුතුයි. සියළු දරම ගැණුම්කාරයා තමාගේ වියදමෙන් කප්පවා ගෙනෙන්නටද, ඒ කිසිවලද දර අසල තිබෙන ගස්කොලක් යනාදිය පාමනොකර එය කර ගන්ට ඕනෑවිවද සැලකිය යුතුයි.

කොලඹ මහකැලෑ උප්පත්තකරුවාගේ කැමැත්තේ සැරි යට අයදුම්පත්තු චාරගණ්ණලාභී. හෙතෙමා විසින් ඉතා මත් මිල වැඩි වැන්ඩරයක් ගෙවන් කොසියම් වැන්ඩරයක් චාරගන්තටම ඕනෑයයි යන බවට බැඳී සිටින්නෙක් නොවේ.

**ගෝනගල කිසිවලද කොට්ඨාසය.**

වටහොඳ රේල්වේ ජවෙසමට සැතැප්ම 4කට ඇතිව කොත්මොලේ උඩගම පිහිටි අක්කර 25ක් පමණ කැලේට මායිම්—උතුරට ගෝනගල වත්තද, දකුණට ගල සහ ආණ්ඩුවසන්තක පොහිකැලෑද, බස්නාහිරට ගෝනගලවත්තෙත් කොටසක් සහ මැදකුඩු වෙන්

තට අයිති කැලේද, නැගෙනහිරට බෝල්වත්වත්ත සහ ගම්මුත්ට අයිති ඉඩක් සම්ප්‍රදායික සහ මේ මායිම් තුළ කැලේ, කැලෑ හිපාට්මැන්වුම විසින් මුද්දර කරනලද ගස්වලට අඩවනු දර කිසුම් කාර 450ක් පමණ වේ.

වැඩිදුර කාරනා නුවරඑළියේ කීල්ලිසර්විසි උපකැලෑ උප්පත්තමහතාගේ කන්තෝරුවේදී ලබාගතහැක.

එච්. ආර්. ස්පැන්ස්,  
උපකැලෑ උප්පත්ත මමිය.

වර්ෂ 1900 ක් වූ නොවැම්බර් මස 10 වෙනදින නුවරඑළියේ උපකැලෑ උප්පත්තකරුවාගේ කන්තෝරුවේදීය.

IT is hereby declared, in accordance with the provisions of section 3 of Ordinance No. 6 of 1893, that the period hereunder specified shall be deemed to be the close season for the fish named in the schedule to the said Ordinance, in all the streams within the boundaries of the Nuwara Eliya District:—

November 1, 1900, to February 28, 1901.

Kandy Kachecheri.

November 15, 1900.

H. WACE,


Government Agent.

**NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.**

Order under Section 4, Sub-section (1), of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," declaring the Land to be Crown Property.

In the matter of land commonly called or known as Nakandegodakuttiya *alias* Ketakalagahahena, situate in the village of Pitakatuwana in the Gangaboda pattuwa of the Matara District, in the Southern Province, and of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."

THE notice requiring by section 1 of the said Ordinances having been duly published in manner prescribed by that section in respect of the above-named land, and a claim having been made to the said land by Egbert Dias, of Wilpita-estate, Akuressa, and the said claimant having been called upon by me by notices in



Lot 11,038 called Nakandagodakuttiya, in extent 0A. 3R. 2P., situated in Pitakatuwana village of Gangaboda pattuwa.

Surveyor-General's Office,  
Colombo, February 14, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.

writing, which have been duly served on him, to produce or cause to be produced before me the evidence and documents upon which he may rely in proof of his claim, and not having so appeared or produced or caused to be produced such evidence and documents, I, John Penry Lewis, Special Officer appointed under section 28



of Ordinance No. 1 of 1897, under and by virtue of the powers vested in me in that behalf by section 4, sub-section (1), of the said Ordinances, do hereby on this 3rd day of November, 1900, order and declare that the said land, commonly called or known as Nakandegodakuttiya *alias* Ketakalagahahena, situate in the village of Pitakatuwana in the Gangaboda pattuwa of the Matara District, in the Southern Province, containing in extent 3 roods and 2 perches, and shown as lot 11,038 in preliminary plan 5,167, and in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north by Godawa village boundary, Nakandegodakuttiya; on the east by Ambapitiyagewatta belonging to Kankanangamage Don Bastian; on the south by Ketakalagahadiwelwatta; on the west by Nakandegodakuttiya—is the property of the Crown.


Matara, November 3, 1900.

J. P. LEWIS,  
Special Officer.

Order under Section 4, Sub-section (1), of "The Waste Lands Ordinances, 1897, 1899, 1900,"  
declaring the Land to be Crown Property.

In the matter of land commonly called or known as Nakandegodakuttiya *alias* Millakumburahena *alias* Dummalewilahena, situate in the village of Pitakatuwana in the Gangaboda pattuwa of the Matara District, in the Southern Province, and of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."

THE notice required by section 1 of the said Ordinances having been duly published in manner prescribed by that section in respect of the above-named land, and a claim having been made to the said land by Egbert Dias, of Wilpita estate, Akuressa, and the said claimant having been called upon by me by notices in writing, which have been duly served on him, to produce or cause to be produced before me the evidence and documents upon which he may rely in proof of his claim, and not having so appeared or produced or caused to be produced such evidence and documents, I, John Penry Lewis, Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897, under and by virtue of the powers vested in me in that behalf by section 4, sub-section (1), of the said Ordinances, do hereby on this 3rd day of November, 1900, order and declare that the said land, commonly called or known as Nakandegodakuttiya *alias* Millakumburahena *alias*



Lot 11,039 called Nakandegodakuttiya, in extent 7A. 0R. 16P., situated in Pitakatuwana village of Gangaboda pattuwa.

Surveyor-General's Office,  
Colombo, February 14, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.

Dummalewilahena, situate in the village of Pitakatuwana in the Gangaboda pattuwa of the Matara District, in the Southern Province, containing in extent 7 acres and 16 perches, and shown as lot 11,039 in preliminary plan 5,167, and in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north by Nakandegodakuttiya; on the east by Paratawila belonging to Kankanangamage Dingi Appu and others and Medadeniya belonging to Kankanangamage Dingi Appu and others; on the south by Medadeniya belonging to Kankanangamage Dingi Appu and others and Pahaladeniya belonging to Kankanangamage Don Samel and others; on the west by Pahaladeniya belonging to Kankanangamage Don Samel and others and Kospellakoratuwa belonging to Patirangage Kirihami and others—is the property of the Crown.


Matara, November 3, 1900.

J. P. LEWIS,  
Special Officer.

Order under Section 4, Sub-section (1), of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900,"  
declaring the Land to be Crown Property.

In the matter of land commonly called or known as Nakandegodakuttiya *alias* Mullewattedeniya, situate in the village of Godawa in the Gangaboda pattu of the Matara District, in the Southern Province, and of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."

THE notice required by section 1 of the said Ordinances having been duly published in manner prescribed by that section in respect of the above-named land, and a claim having been made to the said land by Egbert Dias of Wilpita estate, Akuressa, and the said claimant having been called upon by me by notices in writing, which have been duly served on him, to produce or cause to be produced before me the evidence and documents upon which he may rely in proof of his claim, and not having so appeared or produced or caused to be produced such evidence and documents, I, John Penry Lewis, Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897, under and by virtue of the powers vested in me in that behalf by section 4, sub-section (1), of the said Ordinances, do hereby on this 3rd day of November, 1900, order and declare that the said land, commonly called or known as Nakandegodakuttiya *alias* Mullewattedeniya, situate in the village of



Lot 11,036 called Nakandegodakuttiya, in extent 13A. 3R. 14P., situated in Godawa village of Gangaboda pattu.

Surveyor-General's Office,  
Colombo, February 14, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.

Godawa in the Gangaboda pattu of the Matara District, in the Southern Province, containing in extent 13 acres 3 roods and 14 perches, shown as lot 11,036 in preliminary plan 5,167, and in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north by Dummalekumbura belonging to Kirige Dines and others, Nagahadeniya sold by Crown to T. R. Tambiya (title plan 107,023), Naradagodeila sold by Crown to T. R. Tambiya (title plan 106,390), Bebiladeniya belonging to the heirs of the late Wijesinha Mudaliyar; on the east by Bibilakumburawatta belonging to M. L. I. L. Marikar and Mullewattedeniya belonging to Patiranga Don Carolis and others; on the south by Ambepitiyagewatta, Nakandegodakuttiya, and Pitakatuwana village limit; on the west by Nakandegodakuttiya, Wewadeniya belonging to Talahagama Radage Kaluwe, Nakandegodakuttiya, Wewadeniya belonging to Talahagama Radage Kaluwe and others, and Wewepahalakeledeniya belonging to ditto—is the property of the Crown.


Matara, November 3, 1900.

J. P. LEWIS,  
Special Officer.

Order under Section 4, Sub-section (1), of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900,"  
declaring the Land to be Crown Property.

In the matter of land commonly called or known as Nakandegodakuttiya *alias* Ketakalagahahena *alias* Mulekumburehena *alias* Wewalangahena *alias* Dummalawilahena, situate in the villages of Godawa and Pitakatuwana in the Gangaboda pattu of the Matara District, in the Southern Province, and of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."

THE notice required by section 1 of the said Ordinances having been duly published in manner prescribed by that section in respect of the above-named land, and a claim having been made to the said land by Egbert Dias, of Wilpita estate, Akuressa, and the said claimant having been called upon by me by notices in writing, which have been duly served on him, to produce or cause to be produced before me the evidence and documents upon which he may rely in proof of his claim, and not having so appeared or produced or cause to be produced such evidence and documents, I, John Penry Lewis, Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897, under and by virtue of the powers vested in me in that behalf by section 4, sub-section (1), of the said Ordinances, do hereby on this 3rd day of November, 1900, order and declare that the said land, commonly called or known as Nakandegodakuttiya *alias* Ketakalagahahena *alias* Mulekumburehena *alias* Wewalangahena *alias* Dummalawilahena, situate in the villages of Godawa and Pitakatuwana in the Gangaboda pattu of the Matara District, in the Southern Province, containing in extent 19 acres 2 roods and 9 perches, shown as lot 11,037 in preliminary plan No. 5,167, and in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north



Lot 11,037 called Nakandegodakuttiya, in extent 19A. 2R. 9P., situated in Godawa and Pitakatuwana villages of Gangaboda pattu.

Surveyor-General's Office,  
Colombo, February 14, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.

by Nakandegodakuttiya, Godawa village limit; on the east by Nakandegodakuttiya, Ketakalagahadiwelwatta belonging to Patiranage Babun Appu and others, Tudillawatta belonging to Patiranage Sochchihami and others; on the south by Para-atawila belonging to Kankanangamage Dingi Appu and others and Nakandegodakuttiya; on the west by Kospellakoratuwa belonging to Patiranage Kirihami and others, Nakandegodakuttiya, Elhenakumbura belonging to Kankanangamage Dingi Appu and others, Dummalawila belonging to Kankanangamage Dingi Appu and others, and Nakandegodakuttiya—is the property of the Crown.

Matara, November 3, 1900.

J. P. LEWIS,  
Special Officer.

Order under Section 4, Sub-section (1), of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900,"  
declaring Lands to be Crown Property.

In the matter of the following lands, viz. :—

I.

The lands commonly called or known as Annasigalahena, Tennandahena *alias* Nugawelahena, Bewlahena, Galwattehena, Wattedeniyahena, Nattehena, Kiriembiliyahena, Horagalayahena, Moragammullehena, Galgodahena, Gulanehena, all lying adjacent to each other and forming one block, situate in the village of Moragala in the Matara-Morowak korale, in the Southern Province.

II.

The land commonly called or known as Medagodahena *alias* Yakahaluwehena, situate in the village of Moragala in the Matara-Morowak korale, in the Southern Province, and of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."

WHEREAS in pursuance of section 1 of the said Ordinances it was duly declared and notified on the Third day of November, One thousand Eight hundred and Ninety-nine, that if no claim to the following lands, viz. :—

I.

The lands commonly called or known as Annasigalahena, Tennandahena *alias* Nugawelahena, Bewlahena, Galwattehena, Wattedeniyahena, Nattehena, Kiriembiliyahena, Horagalayahena, Moragammullehena, Galgodahena, Gulanehena, all lying adjacent to each other and forming one block, situate in the village of Moragala in the Matara-Morowak korale, in the Southern Province, containing in extent 149 acres and 1 rood, shown as lots  $\frac{\text{P. P. 2}}{\text{M } 3 \text{ \& } 18, \text{ M } 3\frac{1}{2} \text{ \& } 3\frac{3}{4}}$  in F. S. O.  $\frac{15}{3, 4, 11, 12}$ , as described in the annexed certified tracing therefrom.

II.

The land commonly called or known as Medagodahena *alias* Yakahaluwehena, situate in the village of Moragala in the Matara-Morowak korale, in the Southern Province, containing in extent 9 acres 3 roods and 37 perches, shown as lot  $\frac{\text{P. P. 2}}{\text{L } 3}$  in F. S. O.  $\frac{15}{3, 4, 11, 12}$ , as described in the annexed certified tracing therefrom, was made to the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 within the period of three months from the date specified in such notice, such lands would be deemed the property of the Crown and dealt with on account of the Crown :

And whereas (1) Malawipatiranege Don Andiris, (2) Malawige Matheshami, (3) Malawipatiranege Disanhani, (4) Malawipatiranege Endris, (5) Malawige Disanhani, (6) Malawige Lokuappu, (7) Malawige Babehani, (8) Maddumage Adirian, (9) Gamage Juwanhami, (10) Keramage Gunehani, (11) Malawige Dassanhani, all of Moragala, made claim thereto; and whereas the said claimants have withdrawn their claims to lots  $\frac{\text{P. P. 2}}{\text{M } 3\frac{1}{2} \text{ \& } \text{M } 3\frac{3}{4}}$  in F. S. O.  $\frac{15}{3, 4, 11, 12}$ , I, John Penry Lewis, Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897, under and by virtue of the powers vested in me in that behalf by section 4, sub-section (1), of the said Ordinances, do hereby on this 4th day of October, 1900, order and declare under section 4, sub-section (1), of the said Ordinances that the said lots  $\frac{\text{P. P. 2}}{\text{M } 3\frac{1}{2} \text{ \& } \text{M } 3\frac{3}{4}}$  in F. S. O.  $\frac{15}{3, 4, 11, 12}$ , as more fully described herein below, are the property of the Crown.


Matara, October 4, 1900.

J. P. LEWIS,  
Special Officer.

*Description of the Lots referred to.*

Lot  $\frac{\text{P. P. 2}}{\text{M } 3\frac{1}{2}}$  in sheet O  $\frac{15}{3, 4, 11, 12}$ , as described in the annexed certified tracing therefrom, and containing in extent 47 acres, is bounded as follows : on the north by Wattedenedeniya and lot  $\frac{\text{P. P. 2}}{\text{M } 3}$ ; on the east by lot  $\frac{\text{P. P. 2}}{\text{M } 3}$ ; on the south by Gulanekoratuwa, Polgahahenewatta, and Moragammulleatnaga; on the west by the Riladola.

Lot  $\frac{\text{P. P. 2}}{\text{M } 3\frac{3}{4}}$  in sheet O  $\frac{15}{3, 4, 11, 12}$ , as described in the annexed certified tracing therefrom, and containing in extent 1 rood and 20 perches, is bounded as follows : on the north by lot  $\frac{\text{P. P. 2}}{\text{M } 3}$ ; on the east by Ambedeniyakumbura, the Moragala-ganga, and Pahalakapatenuma; on the south by lot  $\frac{\text{P. P. 2}}{\text{M } 3}$ ; on the west by lot  $\frac{\text{P. P. 2}}{\text{M } 3}$ .



Scale of 8 Chains to an Inch.

Sheet O  $\frac{15}{3, 4, 11, 12}$

Surveyor-General's Office,  
Colombo, August 28, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.  
C 10

Situation : Moragala village in Udugaha pattu of Morowak korale.

Lot.	Preliminary plan 2.				Extent.		
	Name of Land.				A.	R.	P.
M 3	Annasigalahena,	Kirihembiliyahena,	Galwattehena,	Gulanehena,	99	3	25
	Moragammullehena,	Nugawelahena,	Pillehena,	Godakumburehena, &c.			
M 3 $\frac{1}{2}$	Do.	do.	do.	...	47	0	0
M 3 $\frac{3}{4}$	Do.	do.	do.	...	0	1	20
18	Nugawelahena	...	...	...	1	3	35
					149	1	0

*Description of Boundaries of the Bloch comprising Lots Nos. M 3, M 3 $\frac{1}{2}$ , M 3 $\frac{3}{4}$  and 18.*

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	Footpath	12	Pahalakapatenuma
2	—	13	Etawatunadeniya
3	Palleliyadda	14	Masmoragahawatta
4	Imbulgahakumbura	15	Galwattekumbura
5	—	16	Gulanakoratuwa
6	Lindamullekumbura	17	Polgahahenewatta
7	—	18	Moragammulleatmaga
8	—	19	Riladola
9	—	20	Wattehenadeniya
10	—	21	—
11	Moragala-ganga	22	—

Proceedings under the "Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."

In the matter of the following lands, viz.:—

I.

The lands commonly called or known as Annasigalahena, Tennandahena *alias* Nugawelahena, Bewlahena, Galwattehena, Wattedeniyahena, Nattehena, Kirihembiliyahena, Horagalayahena, Moragammullehena, Galgodahena, Gulanehena, all lying adjacent to each other and forming one block, situate in the village of Moragala in the Matara-Morowak korale, in the Southern Province.

II.

The land commonly called or known as Medagodahena *alias* Yakahaluwehena, situate in the village of Moragala in the Matara-Morowak korale, in the Southern Province.

**W**HEREAS in pursuance of section 1 of the Ordinance No. 1 of 1897 as amended by Ordinance No. 1 of 1899 it was duly declared and notified on the Third day of November, One thousand Eight hundred and Ninety-nine, that if no claim to the following lands, viz.:—

I.

The lands commonly called or known as Annasigalahena, Tennandahena *alias* Nugawelahena, Bewlahena, Galwattehena, Wattedeniyahena, Nattehena, Kirihembiliyahena, Horagalayahena, Moragammullehena, Galgodahena, Gulanehena, all lying adjacent to each other and forming one block, situate in the village of Moragala in the Matara-Morowak korale, in the Southern Province, containing in extent 149 acres and 1 rood, as described in the annexed plan, shown as lots  $\frac{P. P. 2}{M 3 \& 18, M 3\frac{1}{2} \& M 3\frac{3}{4}}$  in F. S. O.  $\frac{15}{3, 4, 11, 12}$ , as described in the annexed certified tracing therefrom.

II.

The land commonly called or known as Medagodahena *alias* Yakahaluwehena, situate in the village of Moragala in the Matara-Morowak korale, in the Southern Province, containing in extent 9 acres 3 roods and 37 perches, as described in the annexed plan, shown as lot  $\frac{P. P. 2}{L 3}$  in F. S. O.  $\frac{15}{3, 4, 11, 12}$ , as described in the annexed certified tracing therefrom, was made to the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 within the period of three months from the date specified in such notice, such land would be deemed the property of the Crown and dealt with on account of the Crown :

And whereas (1) Malawipatirenage Don Andiris, (2) Malawige Matheshami, (3) Malawipatirenage Disanhami, (4) Malawipatirenage Endiris, (5) Malawige Disanhami, (6) Malawige Lokuappu, (7) Malawige Babehami, (8) Maddumage Adirian, (9) Gamage Juwanhami, (10) Kiranage Garuhami, and (11) Malawige Dassanhami, all of Moragala, made claim thereto, and I, John Penry Lewis, Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897, made due inquiry into such claim ; and I do hereby, with the consent of His Excellency the Governor, admit the claim of the said claimants to lots  $\frac{P. P. 2}{M 3 \& 18 \& L 3}$  in sheet F. S. O.

$\frac{15}{3, 4, 11, 12}$ , as hereinafter more fully described.

Matara, October 4, 1900.


J. P. LEWIS,  
Special Officer.

*Description of the Lots referred to.*

Lots  $\frac{P. P. 2}{M 3 \& 18}$  in F. S. O.  $\frac{15}{3, 4, 11, 12}$ , as described in the annexed certified tracing therefrom, and containing in extent 101 acres 3 roods and 20 perches, are bounded as follows : on the north by Ellagawahena claimed by Rubasinha Dingi Appu and others, Moragammullehena *alias* Karandaketiyahena claimed by ditto, Pillehena claimed by Gamage Dines and others, the Gansabhawa path from Kirilapane to Urubokka ; on the

east by Rubasingekumbura belonging to Rubasinha Don David and others, Palleliyadda belonging to Malawipatiranage Don Andris and others, Imbulgahakumbura belonging to ditto, Pillekoratuwa belonging to ditto, Lindamullakumbura belonging to Malawige Dassan and others, Annasigalawatta belonging to ditto, Godakumbura belonging to Malawige Don Andris and others, Rukmalagodawatta belonging to ditto, Ambedeniya-kumbura belonging to Malawige Dassan and others, lot M 3 $\frac{3}{4}$ , Pahalakapatenuma belonging to Kiramage Garuhami ; on the south by Etawetunadeniya belonging to Crown, Masmorugahawatta belonging to Malawige Dassan and others, Galwattekumbura belonging to ditto, Gulanekoratuwa belonging to ditto ; on the west by lot M 3 $\frac{1}{2}$ , Wattehenadeniya belonging to Malawipatiranage Don Andris and others, the Riladola.

Lot  $\frac{P. P 2}{L 3}$  in F. S. O.  $\frac{15}{3, 4, 11, 12}$ , as described in the annexed certified tracing therefrom, and containing in extent 9 acres 3 roods and 37 perches, is bounded as follows : on the north by Rukmalagodawatta belonging to Malawipatiranage Don Andris and others ; (4) on the east by the Moragala-ganga ; on the south by the Moragala-ganga ; on the west by Ambadeniyakumbura belonging to Malawige Dassan and others.



Scale of 8 Chains to an Inch.


Situation : Moragala village in Udugaha pattu of Morowak korale.

Preliminary plan 2.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
L 3	Medagodahena or Yakahaluwehena	7 1 27
L 3 $\frac{1}{4}$	Do.	2 2 10
	Sheet O $\frac{15}{3, 4, 11, 12}$	<u>9 3 37</u>

Surveyor-General's Office,  
Colombo, August 28, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.



Scale of 8 Chains to an Inch.

Sheet O  $\frac{15}{3, 4, 11, 12}$

Surveyor-General's Office,  
Colombo, August 28, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.



Situation : Moragala village in Udugaha pattu of Morowak korale.  
Preliminary plan 2.

Lot.	Name of land.	Extent.	
		A.	R. P.
M 3	Annasigalahena, Kiriembiliyahena, Galwattehena, Gulanehena, Moragammullehena, Nugawelahena, Pillehena, Godakumburehen, &c.	99	3 25
M 3 $\frac{1}{2}$	Do. do. do.	47	0 0
M 3 $\frac{3}{4}$	Do. do. do.	0	1 20
18	Nugawelahena ... ..	1	3 35
		<b>149</b>	<b>1 0</b>


Description of Boundaries of the Block comprising Lots Nos. M 3, M 3 $\frac{1}{2}$ , M 3 $\frac{3}{4}$  and 18.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	Footpath	12	Pahalakapatenuma
2	—	13	Etawatunadeniya
3	Palleliyadda	14	Masmoragahawatta
4	Imbulgahakumbura	15	Galwattekumbura
5	—	16	Gulanakoratuwa
6	Lindamullekumbura	17	Polgahahenewatta
7	—	18	Moragammulleatmaga
8	—	19	Riladola
9	—	20	Wattehenadeniya
10	—	21	—
11	Moragala-ganga	22	—

Order under Section 4, Sub-section (1), of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," declaring the Lands to be Crown Property.

In the matter of the lands commonly called or known as Wewelketiyahena, Labupuhuhena, Lindamullehena, Pillehena, and Arakumullehena, situate in the village of Ginneliya in the Morowak korale of the Matara District, in the Southern Province, and of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."

WHEREAS in pursuance of section 1 of the said Ordinances it was duly declared and notified on the Third day of November, One thousand Eight hundred and Ninety-nine, that if no claim to the lands commonly called or known as Wewelketiyahena, Labupuhuhena, Lindamullehena, Pillehena, and Arakumullehena, situate in the village of Ginneliya in the Morowak korale of the Matara District, in the Southern Province, containing in extent 71 acres and 2 roods, and shown as lot 80 in sheet O  $\frac{10}{54, 62}$  was made to the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 within the period of three months from the date specified in such notice, such land would be deemed the property of the Crown and dealt with on account of the Crown :



Scale of 8 Chains to an Inch.

Situation : Ginneliya village in Udugaha pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
80 A ...	Wewelketiyahena, Labupuhulhena, Lindamullehena, &c. ...	34	2	20
80 B ...	Do. do. ...	36	3	20
		<u>71</u>	<u>2</u>	<u>0</u>

Sheet O  $\frac{10}{54, 62}$

Surveyor-General's Office,  
Colombo, August 6, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.

*Description of Boundaries of the Block comprising Lots Nos. 80 A and 80 B.*

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1 ...	—	8 ...	—
2 ...	—	9 ...	Jagodagewatta
3 ...	Gulanawatta	10 ...	—
4 ...	Gahalahlenadola	11 ...	—
5 ...	Pillewatta	12 ...	—
6 ...	Pillewattadeniya	13 ...	Footpath
7 ...	Pillekumbura	14 ...	Ensalgahahena-atura

And whereas Floris de Silva Abeywardena of Urubokka, Maddurapperumage Wattuhami of Ginneliya, and Saddasigamage Andrishami of Ginneliya made claim thereto, and thereafter withdrew their claims to the eastern portion of the said lands, containing in extent 36 acres 3 roods and 20 perches, shown as lot 80 B in sheet O  $\frac{10}{54, 62}$ , as described in the annexed certified tracing therefrom, and bounded on the north by Ensalgahahena-atura belonging to Crown and the ridge of Ensalgahahena-atura forming the boundary between Morowak korale and Kolonna korale; on the east by Balatennahena belonging to Crown, Gahalahena belonging to Crown, Gulanawatta belonging to Arambage Babunhami and others; on the south by the Gahalahlenadola, Pillewatta belonging to Jagodage Kiri Appu and others, Pillewattadeniya belonging to ditto, Pillewatta belonging to ditto; on the west by the western portion of Wewelketiyahena, &c. (lot 80 A), I, John Penry Lewis, Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897, under and by virtue of the powers vested in me in that behalf by section 4, sub-section (1), of the said Ordinances, do hereby on this 4th day of October, 1900, order and declare under section 4, sub-section (1), of the said Ordinances that the said eastern portion is the property of the Crown.

Matara, October 4, 1900.


J. P. LEWIS,  
Special Officer.

Proceedings under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."

In the matter of the lands commonly called or known as Wewelketiyahena, Labupuhulhena, Lindamullehena, Pillehena, and Arakumullehena, situate in the village of Ginneliya in the Morowak korale of the Matara District, in the Southern Province, and of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."

WHEREAS in pursuance of section 1 of the said Ordinances it was duly declared and notified on the Third day of November, One thousand Eight hundred and Ninety-nine, that if no claim to the lands commonly called or known as Wewelketiyahena, Labupuhulhena, Lindamullehena, Pillehena, and Arakumullehena, situate in the village of Ginneliya in the Morowak korale of the Matara District, in the Southern Province, containing in extent 71 acres and 2 roods, and shown as lot 80 in sheet O  $\frac{10}{54, 62}$ , was made to the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 within the period of three months from the date specified in such notice, such land would be deemed the property of the Crown and dealt with on account of the Crown :

And whereas (1) Floris de Silva Abeywardena of Urubokka, (2) Madurapperumage Wattuhami and Saddasigamege Andrishami, both of Ginneliya, made claim thereto, and I, John Penry Lewis, Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897, made due inquiry into such claim, I do hereby, with the consent of His Excellency the Governor, admit the claim of the said claimants to the western portion, containing in extent 34 acres 2 roods and 20 perches, shown as lot 80 A in sheet O  $\frac{10}{54, 62}$ , as described in the annexed certified tracing therefrom, and bounded as follows : on the north by Ensalhena-atura belonging to



Scale of 8 Chains to an Inch.

Situation : Ginneliya village in Udugaha pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
80 A	Wewelketiyahena, Labupuhulhena, Lindamullehena, &c.	34 2 20
80 B	Do. do.	36 3 20
		<hr/>
		71 2 0

Sheet O.  $\frac{10}{54, 62}$

Surveyor-General's Office,  
Colombo, August 6, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.

Description of Boundaries of the Block comprising Lots Nos. 80 A and 80 B.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	—	8	—
2	—	9	Jagodagewatta
3	Gulanawatta	10	—
4	Gahaladenadola	11	—
5	Pillewatta	12	Footpath
6	Pillewettadeniya	13	—
7	Pillekumbura	14	Ensalgahahena-atura

Crown ; on the east by lot 80 B and Pillewatta belonging to Jagodage Kiriappu and others ; on the south by Pillekumbura belonging to Madurapperumage Wattu and others, Dodangahakumbura belonging to D. F. de Silva and others, Jagodagewatta belonging to Jagodage Kiriappu and others, Lindamullewatuyaya belonging to Madurapperumage Wattuhami and others, and Ratkandamulla belonging to D. F. de Silva Abeywardena and others ; on the west by Ratkandamulledeniya belonging to ditto, Galkoratuwehena claimed by Lewanege Wattubami and others, the footpath from Dapane to Ginneliya, and Ensalgahahena-atura belonging to Crown.


Matara, October 4, 1900.

J. P. LEWIS,  
Special Officer.

Order under Section 4 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."

In the matter of lands commonly called and known as Gurugalgodahena, Dikkellahena, Bogahamullahena, Galgodahena, Kelaotuwehena, Nugahena, and Paragahamedityahena, situate in the village of Warakapola in the Beligal korale, in the Province of Sabaragamuwa, and of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."

THE notice required by section 1 of the said Ordinances having been duly published in manner prescribed by that section in respect of the above-named lands, and a claim having been made thereto by Mawatagamage Jiwathami and Wedaralage Appuhami, both of Warakapola, and they, when called upon by notice in writing served upon them to produce the documents upon which they might rely in proof of their claim, having withdrawn their claim, I, Bertram Hill, Assistant Government Agent for the Kegalla District, in the Province of Sabaragamuwa, under and by virtue of the powers vested in me in that behalf by section 4 of the



Situation ; Warakapola village in Kiraweli pattuwa of Beligal korale.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
9338	Gurugalgodahena	7 2 0
9339	Dikkellahena	9 0 21
9340	Bogahamullahena	5 1 7
9341	Galgodahena	9 3 23
9342	Kelaotuwehena	12 1 2
9343	Nugahena	3 1 13
9344	Paragahamedityahena	2 2 33

Surveyor-General's Office,  
Colombo, January 19, 1900.

S. J. C. MORE,  
for Surveyor-General.

said Ordinances, do hereby on this Eighth day of October, 1900, order and declare that the said lands, commonly called and known as Gurugalgodahena, Dikkellahena, Bogahamullahena, Galgodahena, Kelaotuwehena, Nugahena, and Paragahamedityahena, situate in the village of Warakapola in the Beligal korale, in the Province of Sabaragamuwa, and shown as lots 9,338, 9,339, 9,340, 9,341, 9,342, 9,343, and 9,344 in preliminary plan 4,155 of lands situate in the said village, a certified copy whereof is hereunto annexed, and containing in extent 50 acres and 19 perches, and bounded as follows : on the north by Kuda-oya, Eravehena, Ottuhena, and a portion of the village boundary of Mahena village ; on the east by Gattannahena, Dulgolahena, and the village boundary of Mahena village ; on the south by Iitagalahena and the village boundary of Ambagala village ; on the west by temple land appearing on title plan 86,368 of Kandy Pattini Dewale—are the property of the Crown.

Kegalla Kachcheri,  
October 8, 1900.

BERTRAM HILL,  
Assistant Government Agent.